



DIAMONDS PALACE

MITHUS

020 8767 5333
76 Tooting High Street
London

020 8683 1756
322-324 London Rd
Croydon



பல வேண்டித் தவம் செய்யும் இப் பார்த்தலில்
தவமின்றி நாம் பெற்ற வரம் நீ அம்மா

OFF LICENSE ON LICENSE
HEALTH AND SAFETY AND FOOD HYGIENE

Personal Licences (The New Reg.)
Brand New/ Empty Shop, Shop Transfer

சமீபத்தில் சமீபத்தில் செய்த
தரத்தில் விவரம் காண்க
சமீபத்தில் செய்த
பல வேண்டித் தவம்
சமீபத்தில் செய்த
சமீபத்தில் செய்த

Mr Ravi
07782 223 005

Anthoorium
World Of Design

For your
Jewels, Gems,
Sarees,
Costumes,
Musical Instruments &
Gift Items

Please visit us:
102B Burlington Road,
New Malden, Surrey KT3 4NT
Tel: 020 8942 8001/ Fax: 020 8942 8007

EPOS SOLUTIONS FOR TODAY'S RETAILERS

The ultimate costs effective and complete 'EPOS and News Delivery System'

- Barcode Scanning
- Pre-Loaded 20000 Stock
- Stock Control
- Handles all Promotions
- Paper & Magazine Control
- Home News Delivery
- Prints Shelf Edge Labels
- Invoice Control
- Reports
- Costcutter & NISA Link

Special Offer Starts from **£1999**

Tel: 0845 838 0856
Terms & Conditions apply

SURIYA JEWELS

நீங்கள் விரும்பும்
புகைச்சலில்
22 கரட் தங்க
நகைகளைத் தெரிவு
செய்ய கூடுதலான நாட்கள்!!!
சூர்யா ஜுவெல்லர்ஸ்

020 8552 2224
292 High Street North,
Eastham, London E12 6SA

MortgageLink The National Mortgage Network

100% MORTGAGE - எந்த விதமான DEPOSIT இல்லாமல் வீடு வாங்க வேண்டுமா?

MORTGAGE ARREARS - பல மாதமாக மாதாந்தக்கட்டணம் கட்டாமல் வீடுபறிபோகும் நிலையில் இருக்கிறீர்களா? சகல விதமான சட்ட ஆலோசனைகளும் வழங்கி உதவத் தயாராக இருக்கிறோம்.

குறைந்த Deposit உடன் Leasehold/Freehold வர்த்தக உடனடி வாங்கல்கள்

வாங்க வேண்டுமா? SHOPS/OFF LICENCE/ CHICKEN SHOP

Mobile: 07930 62 65 85
020 8946 5566

Nearest underground: Tooting Broadway - Northern Line
YOUR HOME AT RISK IF YOU DO NOT KEEP UP REPAYMENTS ON A MORTGAGE OR OTHER LOANS SECURED IN IT

Sri Lanka 6p


from **India 6.5p**

உடன் இணைப்பிற்கு...
0800 989 0002
020 7952 0106

www.kssat.com
KS Satellite Ltd
Sales, Service, Suppliers
CCTV, SATELLITE
HOUSE ALARMS Etc.,

உங்கள் வீட்டிற்குத் தேவையான உங்கள் விவரம்
நிறுவனத்தைக் கவனமாகக் கவனிப்போம், திறமையான கவனம் காட்டுவோம்
எழும்பட்டில், ஆலோசனைகளையும் எழுது
வாசிவாழ்க்கை விஷயம் காண்க

Wholesaler & Retailers
747 Eastern Avenue,
Newbury Park,
Ilford IG2 7RT
Tel: 020 8597 2003
Tel / Fax: 020 8599 5022
Mob: 07956 166 847



Ongoing Victoria Courts



72, Hampden Lane Wellawatte



24 C, Pereira Lane Wellawatte



14, Arethusa Lane Wellawatte

Completed Victoria Courts



54, Rudra Mawatha Wellawatte



10, Gregory Rd Dehiwela



54, St. Lawrence Rd Wellawatte



27, Senanayaka Pl Dehiwela

Victoria Court

An another new Residential Apartment in.... wellawatte...

Nó. 54 Rudra Mawatha, Colombo -06
Tel: 112 2552753, 777 563522, 777 753957
Fax: 112 552752
For UK Contacts:
+44(0) 798 4744938, +44(0) 771 7046006
www.suvauk.com

SUVA
Property Developers & Constructions (Pvt) Ltd.

You can count on us

for • Canned & Bottled Beers • Wines & Champagne
• Spirits • Soft Drinks • Confectionery • Groceries • Tobacco



Dhamecha

GROUP

The Cash & Carry that Cares

Barking
125 River Road, Barking, Essex, IG11 0EG
T: 020 8594 9494

Croydon
575A Mitcham Road, Croydon, Surrey, CR0 3AF
T: 020 8684 8383

Enfield
Unit 9, Crown Road, Enfield, EN1 1TH
T: 020 8904 9494

Watford
Imperial Way, Watford, WD24 4DA
T: 01923 252 511

Wembley
Wembley Stadium Industrial Estate, First Way, Wembley, Middlesex, HA9 0TU
T: 020 8903 8181

W: www.dhamecha.com E: info@dhamecha.com

STRICTLY TRADE ONLY

INDIA V SRI LANKA
7 ONE DAY INTERNATIONALS
25TH OCTOBER - 12TH NOVEMBER

INDIA V SOUTH AFRICA
5 ONE DAY INTERNATIONALS
16TH NOVEMBER - 28TH NOVEMBER

LIVE & EXCLUSIVE

SONY
Entertainment Television Asia
www.setasia.tv

TO SUBSCRIBE CALL 08700 7669 248
OR YOUR CABLE OPERATOR NOW!

* UK and Europe viewers only



Available as a package with Sony Entertainment Television Asia subject to availability

Realise your child's potential

Maths and English After-School Programmes

உங்கள் குழந்தையின் வயது தகுதி வல்லமை எதுவாயினும்

- ஆங்கிலம் கணிதம் ஆகிய இருபாடங்களிலும் முறையான தகுதியையும் தேர்ச்சியையும் உதவுவார்கள்.
- நிரந்தரதுணியும் தன்னம்பிக்கையும் அடையச் செய்வார்
- நல்ல மன ஒருமைப்பாடும் படிப்பு நேரவழக்கங்களையும் அடைய உதவுவார்கள்.
- தங்கள் முயற்சியால் எவ்வாறு தேர்ச்சி பெறலாம் என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு ஊட்டுபவர்கள்.
- போட்டிகளில் வெற்றிநிலையை அடைய செய்யும் வகையில் கல்வியை ஊட்டுவார்கள்.

0800 854 714
kumon.co.uk

KUMON
Every child can learn

உங்கள் உள்ளூர் ஆசிரியரை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

Neela Patel

(Kumon Instructor)
(Tooting Church Lane)
020 8646 6791
neelapatel16@yahoo.com

My centre runs at

St, Nicholas Church
(opp. Somerfield Supermarket)
Church Lane,
Tooting
SW17 9PW

The centre is open
Mondays and Fridays
from 4.00pm to 6.00pm

Jitu Patel

(Kumon Instructor)
(Thornton Heath)
020 8646 6791

My centre runs at

Elim Pentecostal Church,
Mersham Road,
Thornton Heath
CR7 8NS

The centre is open
Tuesdays (4PM - 6PM)
Saturdays (10AM-12PM)

- PEOPLE -

Canadian Director of Tamil origin wins Toronto International Film award 2005



Dir: Renuka Jaypalan

Toronto-born Renuka Jeyapalan whose parents came from Jaffna, Sri Lanka, won a top award for her 14-minute film *Big Girl* at the Toronto International Film Festival held in September 2005. The jury hailed Jeyapalan's film for its 'poignant portrayal of the complex issues facing single-parent families and its skillful mix of drama and comedy.' The *Big Girl* was written and directed by Renuka.

The 28-year old, considered by many experts in Canada to be a potential feature filmmaker received the Bravo/FACT Short Cuts Canada Award along with a prize money of \$10,000 (Canadian). Renuka,

a biochemistry graduate from Toronto University who disappointed her parents by not becoming a doctor made one of the briefest speeches heard at the festival. 'I'm nervous,' she told the audience, 'So I want to keep this short and sweet -- like the film!'

She has been getting suggestions from friends and Canadian filmmakers to develop her script for a full length movie.

Renuka has pursued film studies at Ryerson, making a series of award winning short films, including SPOTLIGHT, BAGGAGE and SING FOR YOUR SUPPER.

SING FOR YOUR SUPPER has screened at various film festivals around the world and was awarded the CBCs ZeD Peoples Choice Award at the World of Comedy International Film Festival, the Canadian Filmmakers Completion Project Award at the Female Eye Film Festival, and the Second Cine Best Film Award at Toronto's Second City in 2003.

Renuka says, "My parents and my family wanted me to be a doctor. But I always wanted to make movies. It was my



Big Girl Star: Samantha

dream. I didn't know anyone in the business at all. I just knew I had to do it. After graduation while working in the medical field, she went to Ryerson for technical training, making a series of short films that served as her apprenticeship for the Film centre."

She says, "Going to the Film centre completely changed my life on every level. I found my voice as a film maker there. I am still shocked that they let me in. It is a great place. But I can't do anything else. I don't want to. I am totally myself when I am directing and you shouldn't want to be anyone else but yourself."

ஆயிரமாய் திரண்ட 'எழுக தமிழ்'



ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய அறிக்கைக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தவும். விடுதலைப்புலிகளை தடைசெய்யும் எண்ணத்தைக் கைவிடுமாறு கோரியும், ஈழத்தமிழர்கள் கடந்த மாதம் 24ம் திகதி பிரஸில்ஸ் (Brussels) நகரில் அமைந்திருக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற வளாகத்துக்கருகில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியினை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜா கஜேந்திரன் ஏற்றிவைத்து நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார். மனிதவரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள் எனப்படும் இங்கு உரையாற்றினர். அங்கு திரண்டிருந்த மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, எழுச்சிப் பாடல்களை சேர்ந்து பாடியும், கோசங்களை உரத்து ஒலித்தும் தமது உணர்வினை வெளிக்காட்டினர்.

அன்றைய தினம் தமிழர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று தமிழர் பிரதிநிதிகளால் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.

பிரித்தானியா அடங்கலாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஏழு ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து இப்பேரணியில் கலந்துகொண்டமை, தாயகத்தின் விடிவின் மீதான அவர்களது அக்கறை யையும், தேசியத் தலைமை மீதான நம்பிக்கையையும் எம்மளவில் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

இருப்பினும் எமது மக்களின் உணர்வை ஐரோப்பிய மக்களுக்கு உணர்த்தும் படியாக இப்பேரணி ஒழுங்கு செய்யப்படவில்லை. உள்ளூர் பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டதாகவோ, பிற சமூகத்தினரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவோ தெரியவில்லை. இத்தனை பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இதுபோன்ற பேரணிகள் வெறுமனே எமது ஊடகங்களுக்கு மட்டுமான செய்தியாக அடங்கி விடாமல், எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை ஐரோப்பிய மக்களுக்கு விளக்கும் நிகழ்வுகளாக மாற்றும் கானவேண்டும்.

இருபதாவது ஆண்டில் TRAG

தமிழ்மக்கள் அதிகளவில் அகதியாக பிரித்தானியா வுக்கு வர ஆரம்பித்த 1985ம் ஆண்டில் புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப் பட்ட தமிழ் அகதிகள் நடவடிக்கை குழு (TRAG) இவ்வருடம் தமது சேவையின் 20வருடத்தை நிறைவு செய்துள்ள இதனை கொண்டாடும் முகமாக கடந்த ஞாயிறன்று (ஒக்டோபர் 30) Walthamstow நகர மண்டலத்தில் விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி திரு. கு. சிதம்பரப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலைநிகழ்ச்சிகளும் TRAGன் சேவையை பாராட்டும் உரைகளும் இடம்பெற்றன. திரு. சிதம்பரப்பிள்ளை தமதுரையில் தமிழ் அகதிகள் தற்போது அனுபவிக்கும் இன்னல்களை விளக்கியதுடன், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றோருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில் தாயகத்தில் நெஞ்சறுதியுடன் போராடும் விடுதலைப்புலிகளை பாராட்டியதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கைக்கும் வருத்தம் தெரிவித்தார்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரொபர்ட் எவான்ஸ், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. நீல் ஜெராட், திரு. சைமன் கியூஸ் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜா கஜேந்திரன், கிங்ஸ்ரன் மாநகர பிதா திரு. யோகநாதன், சதக் மாநகராட்சி மன்ற உறுப்பினர் செல்வி எலைசா மான் உட்பட பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் சக்தி நுண்கலைக்கூடத்தின் நடன சங்கமம், ராகாஸ் இசைக்குழுவினரின் மெல்லிசை, வில்லுப்பாட்டு என கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய திரு. ரொபர்ட் எவான்ஸ் குறிப்பிட்டது போல அகதிகளுக்கு சேவையாற்றுவன ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் நோக்கம் நிறைவேறி இன்னும் சில ஆண்டுகளில் இந்நிறுவனம் கலைக்கப்பட்டு விடுமா! அல்லது பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு சேவையாற்ற இன்னும் பல ஆண்டுகள் இந்நிறுவனம் செயற்படுமா என்பது இதன் நிருவாகிகளின் கையிலேயே தங்கியுள்ளது.

- PICTURE PERFECT -



FASTCASH
WE NOW SEND MONEY TO THE FOLLOWING COUNTRIES
FOR ONLY £10
INDIA, CANADA, USA
AUSTRALIA, EUROPE
+ 120 COUNTRIES
RING FOR DETAILS
020 8886 4488
YOU DON'T HAVE TO COME TO US PAY AT BARCLAYS
FOR INSTANT FASTCASH TRANSFER TO SRI LANKA
A/C NAME : C.E.C LTD
A/C NO : 70713945
SORT CODE : 20-36-47

FAST MONEY TRANSFERS TO SRI LANKA
YOUR TRANSFER IS MUCH SAFER WITH FASTCASH, THAN ANY NEWSAGENT OR A GROCERY STORE
இலங்கைக்கான பணமாற்றுச் சேவை
நம்பிக்கை நாணயமிக்க மிகத் துரிதமான சேவை
குறிப்பிட்ட அதே நாளில் பணத்தை அங்கு பெற்றுக்கொள்ளவோ அன்றி அங்குள்ள உங்களது எந்த வங்கிக் கணக்கிலும் வைப்பு செய்ய கூடியதான வசதிகள்.
Transfer fees from only £5*
FAST CASH
WORLDWIDE MONEY TRANSFERS
*FOR MORE INFORMATION CALL
020 8886 4488
FASTCASH WEBSITE FOR RATES: **WWW.CECLTD.BIZ**
No. 125 - 127, Bramley Road, Oakwood, London N14 4UT, E-Mail : info@cecltd.biz Fax : 020 8886 4499

IMMEDIATE COLLECTION
CREDIT TO ANY BANK ACCOUNT
UNBEATABLE EXCHANGE RATES
ONLINE TRACKING & RECEIPT
NO CHARGES IN SRI LANKA

CEC CURRENCY EXCHANGE CORPORATION LTD.
COMMERCIAL BANK
HSBC
Bank of Ceylon
Sampath Bank
PEOPLE'S BANK
SEYLAN

செய்தித் துணுக்குகள்

இந்த நாட்டில் கூடியளவில் இனத்துவேசத்திற்கு முகம் கொடுப்பவர்கள் ஆயிரக்க, ஆசிய மருத்துவர்களே என இனசமத்துவ ஆணையாளர் கருத்து வெளியிட்டுள்ளார். இவ்வைத்தியர்கள் இனத்துவேஷம் காரணமாக தமது தொழிலில் முன்னேற முடியாமல் இருப்பதாகவும் அரசாங்க வைத்திய சாலைகளில் 'கொன்ஸல்டன்ட்' (Consultant) பதவியை அடைய முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என அறிவித்துள்ளார்.

இலண்டனில் ஆரம்பிக்கப்படும் புதிய தொழில்-வர்த்தக நிலையங்களில் பெரும்பான்மையானவை, இங்கு வாழும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை இனத்தவரை விடக் கூடுதலான தடைகளை இவர்கள் எதிர்நோக்கினாலும் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்ட புது தொழில் நிலையங்களில் 55 வீதமானவை சிறுபான்மைச் சமூகத்தவராலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், இந்த அரசாங்கத்தில் வேலை-ஒய்வுதிய (Works & Pensions) அமைச்சராக கடைமையாற்றியவருமான டேவிட் பிளங்கர் இவ்வாரம் தனது அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவர் அமைச்சர் சபையிலிருந்து இராஜினாமா செய்வது இது இரண்டாவது தடவையாகும். இவர் பிறவியிலிருந்தே கண் தெரியாதவர்.

சிறுபான்மையினர் கூடுதலாக வாழும் பார்ஸ் நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும்ிடையே தொடர்ந்து கலகம் நிகழ்ந்து வருகின்றது. கடந்த 7 நாட்களாக நடந்த இக்கலகத்தின் போது பல வாகனங்களும் கட்டிடங்களும் தீக்கரையாக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் உள்ள அரச வைத்திய சாலைகளில் சென்ற ஆண்டில் மாத்திரம் அங்கு கடமையாற்றுவோரின் கவனக்குறைவால் 2000 பேருக்கு மேல் இறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்

நடக்க இருக்கும் நிகழ்வுகள்

தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தப்படும் Western கூத்து எனும் புதுமையான நடன நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை (நவம்பர் 5) Greenford Assembly Hallல் நடைபெறுகிறது.

கோண்டாவில் மக்கள் நலன்புரி அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் இம்மாதம் 12ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு South Wimbledonல் அமைந்துள்ள Merton Hallல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளுடன் இராப்போசனமும் வழங்கப்படும்.

5.11.2005 மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் பிரித்தானியக் கிளையினால் யாழ்ப்பாணம்-2005 என்னும் கலைமாலையும் ஒன்று கூடலும் நடைபெறுகிறது. நடைபெறும் இடம்: Eastbury Comprehensive School, Rosslyn Road, Barking, Essex IG11 9UK

உண்மையான எண்ணிக்கை இதற்கும் கூடுதலாக இருக்கக்கூடும் எனவும், தாதியர்களும் வைத்தியவர்களும் சில மரணங்கள் தமது கவனக்குறைவால் ஏற்பட்டது என்பதை மறைத்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படுவோர் பொலீசாரினால் தடுத்துவைக்கப்படக்கூடிய கால எல்லையை 14 நாளிலிருந்து 90 நாட்களுக்கு நீட்ட வகை செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் ஒருவாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வரசாங்கம் பதவிக்கு வந்த பின் ஆகக் குறைந்த வாக்குகளினால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் இதுவாகும்.

குடியரிமை பெறவிரும்புவோருக்கு ஒரு குறிப்பு

புலம் பெயர்ந்து வந்து, பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியோர் அவர்களின் அகதிவிண்ணப்பங்களை அனுப்பிய பின் தமக்கு என்ன நடக்குமோ என்ற கேள்விக் குறியோடு வாழும் நம் இனத்தவர்களின் மனதில் எழும் அகதி விண்ணப்பம் சார்பான சில சந்தேகங்களுக்கு விடை கொடுக்கும் முகமாக 'ஓடு ஓய்வு' வாயிலாக நாம் எடுத்துக் கொண்ட ஒரு சிறு முயற்சியே இது தொடர். இது தொடர் சம்பந்தமான உட்கள் விமர்சனங்களை எங்களுக்குத் தெரியப்படுத்தி இனி வரும் எமது ஆக்கங்களை மேன்மேலும் மெருகேற்ற உதவிபுரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்நாட்டிற்கு வந்து பல வருடங்களாகியும் அகதி விண்ணப்பங்கள் உள்நாட்டு அலுவலகத்தினால் நிராகரிக்கப்பட்டு, அது சம்பந்தமான மேன்முறையீடுகள் யாவும் நிதிமன்றங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரிகளின் சந்தேகங்களுக்கு விடை காண்பதாக இக் கட்டுரை அமைகிறது.

ஏழு வருட வதிவுமை

இந் நாட்டிற்கு தன் தாய் அல்லது தந்தை அல்லது அவர்கள் இருவருடனோ வந்த ஒரு குழந்தை தொடர்ச்சியாக ஏழு வருடங்களை இந்நாட்டில் கழித்திருப்பின் அல்லது அக்குழந்தை இந்நாட்டிலேயே பிறந்து தொடர்ச்சியாக ஏழு வருடங்களை இந்நாட்டில் கழித்திருப்பின் அக்குழந்தையும், அக்குழந்தையின் பெற்றோரும் சில சந்தர்ப்பங்களில் அதன் சகோதரர்களும் கூட இந்நாட்டில் நிரந்தர வதிவுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.

10 வருட வதிவுமை

ஒருவர் இந்நாட்டிற்கு வந்து அகதி விண்ணப்பம் கோரி 10 வருடங்கள் தொடர்ச்சியாக இந்நாட்டில் வசித்து வந்திருந்தால், அவருக்கு உள்நாட்டுத் திணைக்களத்தினால் சட்ட விரோதமாக குடியேறியவர் (Illegal Entrant) என்று முத்திரை குத்தப்படாத பட்சத்திலோ அல்லது சொந்த நாட்டிற்குத் திரும்பி அனுப்புவதற்கான முயற்சிகள் (Removal Directions) மேற்கொள்ளப்படாத பட்சத்திலோ அவர் இந்நாட்டின் நிரந்தர வதிவுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.

14 வருட வதிவுமை

சட்டபூர்வமாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ இந்நாட்டில் ஒரு விண்ணப்பதாரி 14 வருடங்கள் வசித்திருப்பாரேயானால் அவர் இந்நாட்டில் நிரந்தர வரிவுரிமைகோரி விண்ணப்பிக்க வாய்ப்புக்கள் உண்டு.

மேற்படி ஏழு, பத்து அல்லது பதினான்கு வருட வதிவுமை அடிப்படையில் நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் இந்நாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பார்கள் என்று கருதப்படும் பட்சத்திலோ அல்லது கடந்த காலங்களில் குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது தமது தொடர்ச்சியான வதிவுமைமையை நிரூபிக்கத் தவறும் பட்சத்திலோ அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சாத்தியக் கூறுகள் உண்டு.

மேற்படி விபரங்களை தந்துதவியோர்
Markandan & Co Ltd

பாக்கிஸ்தானிய மக்களுக்கு

உதவும் தமிழர் அமைப்புகள்

பாக்கிஸ்தானியில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுக்கமாக நிதி சேகரிப்பில் கரோ பகுதியிலுள்ள சமூக அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கென அமைக்கப்பட்ட குழுவில் இனமத பேதமற்றவையில் பாக்கிஸ்தானிய, இந்திய மக்களை பிரதிநிதிப்படுத்தும் அமைப்புகளுடன் மற்றும் முஸ்லீம் இந்து அமைப்புகளும் இடம்பெறுகின்றன. ஈழத்தமிழ் அமைப்புகள் சிலவும் இணைந்து செயற்படும் இக்குழு கரோ மாநகரசபை உறுப்பினர் திரு. தயா இடைக்காட் தலைமையில் நிதி

சேகரிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன் ஓர் அங்கமாக ஈழம் 10 சனிக்கிழமை கரோ பைரன் மண்டபத்தில் பல்லின கலை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் பாக்கிஸ்தானிய அரசு தொடர்ந்தும் விரோதமான போக்கையே கடைப்பிடித்து வந்தாலும், இயற்கை அழிவிற்குள்ளான மக்களுக்கு உதவுவதில் எமது மக்கள் பேதங்கள் பாக்காது செயற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அபிமானிக்கு எமது கண்ணீர் வணக்கம்



C.J.T. தாமோதரம்

19.09.1918 27.10.2005

ஒரு மூத்த அறிஞரும் தமிழ் அபிமானியுமான

திரு C.J.T தாமோதரம் அவர்கள் சென்ற வாரம் இலண்டனில் காலமானார்.

இங்கிலாந்தின் முதன்முதலில் தமிழ்பாடசாலை நிறுவியவரும் 'Tamil Times' பத்திரிகை மற்றும் சர்வதேச தமிழர் அமைப்பு (ITF), SCOT ஆகியவற்றின் ஆரம்ப கர்த்தாவுமாகிய இவர் தமிழர் நலன்களுக்காக அயராது உழைத்தவர். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த இப்பெருந்தகைக்கு

ஓடு ஓய்வு இன் தயார் தோய்ந்த

கண்ணீர் வணக்கங்கள்.

Shri. Raghavendrajyotishalaya

Find Solutions To Your Problems

'Manjunathan Sasthiriar, the well-travelled, astrologer, with 25 years of experience gives you an insight of most revered form of prediction through various forms of astrology.

கைரேகை, பெயர் இராசி, லட்சுமி கடைச்சம், பொருள், அரசியல், உத்தியோகம், கல்வி, வியாபாரம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப பிரச்சனை எதுவாயிருந்தாலும் உடன் தொடர்பு கொள்ளுங்கள்

•உங்கள் வாழ்வில் என்ன பிரச்சனைகள் உள்ளதோ தீர்வுகளுக்கு நம்பிக்கையுடன் எங்களை அணுகுங்கள்!

He is at CHRISTIN, 119 Mitcham Road, London, SW17 9PE
(Opposite Vijay Krishna Restaurant, and near Smith Bros. Tooting.)
www.shriRaghavendrajyotishalaya.com

07949 385 858
Opening Time: 9-00a.m to 8-00p.m.

சுரு பெயர்

நினைவிட கடிதம்

ஈழத்தமிழருக்கு ஒரு ஈழத் தமிழன் எழுதிக் கொள்வது கட்டுரை வாசித்தேன். பார்க்க நன்றாக இருந்தது. ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவருமா என்பது தான் பிரச்சனை. சனமெல்லாம் இந்தியா என்டா ஏதோ எங்கட தந்தை நாடு என்டெல்லோ நினைச்சுக் கொண்டு இருக்குதுகள் இதுக்க இந்தியாவோ செல்லங் கொஞ்சென்டா பிறகு தாங்கள் ஆர் எண்டு மறந்து போடும்.

— மயில்வாகனம்

கனடாப் போஸ்ட்

கனடாக் கடிதம் அருமையாக இருந்தது சொந்தக் கதையினை அழகாக எழுதி இருந்தார் என்ன செய்வது எங்கள் நிலம் எங்களுக்குக் கிடைக்கும்வரை இப்படியான அவலங்களை பொறுத்துக் கொள்வோம்.

— பகிரதன்

ஈழத்தமிழன்

போனகிழமை ஒரு பெயர் ஈழத் தமிழன் எழுதிக் கொள்வது கட்டுரை வாசிச்சனான். எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஏன்என்டால் இந்தியா பற்றியும், தமிழகம் பற்றியும் கூடக் கதைக்கிற தே எங்களுக்கு வேலையப் போச்சு. அவர் எழுதினது நாத்துக்கு நூறு உண்மைதான் எங்கட ஆக்கள் விளங்கி நடந்தாச் சரிதான்.

— P. செல்வநாயகம்

தீபாவளி

அப்பு நீங்க என்ன பெரிய புதுமை செய்யப் பிறந்திருக்கிறீயள் எண்டு நினைக்கிறயேளே. தீபாவளி ஆற்றை என்டா உங்களுக்கென்ன விடுமுறை, ஓய்வு, கொண்டாடவேண்டியதுதானே அதுக்குள்ள பெரிசா வீரவணக்கம் செலுத்திறீயள். என்னவெண்டு நினைச்சு கொண்டு இருக்கிறீயள்.

— சிவபாதம்

எழுத்தமிழ்

ஈழத்தமிழருக்கு ஒரு ஈழத்தமிழன் எழுதிக் கொள்வது படித்தேன். அவர் கூறுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது MGR, வை.கோ, தொல் திருமாவளவன் போன்றவர்கள் ஐரோப்பிய பத்திரிகைகளை பார்க்க நேர்ந்தால் அதில் காணப்படும் இந்தியத் தமிழர்களுக்கு எதிரான விமர்சனங்கள், நிச்சயம் எமது தாயக போராட்டத்திற்கான இந்திய ஆதரவை அழித்துவிடும். இந்திய

தலைமைப்பீடங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மக்கள் என்ன செய்வார்கள். எமது தேசியத் தலைவர் இந்தியா என்று கூறுவது இந்திய அரசாங்கத்தை அல்ல அது தமிழக மக்களையே.

ஒரு தமிழன் அல்லல்படும் போது நிச்சயம் இன்னுமொரு தமிழன் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான் எமது தேசத்திலே மக்கள் புரட்சி வெடித்ததைப்போல் வெகு விரைவில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் களையேயும் தியாகி தீவிபனின் கனவு மெய்ப்படும், அந்நாள் மிகத் தொலைவில் இல்லை. எம் இனிய ஈழத்தமிழ் மக்களே, இனியாவது நாம் இந்தியத் தமிழர்களையும் அரவணைத்துக் கொள்வோம்.

ஆயுதங்களை விட பேனாமுனைகளுக்கு சக்தி அதிகம். அதனைப் பயன்படுத்தி எமது தாயகப் போராட்டத்திற்கு பேறு சேர்ப்போமாக. எழுத தமிழ்!!!

— கிதித்தியானந்தன்

காதல் படம்

தமிழ்ப்பித்தன் உண்மையிலேயே பித்தன்தான் என்னுடைய பழைய அனுபவங்கள் போலவே அவருக்கும் நடந்திருக்கிறது. ஆனால் நல்ல வேளை எனக்கு ஏதோ ஒரு மாதிரியாக சரிவந்து அவளைத்தான் என் மனைவியாக்கி இருக்கிறேன். ஏதோ எழுதவேண்டும் என்று தோன்றியது எழுதினேன்.

— சரவணன்

ஈழக்கிறவன்

ஐயோ ஐயோ காந்தன் என்ன மாதிரி எழுதினார் அருமைஐயா! போனமுறை ர.ரா. பிரிச்சு மேட்சிட்டுது அந்தான். சொன்னமாதிரி நவம்பர் 27ல்..... காத்திருக்கிறேன்.

— செல்வம்

பாலா அண்ணன்

கடந்தது நடந்தது நாங்கள் அறிந்திராத சில விசயங்களை எங்களுக்குச் சொல்லியது என்றால் அது மிகை இல்லை. உண்மையிலே பணச்சடங்கு பற்றி இப்போதுதான் தெரியும். பார்ப்போம் முடிந்தால் இங்கு ஒரு முயற்சி ஒன்றைச் செய்து பார்க்கலாம். நன்றி பாலா அண்ணனே.

— ரமணன்

எல்லா நாயும் நாயல்ல

நல்ல கட்டுரை அதை வாசிக்கும் போது சிரிப்பாகவும் ஏதோ உணர்வு பூர்வமாகவும் இருந்தது நல்ல வசனம் ஒன்னை எழுதி இருந்தீயள் முயல்ப் பிடிக்கிற நாயை மூஞ்சில தெரியும் கள்ள மட்டை போன்ற நாயை காரில் தெரியும். அருமை.

— வரதன்

என்ன செய்யலாம்

கிழக்கு லண்டன் பகுதி ஒண்டிலுள்ள எங்கையோ சீனியசுக்கும் யூனியசுக்கும் கைகலப்பாம். நடுத்தெருவில் நிண்டு கத்திப் பிரச்சனை எடுத்திருக்கினம் நண்பன் சொல்லிக் கேள்விப் பட்டேன். ஏன் இப்படி எங்கள் பிள்ளைகள்? எல்லா இனத்திலும் குழுக்கள் இருக்கின்றதுதான் ஆனால் நாட்டுக்குள்ள ஒற்றுமையாததான் இருப்பார்கள் விட்டுக் குடுக்க மாட்டாங்கள் எங்கட பிள்ளைகள் தங்களுக்குள்ள எல்லோ அடிபட்டுக் கொண்டு இருக்கினம். அந்தப் பிள்ளைகளுக்கு ஆராவது சொல்லலாம்தானே.

— தர்மராஜா

சேயோனின் கருத்து

சேயோன் எழுதிய அனைத்திணையும் முற்றாக செயல்படுத்திவிட முடியாது. நாங்கள் பல்லின மக்கள் வாழும் பிரதேசத்தில் வாழ்கிறோம். ஆகவே எங்களுக்கு ஒருவர் தொலை பேசியூடா அழைத் தால் தமிழர் என்று அறிந்தால் வணக்கம் சொல்லலாம் யாரென்றே தெரியாமல் எப்படி வணக்கம் சொல்வது. அப்படிச் சொல்லுவது பொதுவான அடிப்படையில் நாகரீகம் ஆகாது. எங்கும் எதிலும் தமிழ் என்றால் எப்படி? வீட்டை விட்டு வீதிக்கு இறங்கினால் ஆங்கிலம் பின் எப்படி எங்கும் தமிழ் தாயகத்திற்கு வேண்டு மென்றால் சிலவேளைகளில் இவை சரியாகலாம் ஆனால் இங்கு?

— செல்வராஜ்

காதல் பூ

சென்றவாரம் விஜய் அஜீத் இருவரையும் வைத்து அறுவைப் பக்கத்தில் கடித்திருந்தீர்கள். உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் எப்போதுமே பிரச்சனை இருந்த தில்லையாம். மாக்கட்டினை தம் பக்கத்துக்கு ஈத்து வைத்துக் கொள் வதற்காகவே இவ்வளவு காலமும் இருவரும் சேர்ந்து நடந்திய விளையாட்டு இடதாம். ஆனால் இவர்கள் படத்திற்குப் படம் வீரவசனம் பேச அடிபட்டதும் செத்துப் போனதும் ரசிகர்கள்தான் இவர்கள் செத்தவிட்டிற்குப் போய் 50ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு விட்டில் வந்து அடுத்த திட்டத்திற்கான யோசனையாம். அழிந்து போனது ரசிகர்கள்தான்.

— மதன்

றோயல் மயிலில் வந்த கடிதம் ...

அன்பின் பவாவிற்கு!

கடிதம் கிடைத்தது நலம் நலமறிய ஆவல்!

சீ.. என்ன மண்ணுக்கு இப்ப இப்படி எல்லாம் வசனம் எழுதிறன் எண்டு விளங்கேல்ல. டேய் என்ன கதை!

என்ன நடக்குது எண்டு கேட்டனி, பராவாயில்லையடா ஏதோ போகுது ஊர் மாதிரி வரப்போதே இனி திரும்பிப் போகவும் ஏலாது. திரிசங்கு சொர்க்கமாப் போட்டுதாடா எங்கட வாழ்க்கை.

டேய் நீ அங்க ஓரே தம்பு எண்டு எழுதி இருந்தனி கவனமடா வடிவா நித்திரை கொண்டு எழும்பு இல்லாட்டி மண்டைல உள்ள முடி எல்லாம் போடும். இங்கயும் எல்லாரும் வந்திறங்கின புதிசில தும்படிக்கிற பழக்கம் ஒண்டு இருக்கிது. அவ்வளவா உடம்பக் கவனிக்கிறேல்ல அதால சிலபேருக்கு இங்க மண்டை முத்தவெளி மாதிரி வந்திட்டா. கவனம் மச்சான் பாத்தடி. மற்றது ஆருக்குத்தான் துன்பம் இல்லை. தொடக்கம் உப்பிடிக் கஸ்டமாத்தான் இருக்கும் ஆனா பிறகு ஓகேயா வருமடா எல்லாம் வெல்லலாம் உனக்குத் தெரியாதே!

டேய் நீ ஊர் ஞாபகத்தைக் கிளப்பி போட்டாய் அண்டைக்கு முழுக்க நித்திரை இல்லை நினைவிருக்கே முருகேசுப்புள்ள மாங்காயைப் புடுங்கித் திண்டு போட்டு அதில படுத்துக் கிடக்க அப்பு மகளைக் கூட்டிக் கொண்டு வர, சம்பலடி விழுந்துதடா இன்னும் என்ற பிடரிக்க தரும்பு கிடக்கு. அந்த அடிய நினைச்சுத்தான்ரா நித்திரை வரேல்ல. சரி விடு அதை ஏன் இப்ப கதைப்பான்.

போன மாசந்தான் என்ற கடன் எல்லாம் குடுத்து முடிச்சனான். கொஞ்சம் நிம்மதி இப்ப கார் வாங்கிக் கிடக்குது இனி அது காசக் கொண்டு போகும் எண்டு நினைக்கிறன் இஞ்ச வாகனத்துக்கு இன்சூரன்ஸ் கொஞ்சம் கூடத்தான் அங்க எப்பிடியடா? தெரியாட்டி விடு.

சதீஸப் பற்றி இங்கயையும் கதைச்சவங்கள். அவனிட்ட நல்ல காசாம் எண்டு. ஊரில ஆளுக்கு அவளவு மரியாதை இல்லை. பின்ன கடையில் நிக்கிறவனிட்ட ஆயிரக்கணக்கில பணம் பிளங்கினா சனம் மட்டை போற்றான் எண்டுதானே நினைக்கும். அப்பிடித்தான் ஊரில கதைக்கிறாங்கள் என்ன மண்ணிண்டு விளங்கேலடா! அதைவிடு.

சமர் எப்பிடி எண்டு கேட்டிருந்தனி மச்சானாண சொன்னா நம்பமாட்டாய் நான் சமரில கூட குரியனைப் பாக்கேலையடா. பின்ன இரவில வேலை செய்தா எங்க பாக்கிறது. வேலைய முடிச்சுப் போட்டு விடிய வந்து படுத்தா பின்னேரம் 6மணிக்குத்தான் எழும்பிற 8மணிக்கு வேலைக்குப் போகத்தான் நேரம் சரி பிறகென்னடா சமர். வேலையில மனேஜர் மாறோட தானடா ஓரே சமர்.

இப்பவும் சினிமாக்காரர் அங்க வர விடுறியேன? இங்க 2 வருசத்துக்கு முதல் வந்தவையள் அவையள் இங்க வரமுன்னுக்கு ஒருகிழமை இருக்கும் நோட்டிஸ் ஒண்டு வந்தது அவையளை ஆதரிக்கக் கூடாது எண்டு - சனம் விசயத்தை வாசிச்சுப் போட்டு புறோகிராமுக்குப் போகேல. வந்த நடிக்கர் நடிக்கையர் எல்லாம் அடுத்த நாள் ஓட்டினம் சிலர் கலைச்சேவை எண்டு சொல்லி பிறகும் ஒருகிழமை நிண்டவையள். இப்ப இங்கே வாறேல்ல இனியும் வரமாட்டினம். கலைச்சேவை தேவை என்டா நாங்கதான் அங்க போகவேணுமாம்.

சொல்ல மறந்து போனன் மச்சான் என்ற கேசை ஓகே பண்ணிப்போட்டாங்கள் இனி பயம் இல்லை மற்றப் பெடியங்கள்தான் பாவம். உனக்கும் ஓகேயா வரும் யோசிக்காத. இந்த முறை புதினம் எண்டு பெரிசா ஒண்டும் எழுதேல மச்சான் அடுத்தமுறை பாப்பம். சரி மச்சான்.

அன்பின் நண்பன் சிவா

(கனடா மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய கலைச் சொற்கள்:

தும்பு - தொடர்ச்சியான வேலை
மட்டை - கள்ள கிறடிட் காட்

69, Headstone Gardens

Tel/ Fax: 020 8424 9911



email: info@avis4u.co.uk

Sales, Lettings and Management

www.avis4u.co.uk

- Commercial Sales
- Shops, Take-aways & Off Licenses
- We need shops to Sell & Buy
- We have prospective buyers waiting
- We have competitive rate of comm.

- Residential Sales
- Residential Lettings
- All Properties Extensively marketed
- Progress Reports

- வியாபார நிலையங்கள் வாடகைக்கோ, விற்பனைக்கோ வீடுகள், கடைகள், இருப்பின் உடன் தொடர்புகொள்ளுங்கள்
- வாங்க.... விற்க
- மற்றும் வாடகைக்கு
- நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும்

We will beat any written quotations. Please contact us

நாட வேண்டிய இடம்...

020 8424 9911

வணிக ஸ்தாபனங்களும் வீடுகளும் விற்பனைக்கும், வாடகைக்கும் தேவைப்படுகிறது

வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்!

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, NOVEMBER 04, 2005, ISSUE 34

முக்கியம் பெறும் கார்த்திகை

வரலாற்றுப் பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடம்பெயர்வு நடைபெற்று இந்த வாரத்துடன் பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன. அந்த ஓரிரு நாட்களில் குடாநாட்டில் வாழ்ந்த ஐந்து லட்சம் தமிழ்மக்கள் பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு வெளியேறி உடமைகளைக் காவியபடி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இடம்பெயர்ந்த துன்பியல் நிகழ்வு நடைபெற்றது. சமாதானத்துக்கான போர் என்ற பெயரில் இந்த அவலங்களை விளைவித்த சந்திரிகாவின் ஆட்சி இன்னமும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வருகிறது. ஆனால் தமிழரின் அவலங்கள் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் வரும் தேர்தலில், சமாதானச் சூழலைத் தரக்கூடிய ஒருவரை நாட்டின் புதிய தலைவராக தேர்ந்தெடுப்பதில் அவர்கள் அக்கறை காட்டுவது சாதாரணமானது.

முன்னணி அபேட்சகர்களான ரணில் விக்கிரமசிங்கவோ, மகிந்த ராஜபக்சவோ நாட்டில் கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்சனைக்கான தீர்வு வழிமுறைகளை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ரணில் தான் பிரதமராகவிருந்த காலத்திலிருந்து போன்று பேச்சுவார்த்தை என்ற போர்வையில் போரும் இல்லாமல் சமாதானமும் இல்லாமல் நாட்களை இழுத்தடிக்கவே விரும்புகிறார். மகிந்தவோ சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளைக் கூட நிராகரித்து வருகிறார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, மகிந்தவைக் காட்டிலும் ரணில் அதிபராக தேர்ந்தெடுக்கக் கூடியவராக தோன்றினாலும், சிங்கள மக்கள் மகிந்தவை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், சமாதான மாயைகள் விலகி, எந்தவித இழுத்தடிப்பும் இல்லாமல் போர்மூலமாக நிரந்தரத் தீர்வு எட்டப்படுமானால் அதனையும் எதிர்நோக்கக் கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் தமது அடிப்படைக் கோரிக்கைகளில் உறுதியாகவுள்ள நிலையில், நடைமுறை யதார்த்தத்தை விளங்கி கொண்டு விட்டுக் கொடுப்புக்களை செய்ய சிங்கள அரசியல் தலைவர்கள் முன்வரவில்லை. இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு பாரிய யுத்தம் நடைபெறுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

இப்போது தமிழர்கள் மட்டுமல்லாமல் இலங்கை தீவில் அக்கறை கொண்ட அனைவருமே, இம்மாதம் 17ம் திகதி நடைபெறப்போகிற தேர்தலின் முடிவுகளை காட்டிலும், அதற்கு பத்து நாட்களின் பின்னால் நிகழ்த்தப்படவிருக்கும் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரையையே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இலங்கைத் தீவின் எதிர்காலத்தை இம்மாதச் சம்பவங்களே நிர்ணயிக்கப் போகின்றன.

ஒரு பேப்பர்

வாசகர்களுக்கு வணக்கம்!

எப்படி இருக்கிறீர்கள், நல்லா இருக்கிறீர்களே, பக்கத்து வீட்டில் எல்லாரும் சுகமே இப்பிடிக்கேக்கோணும் என்று ஆசைதான் ஆனால்

பேப்பர் எண்டா இப்பிடி கண்ட மாதிரிக் கதைக்கக் கூடாதாமெண்டு பெரியாக்கள் வெருட்டினம் அதால்

நலம் நலமறிய ஆவல்! என்று நிப்பாட்டுறும்

கடைக்கார அண்ணைமாருக்கு ஒருக்கா எட்டிச் சொல்லி விடோணும். அண்ணைமா

தயவு செய்து பேப்பர் எடுக்கிற கஸ்டமரிட்ட ஓசிப்பேப்பர் என்று சொல்லாதேங்கோ,

இல்லை, கோகிலாக்கா என்று ஓரார் வந்து எங்கட தொண்டையப் பிடிச்சிப் போட்டா அதான் சொல்லறும்.

நாங்களும் வின்றர் தவக்கை மாதிரி அதான் மாறித் தவக்கை மாதிரிக் கத்திப் பாத்திட்டம் ஆக்கம் அனுப்பிற அன்பு நெஞ்சங்கள் பெயரோட விலாசத்தையும் தெளிவா எழுதி அனுப்புங்கோ என்று.

அண்டைக்கு ஒரு ஆக்கம் வந்தது அதை வைச்ச இன்னும் மூக்குச் சாத்திரம் பாத்துக்

கொண்டு இருக்கிறம் ஆர், எங்க இருந்து அனுப்பினது என்று. அதால் தயவு செய்து தெளிவா எழுதி அனுப்புங்கோ

இனி நீங்க மருந்தெழுதிக் குடுக்கிற டொக்டர் எண்டா நாங்க என்ன செய்யிறது. . .

'அடுத்த இதழில் இருந்து ஒருபேப்பர் விற்பனைக்கு வருகிறது'

இப்படி வழமைபோல யாரோ புண்ணியவான் கதையக் கிளப்பி விட்டு விட்டார்.

அதால் நாங்களும் வழமைபோல வதந்தி என்று சொல்லி கொண்டு . . .

வேற என்னத்தை எழுதினது. உங்கள நினைச்சப் பாக்கேக்க விசயம் அடைமழையாப் பெய்யுது ஆனா எழுத வரேக்கதான் வார்த்தை. . . வரமாட்டன் எண்டுது. அப்ப பின்ன

பிறகு சந்திப்பம்...

நன்றி, வணக்கம்!

- ஒரு பேப்பர் காரர்கள்.

EDITORIAL

Peace might sound the only sensible option, but war remains a strong possibility


There seems to be unanimity of thinking among both the Sinhalese and Tamils at least on one point: the outcome of the November 17 Presidential election could mean the last chance for peace in Sri Lanka. If presidential candidate Mahinda Rajapakse wins and sticks to the political hate doctrine enunciated by his JVP-JHU campaign runners that this election is going to be a contest between the patriots and the non-patriots, the "patriots" would be paving the way for war. If on the other hand Mr. Ranil Wickremasinghe wins, the prospects for peace might look likely, but there are too many political landmines on the way to clear before Mr. Wickremasinghe gets anywhere.

UNP and the SLFP

One significant by-product of this election campaign is the new bonding between two 50-year old traditional rivals, the UNP and the SLFP. But the snag here is that when one talks of the SLFP, one is not sure whether it is the SLFP to which President Kumaratunga

and her brother Anura belong or the SLFP of which Mahinda Rajapakse is the official presidential candidate backed by the JVP-JHU combine. Although UNP leader Ranil Wickremasinghe and President Kumaratunga were reported to have met and agreed on a common approach in solving the ethnic issue, no details were spelled out in public. Besides, Mrs. Kumaratunga is one who lives on borrowed time, not only as president but as head of the SLFP. What is worse, brother Anura Bandaranaike might not be President Mahinda Rajapakse's choice for Prime Ministership, although he is now deemed to be so. Rumours are now afloat that if Rajapakse wins, he would ditch Anura and appoint either Mangala Samaraweera or even JVP firebrand Wimal Weerawansa as Prime Minister. That could mean the exit of the Bandaranaike clan from power for all time.

These developments have however no relevance to Tamil political objectives. These are matters of Sinhala domestic politics. If Ranil and Chandrika want to get together, their primary



Rumours are now afloat that if Rajapakse wins, he would ditch Anura

objective would be not to help solve the ethnic problem, but to keep Mahinda Rajapakse and his racist allies out of power. The ethnic issue would come later. Conversely, the Sinhala Buddhist racist forces riding on Mahinda Rajapakse's back would want to banish both the UNP and the Bandaranaikes from the political scene. The danger in this new polarization of Sinhala parties is that while Tamil interests were getting sucked in the past in UNP-SLFP feuds, which was bad enough, today a weakened SLFP is being replaced by a powerful racist force spreading hatred against the LTTE and the Tamil people. This force is now here for good even if Mahinda Rajapakse loses the election.

U.S. and India

The prospects facing the Tamil people if the UNP leader wins are not that rosy as one would think. Although an immediate threat of war would recede, his heavy dependence on external powers, notably the U.S. and India, in finding a solution to the

ethnic issue would certainly be detrimental to Tamil interests. Even his open espousal of Federalism would become meaningless if India supports the idea in principle but prevents the concept going beyond the kind of Federalism that exists in India, where the Central government is free to dissolve a state government at will. (It is now settled Indian doctrine that Tamils in Sri Lanka do not need or deserve anything more than what is being dished out to submissive Indian nationals in their own country!) If Mahinda Rajapakse's political stance could mean open provocation to war, any attempt by Ranil Wickremasinghe to get foreign powers to arm-twist the LTTE and the Tamil people into accepting spurious political solutions could equally be a recipe for war. The Tamil people who are the direct victims of a war cowardly waged from the air have also learned a bitter lesson: a peaceful solution cannot be eventually wrested from Sinhalese governments except by bringing them to their knees through war. The LTTE have the capacity to do that.

Expulsion of Jaffna Muslims; part 1 - The Numbers

By: Sachi Sri Kantha
for Orupaper from Japan

Many Tamils would be wondering what had happened to the token Tamil pontificator D.B.S.Jeyaraj, if they had bothered to read his contribution on 'Fifteenth anniversary of the Muslim expulsion from Jaffna' (*Sunday Leader*, Colombo, Oct.30, 2005). I did. Either Jeyaraj had gone nuts or he has elevated his profile as a slick, slimy and selfish agent for peanuts from the adversaries of Tamils. Sure, Jeyaraj has not gone nuts. But he is on to a tasteless agenda to intentionally splash mud on many, for his self-serving purposes.

Role of a seamy schemer

Jeyaraj's role as a writer-agent reminds me of the villainy role of Vaithi, played by ace comedian C.K.Nagesh in that enchanting Tamil movie, *Thillana Mohanambal* (1968). Agent Vaithi was a slick and slimy schemer who was always with extended hands to fill in his pockets. In that movie, Nagesh played this nasty agent role with aplomb - combining his skills for comedy as well as the needs this character role of a seamy schemer demanded. He would twist truths and carry tales between two parties for his own survival. I should not be nasty on Jeyaraj, but the first two sentences of his above-mentioned commentary made me boiling.

This is how Jeyaraj had begun his piece. "Fifteen years ago this day (Oct 30th) around 28,000 men, women and children were expelled from Jaffna by the Liberation Tigers of Tamil Eelam organization. They were all Tamil-speaking Muslims living in the Muslim 'vattaaram' or zone of Jaffna town."

28,000 Muslims living in Jaffna town in October 1990. Holy cow! The temerity of Jeyaraj to cook up this number is astounding. He

probably was not even an eye witness to that event of expulsion. If Jeyaraj's number of "28,000 Muslims" has to be believed, one of the two demographic miracles should have happened in Jaffna between 1980 and 1990. First, there should have been a large scale immigration of Muslim population into Jaffna region between 1980 and 1990. Second, an unprecedented birth of Muslim babies should have occurred for 10 years due to some kind of divine blessing. Any sane Sri Lankan knows that none of the two miracles happened. Because, in the period from 1984 to 1990, the population flow was in the reverse direction from Jaffna peninsula to (a) escape from the aerial bombing exercises of a ranting and raving Minister of National Defense, Lalith Athulathmudali (1985-87); and (b) to escape from the atrocities of Indian army and its local collaborator gangs (1987-90).

Let me refute Jeyaraj's wild assertion of "28,000 Muslims" promptly. Historian and American missionary Robert Holmes published his *Jaffna 1980* book in 1980. Between pages 188 and 191, he had given the numbers for the Muslim population residing in Jaffna region then.

"According to local authorities there are 16,000 Muslims in the region but their number eight years later is estimated to be around 18,000. However, if the 1971 Census is correct in saying the Muslims of Jaffna were only 1.5% of the population in Jaffna, then their numbers must have been nearer to 11,000 than to 16,000."

Robert Holmes had defined the "region" as Jaffna peninsula and the surrounding islands. Thus, in the best guess of Holmes, the Muslims in Jaffna amounted to 11,000 in 1980. How could they have increased to 28,000 ten years later? Jeyaraj has provided

a bloated number to splash mud on LTTE. It should be mentioned that Holmes lived in Jaffna and worked as a teacher for 12 years from 1948 to 1960 and his observations on the then Jaffna society as a sociologist are highly reliable to withstand scrutiny, from other independent sources.

I provide another authentic source to refute Jeyaraj's baloney in Muslim numbers living in Jaffna electorate in 1990. As per the findings of the 1976 Delimitation Commission, for the 1977 general elections, Muslims accounted for 12.98 percent of Jaffna voter list of 34,865. [Source: *A Statistical Survey of Elections to the Legislatures of Sri Lanka 1911-1977*, by G.P.S.H.De Silva, Marga Institute, Colombo, 1979 p.186]. Simple calculation reveals that 12.98 percent make up to 4,525 Muslim voters. Since these are adults over 18 years, this number is in agreement with Holmes's figure of 11,000 Muslims if one includes the population below 18 years.

From a third source

Let me provide the number of Muslims residing in the Jaffna district from 1827 to 1981, from a third source; the Department of Census and Statistics of Sri Lanka.

1827 - 2,166; 1881 - 2,648; 1891 - 3,049; 1901 - 3,078; 1911 - 3,485; 1921 - 3,748; 1945 - 5,620; 1953 - 7,083; 1963 - 8,600; 1971 - 10,374; 1981 - 13,757.

Please make note that the number of 13,757 Muslims were for the entire Jaffna district, and not for the Jaffna electorate. Then, how could the Muslim population have increased from 13,757 to "28,000 Muslims" in 1990, within mere 9 years? The only certainty is that, the phenomenal 200 percent increase could occur only in the deluded mind of Jeyaraj.

- PEOPLE -

Eelam Expat Tamils Excel in Sport

Ahillen Beadle in
Australia



Two Eelam Tamil expats, one in Australia and the other in the U.K. have made news in the field of sport. Teenage cricketer Ahillen Beadle is reported to be one of the most phenomenal cricketers coming through in the domestic structure in Australia. At the age of 19, he has attracted the attention of the higher-ups in Australian cricket.

Ahillen has his roots in Jaffna and a sports background. Both his parents are from Jaffna, and his father Raj Beadle captained Jaffna University in cricket in 1977-78. He later represented Maharajah Organisation in basketball at a time when the company was dominating cricket and basketball alike. Raj left Maharajahs in the early 80s and migrated to Australia. It was there that his two sons, Kosikan and Ahillen made their mark in cricket.

Ahillen, a left-hander, represented Australia in the Under-19 World Cup in Bangladesh last year, and despite Australia's not so convincing Youth World Cup tournament, Ahillen's efforts stood out. He was described as the best player of spin bowling in the tournament. The Under-19 World Cup, although a disappointment

to the Australians, saw Ahillen scoring plenty of runs and taking wickets. Interestingly, in a group game there, against Sri Lanka, Ahillen was in a way responsible for Sri Lanka losing the game. Ahillen top scored with 36 in Australia's total of 186 for nine in 50 overs., but in reply Sri Lanka was well set at 170 for six, with their captain Farveez Maharoof batting well with a half-century to his credit. With Sri Lanka needing 17 more runs for victory, Ahillen inflicted a crucial run-out triggering a sensational collapse as Sri Lanka were bowled out three runs short of the target.

Ahillen Beadle, called "AB" by his New South Wales colleagues, has the potential hopefully to play for Australia in time to come.

Jayanthan
the motor racer



Poopalarajah Jayanthan of South Croydon, U.K. is fast gaining a name in an unusual sport - Motor Racing. Within the last one year he had been successfully competing in many competitions. Recently, at the Katukurunda meet at Kalutara in Sri Lanka, he came second, riding a BMW M3 racing model, a car seen for the first time there. Young Jayanthan who hails from Manipay in Jaffna, hopes to introduce another model when he competes next year.



Indian Astrologers for Generations

An expert in Hindu & Tantrik Pooja, Shanthi Pooja, Graha Sahnti & Yoga Yagna Prediction from Old Palm Leaves

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பார்த்தசாரதி அவர்கள் கைரேகை, முகநாடி ஆகியவற்றைக் கைகொண்டு துல்லியமாக நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை பற்றிய விபரங்களைக் கூறுவார்.

I will read your past, present and future by palm reading or jatakam (kundali) about your health, business, marriage, education, job, abroad, visa, love and husband and wife relationship problems

Opening Hours: 9.30am to 8.00pm.

07908 543 339

T.C. Venus
203, The Broadway, Southall
Middlesex UB1 1NB (near McDonalds)



Meet World Famous Astrologer

ஓம்சிர் ஞானாட்சி
ராஜராஜேஸ்வரி ஜோதிட
நிலையம்

குரு	செவ்	சுக்கி	புதன்
சனி	கிரக	சந்தி	
சனி	நிலை	சூரியன்	
குரு	செவ்	சுக்கி	புதன்

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள கார்த்திக் அவர்கள் கைரேகை, முகநாடி ஆகியவற்றைக் கைகொண்டு துல்லியமாக நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை பற்றிய விபரங்களைக் கூறுவார்.

- ✓ கணவன் - மனைவி ஒற்றுமையின்மை
- ✓ கைரேகை, முகநாடி வசியப்பொருத்தம்.
- ✓ திருமணயோகம், வாஸ்து, சாஸ்திரம்
- ✓ நாட்டில் விசா மற்றும் பிரச்சனைகள்

- ✓ தொழில் - வியாபார - லட்சுமீகரம் முதலான வசியப்பொருத்தம்
- ✓ எதிர்க்கட்சி, கண்திருஷ்டி - கோட வழுக்குகள்.
- ✓ வாகனப்பொருத்தம் பெண்பிள்ளைகள்
- ✓ குடும்ப ஒற்றுமையாக பெற்றாருடன் நிலைத்திருந்து

Opening Hours: 9.00am to 8.00pm


07984 673 066

A.K.Mini Market (Mayooras)
225, London Road
Mitcham CR4 3NH

4, Esward Road
Toynog Broadway
London SW17 8TP

Property Investments in Vanni

By: K.Mylvaganam



It has been noted that many of the Tamil Diaspora invest in properties in places like Colombo, Madras and Trichi. The main reason for this trend of event is because there were no possibilities and dependable sources available in Vanni to ensure them to invest in their Homeland. To eliminate this shortcoming and assist those to invest safely and reliably in their own homeland new houses are now being built in Killinochchi & Vavuniya by the property developers called the NET MAX (PVT) Ltd, which is financed by the Tamil Diaspora and managed by their representatives. Hence the security and reliability is assured.

Proper Selection of Building Sites

Utmost care and importance is given in the selection of the sites where the houses are built. Only highlands with no possibility for flooding are selected. The availability of water is also given importance. Lands with sandy,

clayey and gravelly soil textures will be rejected. The sites are selected in proximity to shopping areas and/or with easy access to transport facilities and the availability to essential amenities like electricity and telephone etc. Only lands with proper title deeds are acquired.

Types of Houses

Several options are provided to meet the tastes and needs of individuals. There are plans and bill of quantities drawn out by qualified personnel for two and three bed roomed detached houses with a garden space around it. But plans submitted by the prospective investors will also be accepted. Any alterations or modifications suggested to the existing plans can also be accommodated as long as the alterations do not affect either the structure or the strength of the building. Should such alterations involve additional expenses a quotation would be provided for consideration and prior approval

of the buyer. A mirror image of the existing plan if desired can easily be accepted without any extra cost. The necessary Planning and Building permissions will be obtained from the local authorities before the commencement of the building. Plans could be obtained on request.

Nature and Structure of the Houses

Priority is to ensure the quality, strength and stability of the buildings. According to the type of the top soil and the subsoil the foundation will be laid accordingly in order to avoid the possibility of any subsidence even at a later stage. Not only materials of good quality are used in the construction but the environmental factor is also taken into consideration in the selection of the building materials. For example the usage of asbestos or any similar materials that are injurious to health and environment will be completely avoided in all our

construction works. A qualified construction engineer will be at the site to supervise the work. The prospective buyer or his/her representative can visit the site intermittently while the building is in progress to observe the construction work being done.

Astrological Implications or Manai Sasthiram

Expert advice will be obtained to abide by the astrological and Tamil traditional customs adopted in building houses. The direction of the main entrance and the prayer room will be done in compliance with proper astrological points of view. Any special suggestion by the buyer to suit his or her star or date of birth will be given due consideration. Even the location of the well will be suitably sited.

Site clearance & Delivery Dates

On completion of the construction the compound will be cleared of all debris and the boundaries fenced with barbed wire. Should boundary walls are preferred it could be constructed on the type and terms agreed in advance. A layout of a garden can also be undertaken if requested. A delivery date will be stated in the contract and it will be ensured that the building be handed over on or before the date stipulated therein. Delays if any will be compensated to the buyer in terms of the contract.

Contract & Terms of Payments

A legally prepared contract in duplicate by a solicitor will be available in advance for the perusal of the investor for scrutiny and endorsement. There shall be an initial deposit of 50% of the total cost of the property on the date the contract is signed. The remaining sum will have to be paid within two months from the commencement of the construction. Payments have to be made directly to the Seylan Bank to the account of M/s NET MAX (PVT) Ltd. The property will be transferred in the name of the buyer thereafter.

Bank Loans

Assistance in obtaining bank loans will be extended to the buyers by providing the property concerned as collateral security. No fees will be levied for this service.

Letting services Terms & commission

The establishment also deals in Letting Services. Tenants could be found for the houses and the collection of rents monthly will be guaranteed. The rents so collected will be disbursed in accordance with the instructions of the land lord. Periodical inspection of the house and property will be undertaken by the company representative to check for proper care and maintenance of the property. A legally binding leasing contract will be signed by the land lord and the tenant before the property is handed over. A nominal fee of 10% on the rent will be levied monthly for these services. Vacant repossession of the property will be made possible with a maximum six months notice to the tenant unless otherwise mentioned in the contract.

Financial Investment Possibility

Those wishing to participate in the financing of NET MAX (PVT) Ltd can do so in consultation with its management. The contact details are appended. Investors in the above company are given two choices. One is that they will be given an annual interest of 10%. The interest is payable quarterly as per directions of the investor. The interest could be paid either to a bank account or to a nominee of the investor. Should an investor wish to withdraw his or her deposit at any time a minimum of three calendar months notice should be given. For those last three months interest will be paid only at the rate of 5%.

The other alternative is that the investor will be paid 50% of the net profit of a particular project agreed upon by both parties in advance.

Further information could be obtained from this email address: kandiah_mylvaganam@yahoo.co.in

Quotation / cover provided over the phone

- No more proposal forms to complete
- No more immediate payment
- No more Direct Debit Mandate to complete
- No more claim form to fill - All the details are taken over the phone.

But Immediate Quotation at a competitive Premium from leading insurer and Instant Cover

Please ring us for a friendly service **020 8763 2221**

P.SRINIVASAN 32 Abbot's Lane, Kenley, Surrey CR8 5JH

PENSION * LIFE * SAVINGS * MORTGAGES * COMMERCIAL LOANS

Fax: 020 8763 2220

E-Mail: sri@armassociates.co.uk www.srinivasan.co.uk

Home Insurance

- Building and Contents Insurance including Let Properties
- Term Assurance / Critical Illness
- Level Term, Mortgage Assurance and Family Income Benefits
- Retailer, Shopkeepers & Liabilities
- All types of Shops Including Jewellery Shops, Self-Employed Business.
- Mortgages / Re-Mortgages -
- Decision in Principle/Virtual offer over the phone
- All types of mortgages including Self-cert and buy-to-let.
- All circumstances will be considered

ARM Associates

FSA Financial Services Authority

Authorised and Regulated by the Financial Services Authority

ஒரு பேப்பர்

ORU PAPER

எண்ணும் எண்ணங்கள்
யாவினும் வெற்றி!

ஆசிரியர் குழு:
சேயோன் - திரு
சிறி - சுஜித்

பொறுப்பாசிரியர்
- கோபி -

மக்கள் தொடர்பு
பாலா - செல்வி

விளம்பரம்
கௌரி - ஜெனி - சியாமா

அச்சு
அபிஷா

வடிவமைப்பு
jasmine studio

முகப்பு வடிவமைப்பு
seven zero graphics

விளம்பர வடிவமைப்பு
ரஜீவன் - கிரி

இணையத்தள வடிவமைப்பு
ரஜீவன்

தமிழ் எழுத்துரு உதவி
சுரதா யாழ்வாணன்

நிதி - நிர்வாகம்
செல்வி - முருகானந்தன்

வழங்கல்
உதயகுமார்-கதிர்-கரன்

உங்கள் தொடர்புகட்கு:

தொலைபேசி (Tel)
020 8640 4604
020 8286 9327

தொலைநகல் (Fax)
020 8640 6972

ஆக்கங்கள் மற்றும்
அஞ்சல்வழித்தொடர்புகட்கு:

பணிமனை முகவரி
Oru Paper
45'B' Crusoe Road
Mitcham CR4 3L J
Surrey

மின்னஞ்சல்:
info@orupaper.com

இணையம்:
www.orupaper.com

'Oru Paper' is a bi-lingual paper published from London by Jasmine Studio Ltd. on the 1st and 3rd Fridays of each month. The views expressed are those of the contributors and do not reflect the views of editors or its publishers. All information including advertisements are presented in good faith. However the general public is informed that the publisher accepts no responsibility for any loss or damage whatsoever caused by errors or omissions.

சற்று மாறுதலுக்காக

குப்பைகளைக் கொளுத்துவோம்.

சேயோன்
(ஒரு பேப்பர்)

தீபாவளி என்று சொன்ன நாளில் நான் இதனை எழுத நேர்கிறது. ஆனால் இதனை நீங்கள் வாசிக்க நேர்கையில் தீபாவளிப் பலகாரமெல்லாம் தின்று முடித்திருப்பீர்கள். தீபாவளி உடுப்பில் புதுமணம் அழியத் தொடங்கியிருக்கும். தீபாவளித் திரைப்படங்கள் பார்த்து முடித்திருப்பீர்கள். தீபாவளிக்கு 'தண்ணி' அடித்து இறைச்சி தின்ற சுவையெல்லாம் நாக்கை விட்டு கழன்று போயிருக்கும். அப்படி ஒரு நாளில்தான் நீங்கள் இதனை வாசிக்க நேரிடும்.

அதுகூட நல்லதுதான். ஏனென்றால் தீபாவளிநாள் என்பது எங்களுது விழா அல்ல என்று சொல்லப் போகிறோம். அந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும் சொல்லப் போகிறோம்.

இப்படி சொன்னவுடன் உடனே நீங்கள் அதனை ஏற்று தீபாவளியைக் கொண்டாடாமல் விடுவீர்கள் என்ற 'மோட்டுத்தனமான' நம்பிக்கை எதுவும் எனக்குக் கிடையாது. ஆனால் ஒரு சங்கை எடுத்து ஊதுவோம், அது ஒரு காதிலாவது விழும் என்ற நம்பிக்கையில் தான் எழுதுகிறேன். அல்ல, நப்பாசையில் எழுதுகிறேன்.

சென்ற 'ஒரு பேப்பர்' முகப்பில் நரகாசுரனுக்கு வீரவணக்கம் என்று எழுதியிருந்ததை வாசித்திருப்பீர்கள். ஆரிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக, திராவிட தேசிய இனத்தைக் காக்க போரிட்டு மடிந்தவன்தான் இந்த நரகாசுரன். ஆனால் நிகழ்ந்தது என்னவெனில், நரகாசுரனை கொடுங்கோலனாக சித்தரித்து, திராவிடருக்கு எதிராகவே திராவிடரை ஏவிவிட்டது இந்த ஆரியச் சூழ்ச்சி. ஆரியருக்கு எதிராக போராடி, வீழ்ந்துவிட்ட திராவிடனான நரகாசுரனை நாம்

தெய்வம் எனப் போற்ற வேண்டும். ஆனால் என்ன செய்கிறோம்? நரகாசுரன் வீழ்த்தப் பட்டநாளை விழாவாக திராவிடர் நாம் கொண்டாடுகிறோம். கொண்டாட்டம் என்று வெறும் சொல்லால் சொல்லிவிட முடியுமா? தமிழரின் கொண்டாட்டங்களில் மிகப் பெரிய கொண்டாட்டம் தீபாவளிதானே?

இப்படி திராவிடரினதும், தமிழரினதும் தேசிய அடையாளத்தை அழிக்க ஆரியர் செய்த சூழ்ச்சி அனேகம். அத்தனை சூழ்ச்சிகளும் செல்லுபடியாகும் படி, இளிச்சவாயர்களாக தமிழர் நாம் இருக்கிறோம். அடிமைப்படுத்தி தாழ்வு மனப்பான்மை, பகுத்தறிந்து பார்க்காததன்மை, ஏன் என்று எதையும் கேளாத 'மோட்டுத்தனமான நம்பிக்கை' இவையெல்லாம்தான் இவற்றுக்குக் காரணம்.

எமது தேசத்து மன்னர், தமிழர் தலைநகராம் திருகோணமலையை தனது தலைநகராகக் கொண்டு ஆண்டவன் மகாபாராக்கிரமசாலி இராவணனை, எங்கள் அரசனாக இருந்தவனை நாம் இரக்க மனமில்லாத அரக்கனாகத்தானே சித்தரிக்கிறோம். அப்படிச் சொல்லித் தந்தது ஆரியசூழ்ச்சி. ஈழத்துத் தமிழ் மன்னன் இராவணன் அரக்கன். தமிழ்நாட்டுத் தமிழர் வானரப்படை அதாவது குரங்குகள். இப்படி தமிழரை எவ்வளவு கீழானோர் என ஆக்க இயலாமோ அவ்வளவு ஆக்கியது ஆரிய சதி.

இவை மாத்திரமில்லை வேறு சதிகளும் இருந்தன. ஆதியில் தமிழர் நாம் மலையில் வாழ்ந்தோம் குறிஞ்சி நிலம் என்று அதனைக் கொண்டோம். குறிஞ்சி தலைவராக முருகனை (முருகு - அழகு) குமரனை (இளைபவன்) தெய்வமாகக் கும்பிட்டோம். குறிஞ்சி நிலக் குறத்தியான வள்ளியை அவன் மணையாளாக்கி மகிழ்ந்தோம். இயற்கைத் தெய்வ வழிபாடு எங்களிடம் இருந்தது.

ஆழமாகச் சிந்தியுங்கள்

தவம்
(ஒரு பேப்பருக்காக)

எல்லாள் சமயத்தைப் பற்றி எழுதியுள்ளது ஒரு முக்கியமான கருத்து. எல்லோராலும் ஆழமாகச் சிந்தித்து உணரவேண்டியது. எமது மனதில்தான் கடவுளைத் தேட வேண்டும். கடவுள் தன்மையை அங்கே வளர்க்க வேண்டும். அதனால்தான் 'மனமது சுத்தமானால் மந்திரம் செபிக்க வேண்டாம், அன்பே சிவம், மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை' என்று நம்முன்னோர் பல பொன்மொழிகளை உதிர்த்து விட்டுச் சென்றுள்ளார்கள்.

சமயங்கள் யாவும் மக்களை வழிப்படுத்த, நெறிப்படுத்தவே தோன்றின. உதாரணமாகப் புத்தர் மக்கள் தன் துன்பப்படுகிறார்கள் என்று ஆழமாகச் சிந்தித்தார். தான் உணர்ந்து தெளிந்த வற்றை மக்களுக்குப் போதித்தார். அவரது போதனைகள் காலப்போக்கில் புத்தசமயமாகியது. இதுபோலவே மற்றச் சமயங்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் தோன்றின. (இந்து சமயம் மட்டும் எப்போது தோன்றியது என்பதை எவராலும் இதுவரை கண்டு அறியவில்லை.

சில வேறுபாடுகள் இருந்தபோதிலும் அடிப்படைக் கருத்துகளில் எல்லாச் சமயங்களிலும் ஒருமைப்பாடு உள்ளது. எந்த ஒரு சமயமும் பொய்சொல், களவு எடு, கொலை செய் என்று சொல்லவில்லை. எல்லா உயிரிடத்திலும் அன்பு காட்டு கருணை காட்டு என்றே சொல்கிறது. இந்து சமயத்தில் மட்டும் மக்களுக்கு அவரவர் வேண்டியபடி வணங்கலாம் என்பதற்கான பல வழிவகைகள் கூறப்பட்டுள்ளன. 'கால்பந்தாடியும் கடவுளை வணங்கலாம் நீ உன் கடமையை செய்வதானால்' என்கிறார் சுவாமி விவேகானந்தர். அதுமட்டு மன்றி சமயம் என்பது 'நெய்யூற்றி நெருப்புள்ளாற்பு தல்ல சமூகநலன் என்னும் அக்கினியில் சுயநல ஆசைகளைச் சுட்டெரிப்பதுதான்' என்றும் கூறியுள்ளார். வாழ்க்கையில் நமக்குத் தேவையான

வற்றை அறிந்து கொள்வதற்கு பல நூல்கள் உள்ளன. திருக்குறள் யாரதி பாடல் இரண்டுமே, எம்மை வழிப்படுத்தப் போதிய கருத்துகளை உள்ளடக்கியுள்ளன. எதையும் சரியாகப் புரிந்து கொண்டால் செயல்படுவதில் தவறு இருக்காது. இந்தநாட்டில் இருக்கும் அந்த சுதந்திரத்தை (சேயோன் குறிப்பிட்டது போல) மக்கள் துஷ்பிரயோகம் செய்வது போல இந்து சமயத்தில் நெகிழ்வான கொள்கைகளை மக்கள் தவறாக புரிந்து அனுட்டிக்கிறார்கள்.

மீண்டும் எல்லாள் தன்மையக் கோட்பாட்டை எடுத்துக் கொண்டால் எமதுமனதில் கடவுள்த் தன்மையை வளர்ப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியமில்லை. அதற்கான ஆரம்பப்படிதான் கடவுள் வழிபாடு. எமதுசெயலை ஒருவர்க்காணிக்கிறார் என்ற எண்ணம் மனதில் வந்தால் நாம் பழிபாவம் செய்யப் பயப்படுவோம். அறிந்த பொருளை வைத்து அறியாத பொருளை காண்பது வழக்கம். அதேபோலத் தத்துவ அடிப்படையில் கடவுளுக்கு உருவம் கொடுத்து வணங்குவது இந்து சமயமுதான். இது மனதை ஒருவழிப்படுத்தவே கடவுள் கருணையாய்மானவர். சர்வ வல்லமையுடையவர் என்று நினைத்து வழிபட எமது மனதில் நல்ல குணங்கள் தோன்றும்.

நிலத்தியன் பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பதும் அறிவு

(திருக்குறள்)

நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நீரின் தன்மை மாறுவது போல் மக்கள் மனமும் எத்தகையவரோடு கூடி வாழ்கிறோமோ எதற்காக கூட விரும்புகின்றோமோ அதற்கேற்ப மாறும். (எம்மவர் இந்த நாட்டிற்கு வந்து எவ்வளவு தூரம் மாறியிருக்கிறார்கள் என்று பாருங்கள்)

ஆரியர் ஓர் சூழ்ச்சி செய்தனர். தம்மிடமிருந்த ஸ்கந்தன் என்னும் தெய்வத்தை தமிழ்த் தேசத்துக்குக் கூட்டி வந்தனர். ஸ்கந்தனை கந்தன் ஆக்கினர். கந்தனும் முருகனும் ஒன்று எனக் கதையளந்தனர். கந்த சுவாமியார் முருகப் பெருமான் ஆனார். சுப்பிரமணிய சுவாமி என்றும் அழைக்கப்பட்டார். ஸ்கந்தனின் மனைவியாகவிருந்த தெய்வயானையை முருகப் பெருமானுக்கு மனைவியாக்கி கந்தனுக்கு அல்லது முருகனுக்கு வள்ளி தெய்வயானை என இருமனைவியர் இருப்பதாக கதைவிட்டனர். நமது தமிழ்த் தெய்வம் ஆரிய தெய்வமான கதை இது.

இவ்வாறே நமது காட்டு நிலம் அதாவது முல்லைநிலத் தெய்வம் மாயோன் (மாயன் என்றும் அழைப்பார்) ஆரியத் தெய்வம் விஷ்ணு ஆக்கப்பட்ட விந்தையும் அஃதே! தசாவதாரக் கதைகள் எல்லாம் நமது மாயோனின் மீதும் ஏற்றப்பட்டு, நமது காத்தில் ஆயிரக்கணக்கில் பூக்களை அள்ளிச் செருகிவிட்டார்கள் இந்த ஆரியர்.

இளிச்ச வாயர் நாம் இதையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது தமிழரின் திருநாள் என்று ஒன்றே ஒன்றுதான் எஞ்சி நிற்கிறது. அது தைப்பொங்கல்நாள். அதனையும் ஆரிய மயப்படுத்துவதற்கு நிறைய முயற்சிகள் நடக்கின்றன. ஆயினும் அது இளிக் கடினம்தான். தைப்பொங்கலை தமிழர், மிகக் மனநிறைவுடன் கொண்டாடுவோம். ஆரியர் விழாக்கள் என்று குறிப்பிடத்தக்க, திராவிடத் தேசியதிற்கு எதிரான தீபாவளி நாளை இனிவரும் காலங்களில் எங்கள் வாழ்விலிருந்து விலக்கி வைப்போம். புதிதாக ஒரு விழா நாள் தேவையெனில் மாணீர் நாளை விழாநாள் ஆக்குவோமா? ஆக்குவோம்.

பாலிலிருந்து நெய் எடுக்கப்படுகிறது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் பாலுக்குள் கையை வைத்து உடனே நெய்யை எடுத்துவிட முடியாது. முதலில் பாலைச் சூடாக்க வேண்டும் பின்பு ஆறவைத்து, உறையிட்டுத் தமிழாக்கி, பின்பு தயிரைக் கடைதல் வேண்டும். அப்போது வெண்ணெய் திரண்டு வரும், அதனை உருக்கினால்தான் நெய்யை எடுக்கமுடியும். இதனைப் போலவே எங்கள் உள்ளத்தில் கடவுள் தன்மையைக் காண்பதற்கு எமது மனதில் உறைந்திருக்கும் ஆசாபாசம், துதனால் வரும் கோபம், பொறாமை, சுயநலம் என்பவற்றை அகற்றுதல் வேண்டும். கடவுள் வழிபாடு எவராலும் செய்யக் கூடிய இலகுவானவன் வழி. 'உண்டு என்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை' என்பது கவிஞர் கண்ணதாசன் பாடல். இதைவிட்டு மக்களுக்குச் சேவை செய்து மனதில் கடவுள் தன்மையை வளர்க்கலாம். 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற கவிஞரின் பாடலும் ஒருவழிகாட்டி.

ஆத்மாவை வளர்க்காத கல்வியால் பயனில்லை என்று கூறியுள்ளார் காஞ்சிப்பெரியவர். இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகில் கல்வி வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. விஞ்ஞானம் விரைந்து முன்னேறுகிறது. மெய்க்ஞானம் வளரவில்லை மக்கள் வாழ்க்கை வசதி கூடிக் கொண்டே போகிறது. வீட்டிலிருந்து படிவே இணையவலை (Internet) மூலம் பலகாரியங்களையும் முடித்துவிடலாம். திருந்தாலும் மக்கள் மனநிறைவோடு அமைதியாக, சந்தோசமாக வாழ்கிறார்களா? ஏதோ ஒன்றிற்காக கவலைப்படுகிறார்கள். ஆனால் வாழ்வியற் தத்துவத்தைப் புரிந்து கொண்டால், வாழ்வை இப்படித்தான் வாழ்தல் சரியானது என்று வரையறை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழலாம்.

எல்லாளனின் 'கடவுள்' தொடர்பான ஏன் கருத்து

நிஸ்தார்
(ஒரு பேப்பருக்காக)

ஒரு நாள் ஒரு நாத்திகருக்கும் ஒர் ஆதீக வாதிக்கும் இடையில் காரசாரமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்ததாம்?. நாத்திகர் வாங்கு, வாங்கு என்று வெகுத்து வாங்கிவிட்டாராம். இப்போது ஆதீகவாதியின் முடிவுரைக்கான சந்தர்ப்பம். அமைதியாக எழுந்து நின்று, எனது நாத்திக நண்பர் கூறுவது போல் 'கடவுள்' இல்லையென்றால் இங்கு யாருக்குமே பிரச்சினையில்லை. ஆனால் நான் சொல்லுவது போல் 'கடவுள்' இருந்து விட்டால் பிரச்சினை ஏன் நண்பருக்கும் அவர் போன்றோருக்கு மட்டும் தான் என்று அமர்ந்துவிட்டாராம்.

ஆக, நியாயமானதும், புத்திசாலித்தனமானதும் என்று நமது அனுபவத்தினூடாக மட்டும் நினைத்து எழுப்பும் கடவுளின் இருப்புகு எதிரான கேள்விகளால் மாத்திரம் கடவுளின் இருப்பை இல்லை என்றாக்கிவிட முடியாது என்பதே மேல் சொன்ன சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விடயமாகும்.

இது தவிர எல்லாளனின் கடவுள் தொடர்பான கருத்தில் இருந்தே அவரின் நிலைப்பாட்டுக்கு எதிரான கேள்விகள் பிறப்பதையும் அவர் அவதானிக்கத் தவறிவிட்டார். அதுவே கடவுளின் இருப்பை உறுதிசெய்ய போதுமானது என்பது ஏன் கருத்து.

கடவுள் என்ற ஒன்று இருந்தால்தானே அந்த கடவுளின் தன்மை எமக்குப் புரிய இடமிருக்கிறது

மிக ஆரம்பத்திலேயே 'கடவுள்' என்ற சக்தி வாய்ந்த ஒருவரில் 'தனக்கு நம்பிக்கையில்லை என்கின்றார் எல்லாளன். இவரின் பிரச்சினை கடவுள் என்ற உணர்வால் மாத்திரம் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு சக்திக்கு மனித உருவம் கொடுக்க முற்பட்டதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. எல்லாளனின் அடுத்த பிரச்சினை அந்த மனித உருவத்துக்கு ஆண்தன்மை கொடுத்தது. அதை தொடர்ந்த அவரின் பிரச்சினை, ஆண் கடவுள் இருப்பதால் பெண் கடவுளும் இருக்க வேண்டும். அந்தப் பெண் கடவுள், ஆண் கடவுளிலும் பார்க்க சக்தி குறைந்த, இரண்டாம் பட்சமான கடவுள் நிலையில் இருக்கிறார் என்று திசை மாறிக் கொண்டே செல்கிறது. இதே போன்றதொரு பிரச்சினை 80 களின் பிற்பகுதியில் அமெரிக்க கன்னியாஸ்திரி ஒருவருக்கும் ஏற்பட்டது. அவர் எழுப்பிய கேள்வி Why should God always be 'He', why not be 'She'? (கடவுள் ஏன் எப்போதும் ஆணாக இருக்க வேண்டும், ஏன் பெண்ணாக இருக்க முடியாது). கிறிஸ்தவம் அவருக்கு விடையளிக்கவில்லை. அவர் சமயத்தை துறந்து விட்டார்.

கடவுளை மறுக்கும் எல்லாளன் 'கடவுள் தன்மை' என்ற ஒன்று இருப்பதாக கூறுகிறார். கடவுள் என்ற ஒன்று இருந்தால்தானே அந்த கடவுளின் தன்மை எமக்குப் புரிய இடமிருக்கிறது. இல்லாத ஒன்றின் தன்மை என்ன என்று நாம் கேள்வி எழுப்பினால் அனேகமாக எல்லாளனிடம் பதில் இருக்க முடியாது.

தொடர்ந்து செல்லும் எல்லாளன் கடவுள் தன்மையில் ஒன்று 'அன்பு' என்கிறார். இந்த அன்பு என்பது உணர்ந்து கொள்ளக் கூடியது. தொடர்புப் பார்க்க முடியாதது. உருவம் அற்றது. எப்போது பிறந்தது, எப்போது இறக்கும் என்று கேள்விகள் கேட்க முடியாது. இந்தக் கேள்விகளுக்கு

விடையில்லை என்பதைவிட இந்தக்கேள்விநியாயமானதோ புத்திசாலித்தனமானதோ அல்ல.

அன்புக்கு அடுத்தது உண்மையே கடவுள் என்கிறார் எல்லாளன். இந்த உண்மையுள் கூட நிறம் இல்லாதது, பிறக்காதது, தன்னளவில் இறக்க முடியாதது, ஆனால் உணர்வால் புரிந்து கொள்ளக் கூடியது.

ஆகவே கடவுளின் இருப்பை மறுத்துக் கொண்டே தனக்கு இன்னதென்று தெரியாமல் கடவுளின் இருப்பை எல்லாளன் ஏற்றுக் கொள்கிறார் போல் தெரிகின்றது.

இவரின் பெண்ணிலைவாதமும், சமவரிமை நிலைப்பாடும் புரிந்து கொள்ளக் கூடியதே

சமயத்தால் நான் ஒரு முஸ்லிம் என்பதால் குர்-ஆனின் அடிப்படையில் எல்லாளனின் பிரச்சினையை அணுகுவது சுலபமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். கடவுளுக்கு 99 அழகிய திருநாமங்கள் இருப்பதாக புனித குர்-ஆன் கூறுகிறது. எல்லாளன் கூறும் 'கடவுள் தன்மை' யாகிய அன்பு, உண்மை என்ற பிரதிபலிப்புக்களும் இவர் சொல்லாத இன்னும் பலவும் இந்த திருநாமங்களில் இருந்து பிறக்கின்றன. உதாரணமாக 'அல்லாஹ்' அக்பர்' கடவுளைத் தவிர உயர்ந்தவர் யாருமில்லை. உயர்ந்தது எதுவுமில்லை. 'அர்-ரஹ்மான்' அன்பு கடவுளின் சிறப்புக்களில் ஒன்று. 'அல்ஹக்' உண்மையின் பிரதிபலிப்பு கடவுள். இப்படி இத்திருநாமங்களின் விளக்கங்கள் விரிந்து சொல்கின்றன.

'அல்லாஹ்' என்று அறபு மொழியில் 'கடவுள்' எனக் குறிக்கும் பதம் ஆண் ஒருவரையோ அல்லது பெண் ஒருவரையோ இவர்களின் பன்மைத் தன்மையையோ, உயிருள்ள எதையுமோ அல்லது உயிரற்ற எதையுமோ, பிறப்பிக்கப்பட்ட எதையுமோ படைக்கப்பட்ட எதையுமோ, தொடக்கம்-முடிவு என்ற காலத்தால் நிர்ணயிக்கப்படும் எதையுமோ அர்த்தப்படுத்தவில்லை. ஆகவேதான் உலகத்தில் எந்த மொழி பேசும் முஸ்லிம் ஒருவரை எடுத்துக் கொண்டாலும் தன் மொழியில் 'கடவுள்' என்று சொல்லுவதைவிட அறபு மொழியில் 'அல்லாஹ்' என்றே குறிப்பிடுவார். இதன் பொருள் 'அல்லாஹ்' என்பதற்கு நிகராக பொருள் தரக்கூடிய பொருள் மயக்கமில்லாத வார்த்தை இல்லை என்பதே. எல்லாளன், நான் நினைப்பது போல ஒரு சைவப் பின்புலம் கொண்டவரெனில், அதுதான் அவரை கடவுள் என்றால் 'உயிருள்ள அடக்கி ஆளும் ஆண்' என்று எல்லாரும் நினைப்பதாக அவரை சிந்திக்கச் செய்துள்ளது.

மேலும் எல்லாளன் கூறும் சம்பவத் தரவுகள் மேலெழுந்தவாரியானவையே. உதாரணமாக 'ஆதாமுக்காகவே ஏவான்' உருவானார்' என்று கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூறுவதாக கூறுகிறார். இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்கிறார். இவரின் பெண்ணிலைவாதமும், சமவரிமை நிலைப்பாடும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனாலும் அவற்றை அவர் சரியாக ஆய்ந்தறிய வில்லை என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூறுவதாக எல்லாளன் கூறும் 'ஆதாம்- ஏவான்' சம்பவம் ஒன்றே போதும் இந்த இருவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்களே ஒழிய தாமாக பிறக்காத வர்கள் என்பதை நிரூபிக்க. ஆகவே ஆதாமும் ஏவாளும் முதன்முதலில் படைக்கப்பட்ட மனிதர்

கள் என்பதை எல்லாளன் ஏற்றுக் கொள்கிறார் போல்தான் தெரிகிறது. அப்படியானால் கடவுளின் இருப்பை அவர் ஏற்றுக் கொள்கிறார். அல்லது அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. திடீரென்று மனிதன் படைக்கப்படவில்லை. மனித நிலை என்பது உரு பரிமாணவளர்ச்சி என்று 'டாவின்'னை உதவிக்கு அழைக்கிறாரோ அதுவும் தெரியவில்லை. அப்படியானால் கூட உயர்ந்த பிறவியான எல்லாளன் தான் தாழ்ந்த பிறவியாக குரங்கின் வழித்தோன்றல் என்றால் அதற்கு நாம் அனுதாபப்பட்ட முடியுமே தவிர, கடவுள் பற்றிய சரியான சிந்தனைத் தெளிவை அவரிடம் எதிர்பார்க்க முடியாது.

எனவே 'ஆதாம்- ஏவான்' தொடர்பான எல்லாளனின் மீதமுள்ள பிரச்சினைகள் ஏன் ஏவான் ஆதாமைப் போல் தனிமனிதனாக படைக்கப்பட்டவில்லை, குறைந்தது ஆதாம் படைக்கப்பட்ட அதே கணத்தில் ஏவான் படைக்கப்படவில்லை. ஏன் ஆதாமின் விலாஷும்பில் இருந்து ஏவான் படைக்கப்பட வேண்டும் என்பது ஒன்றன் பின் ஒன்றாக எழுகின்றது.

திருக்குர்-ஆனின் படி ஆணும் பெண்ணும் ஒரே மூலத்திலிருந்தே படைக்கப்பட்டார்கள். ஆண், பெண் என்ற தன்மைதவிர அவர்கள் பிரிக்க முடியாத சமதன்மை கொண்டவர்கள். ஆனால் குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காக பிரத்தியேக தன்மைகளைப் பெற்றவர்கள். ஆணுக்கு பெண் துணையாகவும் பெண்ணுக்கு ஆண்துணையாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே பெண் சிறுமையானவள் என்றோ ஆண் அடக்கி ஆளும் அதிகாரம் கொண்டவர் என்றோ சமயம் கூறவில்லை.

பெண் சிறுமையானவள் என்றோ ஆண் அடக்கி ஆளும் அதிகாரம் கொண்டவர் என்றோ சமயம் கூறவில்லை


எல்லாளனின் அடுத்து தடுமாற்றம். ஆதாம்-ஏவான் தம்பதிகளின் குழந்தைகள் தொடர்பானது. எல்லாளனின் கூற்றுப்படி ஆதாம் ஏவான் தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மாத்திரம் இருந்தனராம். இவர்களில் இருந்தே மக்கள் பல்கிப் பொருகினார்களாம் அப்படியானால் தாயினதும் ஆண்பிள்ளைகளின் கீழ்த்தரமான உறவால்தான் நாமெல்லாம் உருவானோமா என்று ஒழுக்க ரீதியிலான கேள்வியொன்றையும் எழுப்பியுள்ளார்.

பைபிளில் ஆபெல், காயீன், என்ற இரண்டு ஆண்பிள்ளைகள் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பதற்காக எல்லாளன் இப்படி ஒருஅதீத கற்பனைக்கு சென்றிருக்கத் தேவையில்லை. ஆதாம்-ஏவான் தம்பதிகளுக்கு இன்னும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள் என்பது பைபிளில் இல்லாத விடயம். எனவே அது எல்லாளனுக்கு அறிமுகமில்லாத விடயமுமாகிவிட்டது.

ஆதாம்-ஏவாளின் வாழ்க்கை முறைமைபடி முதல் பெண் குழந்தை இரண்டாம் ஆண் குழந்தை யையும் இரண்டாம் பெண் குழந்தை முதலாம் ஆண் குழந்தையையும் தனது துணையாக ஆக்கிக் கொள்ள வேண்டும். காயினுக்கான பெண் சகோதரி அழகில் ஆபெலுக்கான பெண் சகோதரியை விட குறைவாக இருந்ததால், ஆபெலுக்கான பெண்துணையை தனதாக்கிக் கொள்ள காயினால் ஆபெல் கொலை செய்யப்படுகிறான். இப்படி மனித வரலாறு விரிவடைந்து செல்ல மறுபுறம் சகோதரர்களின் உறவினால் மனித இனம் பல்கி பெருகி இன்றைய நிலையை அடைந்துள்ளது.

பல்லாயிரம் கண்கள்

இதை மேயும்



LEAD LONDON COLLEGE

at
LEAD LONDON COLLEGE
(Accredited by BAC)

Wide Range of Professional – Academic and Vocational
Courses with flexible payment terms:-

Law Degree-LLB-University of London (external program)

Diploma/Degree in Health & Social Care/Nursing

Health & Social Care Registered Managers Award (Level 4)

CIMA Qualifications

HND in Computing (General)

HND in Business (Management)

Hospitality Management (Leisure & Tourism)

Professional Diploma in Management Studies (DMS)

BSc Banking and Finance




BSc Management

Degree Foundation Programme (DFP)

also, English Language (all levels)

For further information CONTACT:

LLC



YOUR FUTURE !

Few Hottest Carriers where the Jobs will be!!

This is the Right College for you!

It meets your all..., rather MOST of your Needs and Hopes.

New Courses:

ICSA International Certificate in Business Practice

ILEX Diploma in Law

ILEX Vocational Legal Studies

[Law and Paralegals]

IFS - CIMAP Level 1,2&3 Certificate in Mortgage

Advice Practice [With possible Job Placement for Training]

CLC Council for Licensed Conveyancers

[Become a Specialist Property Lawyer]

இதோ உங்களுக்கோள் அரிய வாய்ப்பு !!

LLC இன் உதவியுடன் நீங்களும்

இலகுவாகப் படிப்பில் சாதனை செய்யலாம்!



Lead London College

Manson House, 4 Lyon Road, London, SW19 2RU

Tel: 020 8417 1468 / Fax: 020 8417 1467

E-Mail: info@leadlondoncollege.com

முகத்தார் வீடு

பாகம் - 2

முகத்தார்
(யாழில்)

நேரம்: காலை 10 மணி

(முகத்தார் வளவுக்குள் வேலிக்கு கதியால் போட்டுக் கொண்டிருக்கிறார் வீட்டுக்குள் ளிருந்து பொண்ணம்மா கூப்பிடுகிறா...)

பொண்ணம்மா: எங்கையப்பா நிக்கிறியள் வேலியோடை நிண்டு சொறியாம ஒருக்கா மாக்கெட்டுக்கு போட்டு வாங்கோவன்.

முகத்தார்: ஏனடியப்பா எழும்பினவுடையே கத்திறீர்... பொறும் வாறன்... இஞ்சை இன்னும் நேரம் இருக்குத்தானே பிறகேதுக்கு அவசரப்படுகிறீர்?

முருங்கக்காய் வாங்கேக்கை
இரண்டு பெட்டையள்
பாத்துச் சிரிச்சதுகள்

பொண்ணம்மா: உங்களுக்கு விளங்காது இப்ப விரதநாளெல்லோ வேளைக்குப்போனாத்தான் நல்ல மரக்கறி வாங்கி வரலாம்.

முகத்தார்: சரி... சரி... என்ன வேண்ட வேணும் சொல்லும் பாப்பம்.

பொண்ணம்மா: ஏன்பா 12 மணித்தியாலம் குசினிக்கை நிக்கிறியள் உங்களுக்குத் தெரியாதோ?

முகத்தார்: மரக்கறி உமக்கு விருப்பமானதைச் சொன்னாத்தானே நல்லது. பிறகு வாங்கி வந்தாப் பிறகு துள்ளிக் குதிக்காமல்... .

பொண்ணம்மா: பாவற்காய் 2 எடுங்கோ அப்படியே கரட் இருந்தால் சம்பல் ஒண்டு போடலாம். கிழங்கெடுக்கிறதெண்டால் உரும்பிராய் கிழங்கா பாத்தெடுங்கோ பிறகு 4 முருங்கக்காயும்... .

முகத்தார்: எல்லாம் சரி இந்த முருங்கக்காய் மட்டும் வாங்க மாட்டன் கண்டியோ. போன கிழமை வாங்கேக்கை இரண்டு பெட்டையள் பாத்துச் சிரிச்சதுகள் எனக்கு வெக்கமாப் போச்சு.

பொண்ணம்மா: நீங்கள் ஏன் பெட்டையளைப் பாத்தனீங்கள். வளவுக்கை நிண்ட முருங்கை மரத்தையும் தறிச்சுப் போட்டியள் வாய்க்கு ருசியா சாப்பிடுவமெண்டால் அதுக்கும் விடுகிறியள் இல்லை... .

முகத்தார்: சரி ஒப்பாரி வைக்காதையும் பக்கங் களிலை ஆட்களில்லாட்டி வாங்கி வாறன்

பொண்ணம்மா: கட்டேலை போற வயசிலை இந்த மனுசனுக்கு முருங்கக்காய் வாங்க வெக்கமாக்கிடக்காம்... .

(சந்தைக்கு போன முகத்தார் அரை மணித்தியாலத்தால் வழியில் கண்ட சின்னப்பு வையும் கூட்டிக் கொண்டு வாறர்)

முகத்தார்: சின்னப்பு வெளியிலை இருப்பம் வீட்டுக்கை ஒரே வெக்கை மனிசிட்டை மரக்கறியைக் குடுத்திட்டு வாறன் இருந்துகொள்... .

பொண்ணம்மா: எங்கையப்பா இந்த மனுசனைப் பிடிச்சனீங்கள். விரதநாள் அதுவுமா போட்டுட்டு வேறை வந்திருக்கும்

முகத்தார்: எனக்கு உன்ரை குணம் தெரிஞ்சு தான் வெளியிலை இருத்திப் போட்டு வந்தனான் பாவமடி. மனிசியும் கொழும்புக்கு போனதானை போக்கிடமில்லாமல் நேரட்டினை நிண்டார் ஒருநேரம் சாப்பாடு குடுத்தால் புண்ணியமாப் போகும்தானே... .

பொண்ணம்மா: இல்லையப்பா உந்த மனுசன் சாப்பிட்டுப் போட்டு ஏதாவது நொட்டை நொடி சொல்லிக் கொண்டு திரியும். அதுதான்... .

முகத்தார்: இன்டைக்கு விரதநாள் அதுவுமா உன்ரை கையாலை ஒருக்காச் சமையுமன். சின்னப்புவும் சாப்பிட்டா இன்னோரு நாள் இந்தப் பக்கம் ஏறமாட்டான்.

பொண்ணம்மா: என்னை மாட்டி விட்டுட்டு எங்கை போறியள் (இந்த நாசமாபோன சின்னப்பு ஏன்தான் வந்திச்சோ தெரியேலை)

உந்த மனுசன் சாப்பிட்டுப்
போட்டு ஏதாவது
நொட்டை நொடி
சொல்லிக் கொண்டு திரியும்

முகத்தார்: சின்னப்பு மத்தியணம் இஞ்சை சாப்பிட்டுட்டு போ என்ன. மரக்கறி சாப்பாடா உனக்கு ஒத்துவராதுதான்... .

சின்னப்பு: பரவாயில்லை முகத்தான் ஒருநாள் தானே... மனுசியும் வீட்டிலை இல்லாதது விசராக் கிடக்கு, சரி என்ன புதிசா ஏதாவது புதினங்கள் இருக்கோ?

முகத்தார்: லெக்ஷணைப் பற்றி சொல்லுற தெண்டால் மலையக தமிழ் கட்சிகள் 2ம் ரணில ஆதரிக்கிற தெண்டு முடிவெடுத்திட்டினம்.

சின்னப்பு: யாரு சந்திரசேகரனும் தொண்ட மானுமோ?

முகத்தார்: ஓமோம்... இதாலை மலையக மொத்த வாக்குகளும் ரணிலுக்குத் தான் போசுப் போகுது... .

சின்னப்பு: இப்ப முஸ்லீம் காங்கிரசும் ரணிலுக்குத்தானே சப்போட் பண்ணப் போகினம் அதுசரி உவர் தொண்டமான் மகிந்தாவோடை கதைக்கப் போனவர் எல்லோ என்ன நடந்தது.

முகத்தார்: அது என்ன பகிடி எண்டால் மகிந்தான்ரை தேர்தல் பிரச்சார நடவடிக்கை கள்ளை சிறிபதி சூரியராச்சி எண்ட பிரதியமைச்சர் ஒருவர் பங்கு பற்றுகிறார். இந்த மனுசன் கூட்டமொண்டிலை பேசேக்கை தொண்டமான் ஹக்கம் ஆட்களின் ஆதரவு இல்லாட்டியும் மகிந்தாவருவது உறுதி எண்டு சொல்லியிருக்கிறார். இது தொண்டமானுக்கு சுட்டுப்போட்டுது போல

எங்கடை ஆட்கள்தான்
வெளிப்படையா யாருக்கு
போடுறதெண்டு
அறிவிக்கேலை.

சின்னப்பு: இந்த சூரியராச்சிக்கும் தேவை யில்லாத சேஷலை சும்மா மைக்கை கண்டவுடனை பேசுறதே... .

முகத்தார்: அதுதான் இப்ப கணபேர் மகிந்தா ட்டை சொல்லியிருக்கினமாம் அவரை பிரச்சார நடவடிக்கேலையிருந்து விலத்தச் சொல்லி... .

சின்னப்பு: இனி என்ன செய்யிறது அதுதான் தொண்டமான் பப்பிளிக்கா அறிக்கை விட்டுட்டாரே... .

முகத்தார்: இப்ப எங்கடை ஆட்கள்தான் வெளிப் படையா யாருக்கு போடுறதெண்டு அறிவிக்கேலை... .

சின்னப்பு: இனவாதிகளோடை சேர்ந்திருக்கிற மகிந்தாவை விட ரணில் பரவாயில்லை என்ன முகத்தான்

முகத்தார்: இப்ப எங்கடை பிரச்சனைக்கு யார் வந்தாலும் ஏதாவது செய்வார்கள் எண்டு எதிர்பார்க்கமுடியாதுதான் ஆனா இதுக்காண்டி தேர்தலை புறக்கணிச்சு, கோடாம விட்டாலும் இந்த ஆட்கள்காரங்களும் டக்ளஸ்சின்ரை ஆட்களும் கள்ளவோட்டுப் போட்டு மகிந்தாவை கொண்டு வந்திடுவங்கள் இனவாதிகள் ஆட்சியமைப்பது சிறுபாண்மை இனத்தவர் களுக்கு நல்லதில்லை... .

அந்த மனுசன் என்ன
டோப்பிலை கதைச்சதோ
தெரியேலை

பொண்ணம்மா: சின்னப்பு மனுசி வீட்டிலை இல்லாட்டி இஞ்சை நேரை வந்து சாப்பிட்டுப் போறதுதானே. இன்டைக்கு சாப்பிட்டுட்டுப் போங்கோ என்ன... .

முகத்தார்: (அடிப்பாவி கூட்டிக் கொண்டு வந்ததுக்கு உள்ளுக்கை கத்திப் போட்டு இப்பிடிக்கதைக்கிறாளே) ஏதாவது குடிக்கத் தாரமன்

சின்னப்பு: எனக்கெண்டா ஒண்டும் வேண்டாம் பிள்ளை

பொண்ணம்மா: இந்த நேரம் சின்னப்பு என்ன குடிப்பர் எண்டு எனக்குத் தெரியும் இந்த மனுசனும் விரதத்தாலல் இந்த 10 நாள்நம் அடக்கிக் கொண்டு இருக்குது... .

முகத்தார்: சும்மா கதைப்பை விட்டுட்டு வேளைக்கு சமையும் பசிக்குது (அப்படி சின்னப்பு நிக்கிறதாலை கொஞ்சம் அதிகாரத்தைக் காட்ட முடிபுது)

சின்னப்பு: அதுசரி முகத்தான் ஜேவிபித் தலைவருக்கு எதிரா நடவடிக்கை எடுக்கச் சொல்லி இராணுவம் சொல்லுதாம்

முகத்தார்: அதுவந்து முன்னைய இராணுவத் தளபதிகள் ஒரு 4 பேர் சேர்ந்து அறிக்கை யொண்டை எழுதி சந்திரிக்கூட்டை குடுத்திருக்கினம் சோமவன்ச மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி... .

சின்னப்பு: இந்த மனுசன் அப்பிடி என்ன செய்துச்சு?

முகத்தார்: அந்த மனுசன் என்ன டோப்பிலை கதைச்சதோ தெரியேலை சூலங்கை ராணுவத் தைக் கலைக்கவேணும் எண்டு சொல்லியிருக்கிறார். இது வந்து இராணுவத்திலை இருக்கிற வையை அவமதிக்கிற செயல் எண்டுதான் நடவடிக்கை எடுக்கச் சொல்லினம்

ஆடிக்காரங்களும் டக்ளஸ்சின்ரை
ஆட்களும் கள்ளவோட்டுப்
போட்டு மகிந்தாவை
கொண்டு வந்திடுவங்கள்

சின்னப்பு: ஆனா இலங்கை ராணுவம் 88லை ஜேவிபி விசயத்திலை உசாராத்தான வேலை செய்திருக்கிறாங்கள் ரயர் விளையாட்டைப் போட்டபடியாத்தான் அடங்கினவை இப்ப இந்த அம்மா ஷத்துதான் எழுப்பி விட்டிருக்கிறா... .

முகத்தார்: சிலவேளை சோமவன்ச கைது செய்யப்பட்டலாம் எண்டு பேப்பரிலை இருக்கு அதோடை இவர் விமல் வீரவம்சாவும் 2, 3 நாளைத் தலைமறைவெண்டும் சொல்லு நாங்கள் உண்மை பெய் தெரியேலை

சின்னப்பு: லெக்ஷணைக்கிடையிலை பெரிய விளையாட்டுகள் இருக்குதெண்டு சொல்லுறாய். பாப்பம்

முகத்தார்: அதுசரி சின்னப்பு சாத்திரியை 2 நாளைக் காணலை எங்கையாள்?

சின்னப்பு: அதையேன் கேக்கிறாய் முனியம்மா நகம் வெட்டேக்கை விடுவிலை கீறிப் போட்டு தாம் இதுதான் சாட்டெண்டு மனுசி கட்டிலை படுத்திட்டுது சாத்திரியர் தான் உடுப்புத் தோய்க்கிறதிலை இருந்து எல்லா வேலையும் ஆளுக்கு வெளிக்கிட நேரமில்லை

பொண்ணம்மா: சரி... சரி... கதைச்சது காணும் வாங்கே சாப்பிடுவம்... இஞ்சைசூங்கோ வாழையிலை 3 வெட்டியாங்கோவன்... .

(யாவும் கற்பனை)

ENGINE TEC MOTORS

Unit 5, 339 London Road Mitcham Surrey CR4 4BE


South London's Reputable Motoring Centre

உங்கள் கார் திருத்த வேலைகளுக்கு நம்பிக்கையான நிறுவனம் என்ஜின் ரெக் மோட்டர்ஸ்

call : Vel / Rajan
020 8640 8000; 020 8640 1230
07860 226 476; 07860 770 945

- *Servicing
- *Clutches
- *Breakes
- *Overhauls
- *Car electrical
- *Pre-Mot Checks

- *All Types of Repairs & Body Work
- *Insurance Work Undertaken



அன்பின்

ஒரு பெயர்காரன்களுக்கு . . .

நங்கள் ஒரு பெயர் ரைத் தொடங்கிய காலம் தொட்டு ஒரு பெயர் ரை படித்து வருகிறேன். என்ன ஒரு அருமையான வெளியீடு!

ஆழமாக அர்த்தங்கள், அதைச் சொல்லும் ஆக்கங்கள் சிந்திக்க வைக்கும் பக்குவம், நகைச்சுவையாக சொல்லும் பாங்கு அத்தனையும் மொத்தமாக அள்ளித்தரும் ஒரு பெயர் ரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! வாசிக்க வாசிக்க வாசிக்கவே தூண்டும் தன்மை யாருக்குமில்லை ஐயா உங்கள் திறமைக்கு தனித்துவம்!

உங்கள் திறமைக்கு முதலிடம்! நான் ஐரோப்பா வந்து இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகி விட்ட நிலையில் இதுவரை காலமும் எந்தப் பேப்பரையும் முழுமையாக படித்து முடிக்கும் வரை ஏற்படும் ஆவல் இருக்கிறதே அது ஒன்றே போதும் உங்கள் தரத்திற்கு! 'புலம் பெயர் நாட்டில் பல பத்திரிகைகள் வந்தபோதிலும் அவை தமது கருத்தை புகுத்தியதே ஒழிய எம்மைப் புரிந்து கொள்ளவில்லை. நீர்தான் ஐயா அந்த வகையில் எம்மை வந்து திருப்திப்படுத்தியது!

உன்னை நான் குப்பைத் தொட்டியில் போடுவதில்லை. ஒரு மூலையில் உன்னை மடித்துவைப்பேன். காரணம் நீ அள்ளி அள்ளித் தந்த ஆக்கங்கள் அத்தனையும் ரசிக்கத் தக்கவையே! உமக்கு ஒன்று தெரியுமா? நான் மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவன். குடும்பத்தில் ஒருவனை மண்ணுக்காய் கொடுத்து மாவீரனாக ஏற்றுக் கொண்டவன். அப்படி இருக்கும் போது கூட நீ செந்தமிழைக் கொலை செய்யும் போது அழகாக ரசிக்கிறேன். சொல்ல வந்த விடயத்தை துணிச்சலாகவும், ஆரோக்கியமாகவும், சிரிப்பு வரக் கூடிய மாதிரியும் சொல்லும் போது என்மனம் கொள்ளை போகிறது. என் அன்னை என்ன செந்தமிழாலா தாலாட்டினவள்? கன்னா

பின்னா என்று ஏதையோ பாட நானும் மகிழ்ந்த ஞாபகம்தான் வருகிறது. இன்று ஒரு பெயர் ரால் தாலாட்டப்படுகிறேன் நன்றி! தன்மைமாறாமல் தரம் மாறாமல் நீ வெளிவர வேண்டும் மேலும் மேலும் என்று வாழ்த்துகிறேன். அத்தனையும் தரும் என் இனிய ஒரு பெயர் ரே உன்னிடமும் எனக்கு ஒரு மனவருத்தம் இருக்கிறது, தயவு செய்து கேட்பாயா? 'ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர்' என்று நீர் எழுதுவதுதான் அந்த மனக்குறை. ஓசி என்பது இலவசத்தைக் குறிக்கும் நகைச்சுவையல்ல அது இலவசத்தை குறிக்கும் நக்கல்

ஊரில் காலங்காத்தால வந்து ஓசிப்பேப்பர் படிப்பவர்களையும் நாம் எத்தனை நக்கலாக நினைத்திருக்கிறோம். அதை வெறுப்பவர்களும் பலர். எல்லாவற்றையும் நாசுக்காகத் தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு இது தெரியாமல் போய்விட்டது. எந்தப் பலமான வனுக்கும் ஒரு பலயீனம் இருக்கும் என்பது போல உமக்கு இந்த ஓசி என்ற வார்த்தையிலா அது வரவேண்டும்? அந்த ஒற்றை வசனத்திலா உன் தரந் தாழ வேண்டும்.

கடையில் போய் ஒரு பெயர் ரை எடுக்கும் போது ஓசிப் பேப்பர் எடுக்க வந்திட்டினம் என்று நினைப்பவர்களை பார்க்கிறேன். ஏன் கடைக்காரரே அந்த ஓசிப் பேப்பரோ, அதில கிடக்கு எடுங்கோ என்று காட்டும் விதம் வாடிக்கையாளர்களுக்கும் மத்தியில் போய் எடுக்கும் வெட்கமும் இந்த ஒரு ஓசி சங்கடத்தை தருகிறது என்றால் மறுப்பதற்கில்லை. காசு கொடுத்தேனும் வாசிக்கத் தயாராய் இருக்கும் எமக்கு ஏன் நக்கலாக பேப்பரைத் தருகிறீர்கள்? வாசிக்கவேண்டும் என்றா? விளக்குமாத்தால் அடித்த பின் குடையும் பட்டுக் குஞ்சமும் எதற்கு? இனி உங்கள் இஸ்டம்! நன்றி

- மீண்டும் கோகிலா

எத்தனை காலம் ஏமாறுவாய்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக நவம்பர் மாதம் 17ம் திகதி தெரிவு செய்யப்படும் நம்பிக்கையில் மகிந்த ராஜபக்ச அவர்களும் பகீரதப் பிரயத்தனம் செய்வதை அவதானிக்க முடிகிறது. அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளை நம்பி சிறு சிறு அரசியல் கட்சிகள் கூட்டுச் சேர்ந்துள்ளமை அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தே அரங்கேறியுள்ளது. ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரம், ஜனாதிபதியின் ஆளுமைக்கு உட்பட்டதா என்பதே ஒரு கேள்வி.

இலங்கையின் அரசியல் வரலாற்றில், 55 வருடங்களுக்கு மேலாகப் புரையோடிப்போன இனப்பிரச்சினையை இனிமேல் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியால் தீர்க்கமுடியுமா என்பது சந்தேகமே. போட்டியிடும் இருவரும், போரினால் பாதிக்கப்பட்ட இனத்தை புரிந்து கொள்ளவில்லை. இம்மக்களின் இயல்பு வாழ்க்கையை மறு சீரமைக்கவே போர் தவிர்ப்பு ஒப்பந்தமும், புரிந்துணர்வு உடன்பாடும் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆரம்பமாகியது. இவ் உடன்பாடுகள் நடைமுறையில் அனுசலம் அளித்ததா? பாதிக்கப்பட்ட மக்களை புரிந்து கொள்ள முடியாத, சிங்களத் தலைவர்களால் ஏதாவது விமோசனம் கிடைக்குமா?

நம்பிக்கை இழந்துவிட்ட தமிழ் இனம் தனியாகப்பிரிந்து செல்வதற்குகளம் அமைத்து விட்டார்கள். தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும், தமிழ் இனம் ஒன்றிணைந்து விட்டது. எதுவித தயக்கமுமின்றி தங்கள் வருங்காலத்திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள். நம்பி இருந்த சில நாடுகள் கூட நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதை, விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய நாடுகளிற் கான தடையை அமுலாக்கியதன் மூலம் நிரூபித்துவிட்டனர். 'எப்பொருள் யார்

யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என வள்ளுவர் பெருந்தகை கூறிச் சென்றார். அக்குறளின் உட்பொருள் தெரிந்தால், ஐரோப்பிய வல்லரசுகள் இத்தகைய ஒரு தீர்மானத்திற்கு வருமுன், ஆராய்வுகளை மேற்கொண்டிருக்கலாம். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு வரவேற்கப்பின்தங்கும் நாடுகள் தமிழருக்காக ஒரு தாயகத்தை உருவாக்க எவ்வாறு உதவ முன்வருவார்கள்.

உலகெங்கும் நடந்தேறிய, நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாத நிகழ்வுகளில் இதுவரை தமிழினம் பங்கு கொண்டதாக எதுவித அத்தாட்சிகளும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தடுப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பது, சமாதானத்துக்கான கதவுகளை இறுக மூடவைத்துள்ளது தெளிவு. போரினால் பலவீனமடையச் செய்ய முடியாத ஒரு விடுதலை இயக்கத்தை உலக ளாவிய அரசியல் சதிகள் மூலம் அடிப்பணியச் செய்யலாமென எதிர்பார்த்தால் அது தப்புக் கணக்காகவே முடியும்.

தமிழகத்தில் வாழும் 7 கோடி தமிழ்மக்கள், ஈழத்தமிழரின் துன்பங்களை அறிந்துள்ளார்கள். நீறு பூத்த நெருப்பாக அவர்கள் இதயங்களில் உறங்கிக் கொண்டிருக்கும் உணர்வு, புகழ்பமாக வெடிக்கும் ஒரு நாள் வெகுதாரத்திலில்லை. அத்தகைய ஓர் அசம்பாவிதம் நிகழ இடங்கொடுக்காமல், சிங்கள இனம் இதய சுத்தியுடன் தமிழர் பிரச்சினையை அணுகுவது சரித்திர முக்கியம் வாய்ந்தது. வரப்போகும் அடுத்த சிங்களத் தலைமை இதை உணரத் தலைப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- உமா மகாலிங்கம்

Ness & Co
Solicitors

S. Thavanesan LL.B
Solicitor
38 C London Road,
Tooting SW17 9HP

Immigration

அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு நீண்டகாலம் வேலை செய்திருப்பவர்களாயின் எடுப்பதற்கு எங்களிடம் அணுகவும் இங்கிருப்பவர்கள் போடுவதற்கு எங்களுடன் தொடர்பு கொள்ளவும்

Conveyancing:

வியாபார ஏதாபனங்கள் வாங்க விற்க தொடர்புகொள்ளவும் வீடு விற்பனை, வாங்குதல் சம்பந்தமான சட்ட சேவைக்கு எங்களை நாடவும்!

Licencing matters

Personal licence application
Premises licences
Tranfer of licence

General litigation matters

Call us
02086405050
07956 913 164

ABBAY TRAINING.NET

Did You Know?

"All Off-License Shops & Restaurant owners and the Counter-Staff or/and Till-Assistants must hold valid 'Personal Licenses'.

இப்ப ஒரு Off License கடை எடுப்பம் என்றால் ஒரே கரைச்சல் ஏதோ Personal License வேணுமாம்! பட்டையில் நிற்பவருக்கும் அது வேணுமாம்! கவலை வேண்டாம்!!!!

Hence, to get what is known as 'Personal Licence', one needs a Proper Certificate, known as NCPLH, and Certificate of Police Clearance.

There you are!

We provide the following courses!

National Certificate for Personal License Holders course, and that is the NCPLH.


Food Hygiene Certificate.

Health and Safety Certificate.

(All the courses would be conducted in Tamil)

We, also help our clients to get the necessary skills to qualify for the above.

Call us on **020 8640 9900**
Abbey House, 38 London Road, Tooting, London. SW17 9HP



Abbey Estate

Business Loans 100% arranged, Business Bank Account, Business Over-Drafts & Credit Card ATM Machine

Credit/Debit Card Machine Terminal.

Call us on **020 8640 9900**



ஒட்டித்தொலைவில்...
புலையடி

பொன். காந்தன்
(வன்னியிலிருந்து ஒரு பேப்பருக்காக)

வணக்கம் பாருங்கோ வருசம் முடியப்போகுது உருப்படியா எதுவும் நடந்ததோ எண்டா ஒண்டிமில்ல கூட்டிக் கழிச்சுப் பார்த்தா அறிக்கைகள் தான் மிச்சம் அவை கொடுக்கை இழுத்துக் கட்டிக்கொண்டு புறந்து வாறதும் என்ன மாதிரி எண்டுறதும் உள்ளதைச் சொல்ல எடுத்துக் கொண்டு போறதும் அங்கால அவிட்டு விடுறதும் தலையை தொங்க போடுறதுமா சமாதானம் இப்ப தொங்கலில் போய் தூக்குப் போடப் போகுது ஆனால் பாருங்கோ பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையாத்தான் கேள்விப்பட்டிருப்பியள் இனி குரங்கு பிடிக்க வெளிக்கிட்டு பிள்ளையார் வந்த கதையும் கேள்விப்படக்கூடும் புதுசா நீங்கள் இழுத்தடிச்ச அலுவலா கொடுக்கிறம் எண்டு நினைக்கிறவை கடைசியில் வேப்பங்காய் சப்ப வேண்டிவரும் ஐரோப்பிய யூனியன்ர அறிக்கையைக் கேட்டு புலம் பெயர்ந்த உறவுகள் பொங்கினத பார்த்து எங்களுக்கு

இஞ்ச புல்லரிச்சுப் போச்சு புலம்பெயர்ந்த உறவுகள் புல்லரிக்கிற மாதிரி சேதிகள் நிலத்தில் இருந்தது கடச்சுடச் தர இஞ்ச எல்லாரும் தயார் சமாதான காலத்தில் என்ன எங்கட பிள்ளையள் போர்த்து முடிக்கொண்டு குறட்டையே விட்டவை கொழுப்பெடுத்து இஞ்ச கொண்டாட்டம் போடுற சிங்கள சீமான்சளுக்கு எங்க விசுக்கிறது எண்டு தானே இராப்பகலா சிந்தனை வேண்டிக்கட்டுவினம் இப்பவும் வேண்டித்தானே கட்டுகினம் கிட்டடியில் ஒருத்தர் காருக்குள்ள இருந்தபடியே கயிலாயம் போயிட்டார் எண்ணெண்டு பார்த்தா அவர் தான் ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவில் பெரிய தாதாவாம் தாதாமாற்ற தரவுகளை வச்சிருக்கிறவை தோதான சுபநேரம் பார்த்து காதும் காதும் வச்சமாதிரி கதைத்துப்பேசி ஒரு புளுபூச்சிக்கும் தெரியாமல் எல்லே தீட்டி திகில் கொடுக்கினம்

இப்ப தியேட்டருக்கு வெளியில் தான் திறம்படம் போகுது எத்திணை 'சுப்பர் ஸ்ராருகள்' எத்திணை நோட் நோட் செவ்ணுகள் எல்லாம் நல்லம் தான் நடக்குது எப்பிடிக்குத்தி எண்டாலும் அரிசியாக்கினால் சரி கிட்டடியில் புத்தாளில் ஆயியொருத்தர் எங்கட மாமிபோட சிலுமிசம் விட வெளிக்கிட்டு சிக்குப்பட்டு சின்னாபின்னமாகி காவல் அரணுகளையும் நம்மட சனத்துட்ட காவு கொடுத்து கஸ்ரப்பட்டு போச்சினம் சார்ள்ஸ் விஜேயவார்த்தனாவின்ர உயிரை யாழ்ப்பாணச்சனம் புடுங்கினாப்பிறகு ஆயி சனம் எண்டா உடன தண்ணியைக் கண்ட விசர் நாய் மாதிரியெல்ல நிற்கிறான் உது தான் தேவை வளர்க தமிழர் கோபம் தமிழனை ஏமாத்தினதாக்கு எல்லா வளத்தாலையும் வாங்கப்போகுது ஸ்ரீலங்கா அரசு நவம்பர் 2ல் ஒட்டுகூடானில் ஓயாத அலைகள் 03 வெற்றிவிழா நடந்தது நானும் போனேன் நம்மட தளபதி தம்பி பேசினான் பாருங்கோ புல்லரிச்சுப்போச்சு ஒட்டுகூட்டானில் ஆயிக்கு அடிகொடுக்க தப்பி ஓடின ஆயி அடியைப் பற்றி ஒலுமடு ஆயிக்கு சொல்ல அடிவாங்காமலேயே அவனோட அவன்ற ஒட்டத்தைப் பார்த்து மாங்குளம் ஆயி ஒட.. ஒட.. ஒட ஓடி வந்தது அண்டைக்கு வெற்றி அப்ப தமிழ்ப்படையினர் அடியினர் அகோரத்தை எப்படியென்று யோசிச்சிப் பாருங்கோ?.. பிறகென்ன பிறகொரு அடியில் சந்திப்பம் பணையடியில் சந்திப்பம்.

இல்லந்தோறும் இனிய வாழ்வு

மணமான பெண்களின் பாலியல் குறைபாடு
Dr. பாலேந்திரன்
(ஒரு பேப்பருக்காக)

புலம் பெயர் நாடுகளில் வாழும் குடும்பங்கள் சில, கணவன் மனைவி உறவில் ஏற்படும் குழப்பங்களினால் சிதைந்து போகின்றன. குடும்பங்களில் உள்ள முக்கிய குறைபாடு மகப்பேறு இன்மை. பெண்களின் தாய்மைப் பேற்றைக் குறைவடையச் செய்யும் காரணங்களைப் பார்ப்போம். பரம்பரையாக ஒரு குடும்பத்திலுள்ள பெண்களுக்கு ஒரு குழந்தையோ அல்லது குழந்தையில்லாமலோ போகாமானால், மூன்றாம் நான்காம் தலைமுறையில் வரும் பெண்ணுக்கு தாய்மை அடையும் சாத்தியம் குறைவாக இருக்கும். ஒரு பெண்குழந்தை கருத்தரித்து முதன் மாதத்தில், தாய் அதிகம் மது அருந்தினால், போதைவஸ்துக்கள் பயன்படுத்தினால், மருத்துவரின் அங்கீகாரம் பெறாத மருந்துகளை உண்டால், உருவாகும் குழந்தையின் பெண்உறுப்புக்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். இவ்வாறு உருவான ஒரு பெண் தாய்மையடைவது சிரமமாகும். பெண்குழந்தைகள் சிறுவயதில் கூவைக்கட்டு Mumps நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டால் அவர் கருத்தரிப்பது பாதிக்கப்படலாம். ஈஸ்றஜன் (Oestrogen, புரொஜெஸ்தரஜன் Progesterone) போன்ற சுரப்பிகள் போதிய அளவில் சுரக்காது போனால் கருத்தரிப்பது சிரமம். பெண் ஹோர்மோன் (Hormone) களை சீராக தொழிற்பட வைக்கும் பிட்டியூட்டரி (Pituitary Hormones) ஒழுங்காக சுரக்காது போனால் கருத்தரிப்பது பாதிக்கும். பெண்ணின் கருப்பையை ஓவரியுடன் (Ovary) தொடர்பு படுத்தும் யூட்டரின் (Uterine) குழாய்கள் அடைக்கப்பட்டால் கருத்தரிக்காது. கருப்பையின் உள்ளமைப்பு அல்லது கருப்பைச்சுவரில் கட்டியுண்டாதல் போன்ற காரணங்களினாலும் கருத்தரிப்பது தடைப்படும். பெண்களுக்கு மாதவிடாய் சக்கரம், கருமுட்டை உருவாகி தாயாகும் காலம், கருத்தரிக்க மிகச்சாதகமான நாளை தனது உடல் மாற்றங்களைக் கொண்டு உணர்ந்து பயன்படுத்தும் அறிவு போதியளவு இல்லாவிடின், வெற்றிகரமாகக் கருத்தரிப்பது சிரமமாகிறது. இவையனைத்துக்கும் மேலாக கருத்தரிக்க காரணகர்த்தாவான கணவனுடன் அனுசரணையாகவும் மனமொத்தும் வாழப்பழகுவது மிக முக்கியமாகிறது. என்னிடம் ஆலோசனைக்கு வந்த சிலர் இந்த முக்கிய விடயத்துக்கு தமது குடும்பவாழ்க்கையில் போதிய கவனம் செலுத்தாது இருந்தது கண்டு கொள்ளப்பட்டது. கணவன் மனைவி இருவரும் தொழில் பார்த்து இருவருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ ego பிரச்சினைகள், அவர்களுடன் வாழும் தாய் தந்தையர் பற்றிய அத்த கவலை, கணவன் மனைவி சகோதரர்களுக்கு செய்யக் கடமைப்பட்ட சில காரியங்கள் ஆகியன இருவரையும் மிகவும் பாதித்து அவர்களுக்கிடையே உள்ள அன்பு பாசம் அன்னியோன்னியம் ஆகியவற்றை சிதைத்துவிடுகிறது. அன்பு, காதல் இல்லாத தம்பதிகளிடையே குழந்தைப் பாக்கியம் குறைந்து போகும். வளர்முக நாடுகளில் வாழும் இளம் தமிழ் தம்பதியரிடையே எதிர்பார்ப்புகள் மிக அதிகம். இவ் எதிர்பார்ப்புகள் யதார்த்தபூர்வமாகியல்லாது போனாலும், இருவரின் எதிர்பார்ப்புகளும் வேறுதிசைகளில் போகும் போதும், இருவரும் அதிகளவு குடும்ப சுமைகளை சுமக்கும் போதும் மணவாழ்கை கசந்து போய் மகப்பேறு கேள்விக்குறியாகிறது. ஆண்களால் தாம்பத்திய உறவில் செயல்படமுடியாது போவது போல், பெண்களிலும் ஏற்படுவது Frigidity எனப்படும். உளவியல் சம்பந்தமான காரணங்களும், கடந்தகால மோசமான அனுபவங்களும் ஒரு பெண்ணின் தாம்பத்திய செயற்பாட்டை மிகவும் பாதிக்கும். எனவே மகப்பேறு இன்மையின் போது ஆணைக்குறிப்பிட்டு பலர் குறை சொல்லும் போது, பெண்ணிலும் காணக்கூடிய பல குறைகளையும் அறிந்து கொள்வது குடும்பவாழ்க்கையைச் சிக்கலின்றி நடத்த உதவும்.

Student visa from Sri Lanka
Education Advisor for University of East London
7 Years Experience
Expert advice and guidance will be given to obtain the visa
53 Students have obtained the visa since January 2005
Overseas Educational Consultant for
Rhazes Institute of Management Sciences
Call P.K. Suhanthan on 07905038050

The Apple Tree

Long time ago, there was a huge apple tree. A little boy loved to come and play around it everyday. He climbed to the tree top, ate the apples, took a nap under the shadow... He loved the tree and the tree loved to play with him. He would play all day with the tree climbing its branches and building tree houses. The tree was the world to the little boy. The boy would never spend the day without the tree by his side. Time went by... the little boy had grown up and he no longer played around the tree everyday. He was too old for playing now.

One day, the boy came back to the tree and he looked sad. "Come and play with me," the tree asked the boy. "I am no longer a kid, I don't play around trees anymore." The boy replied, "I want toys. I need money to buy them." "Sorry, but I don't have money... but you can pick all my apples and sell them. Then you will have money." The boy was so excited. He grabbed all the apples on the tree and left happily. The boy never came back after he picked the apples.

The tree was sad. It missed playing with the boy very much and wished he could see him again. One day, the boy returned and the tree was so excited. "Come and play with me" the tree said. "I don't have time to play. I have to work for my family. We need a house for shelter. Can you help me?" "Sorry, but I don't have a house. But you can chop off my branches to build your house." The boy was very happy so he cut all the branches of the tree and left happily. He was very excited about building the house that he forgot to even say 'Thank You'. The tree didn't mind and was glad to see him happy but the boy never came back since then.

The tree was again lonely and sad. One hot summer day, the boy returned and the tree was delighted. "Come and play with me!" the tree said. "I am sad and getting old. I want to go sailing to relax myself.

Can you give me a boat?" "Use my trunk to build your boat. You can sail far away and be happy." So the boy cut the tree trunk to make a boat. He went sailing and never showed up for a long time.

Finally, the boy returned after he left for so many years. "Sorry, my boy.

But I don't have anything for you anymore. No more apples for you..." the tree said. "I don't have teeth to bite" the boy replied. "No more trunk for you to climb on" "I am too old for that now," the boy said. "I really can't give you anything ... the only thing left is my dying roots" the tree said with tears. "I don't need much now, just a place to rest. I am tired after all these years." The boy replied. "Good! Old tree roots is the best place to lean on and rest. Come, Come sit down with me and rest." The boy sat down and the tree was glad and smiled with tears...

This is a story for everyone. The tree is our parent. When we were young, we loved to play with Mom and Dad... When we grew up, we left them... and only come to them when we need something or when we are in trouble. No matter what we do, parents will always be there and give everything they can to make you happy. You may think the boy is cruel to the tree but that is how all of us are treating our parents. This can be changed, love your parents and show them that you care.

By: Luckshan Sureshkumar

Colouring



Why not enter our colouring competition? Simply colour me in and send it to **ORU PAPER** and you could be the lucky winner of a water colouring kit.

The winner will be published in the next issue.

Last week's winner,
Mayuri (Age 7)
from Kilburn.

Last week's runners up -
- Nievetha (age 11), from Dagenham.
- Miruthulan (age 08) from Harrow

Tongue Twisters


Hai kids why not try saying this, and see if you can learn to say it without making any mistakes. It's a challenge, so have a go and you will be surprised!!!

If one doctor doctors another doctor does the doctor who doctors the doctor doctor the doctor the way the doctor he is doctoring doctors? Or does the doctor doctor the way the doctor who doctors doctors?

"When a doctor falls ill another doctor doctor's the doctor. Does the doctor doctoring the doctor doctor the doctor in his own way or does the doctor doctoring the doctor doctors the doctor in the doctor's way"

- **Sinthu**

X-BOX 360



The wait is nearly over for X-BOX 360. The UK release date is set as December 2nd.

Owners will be able to get a Game Card which stores their individual skills and interests and matches them up with other players.

It will also read your music library so you can listen to your favourite songs whilst playing games.

- **Suhan**



Saraswathy Poosai

Saraswathy Poosai was celebrated in a grand way with special programmes at Sri Raja Rajeswary temple. There was a variety of cultural events like sangeetham, playing the veena, playing the mirudangam and students of Smt. Ragini Rajagopal "Natyalaya"

The girls who danced were Suvaniya, Jesica, Lakshaki, Mayura, Tharani, Jeyalini, Kumuthini and Lakshini.

Jokes

What kind of food do maths teachers eat!
Square meals!

Why do birds fly south in the winter?
Because its too far to walk!

Why did the bunny cross the road?
Because he wanted to show his girlfriend he could hip-hop!

Why did the cook get arrested?
Because she beat up an egg!

What do you call a rooster with a bad sunburn?
A fried chicken!

Doctor, doctor, I fell like a pair of curtains!
Well pull yourself together then!

What do you get when you cross a cheetah and a hamburger?
Fast Food!

What is red and goes up and down?
A tomato in an elevator!

What kind of keys do kids like to carry about?
Coo-kies!

Why did the robber take a bath before he stole from the bank?
He wanted to make a clean getaway!

What goes oh, oh, oh?
Santa sleighing backwards!

Why did the turtle cross the road?
To get to the shell station!

Have you ever seen a wizard in a cherry tree?
Shows how effective their disguise is!

If twenty wizards chase one wizard, what time is it?
Twnty after one!

Why did the stupid wizard give up tap dancing?
He kept falling into the sink!

To whom do wozards always take off their hats?
Hairdressers!

- **by Suhan from Mitcham**

Word Search

P E O E N I L M A P
O D E K O L E E L J
E U A M P U R A A R
S M M A Y I L R D V
F T V I N G E Q Y Z
A I A N K I L E E U
W S A A O H I B N J
E U T A O P C X T U
K A H R S O P C X T
U K U L M R D V F T

Hidden Words:

Subject: Birds

KILEE, PURAA, VAATHU, MAINAA, MAYIL, KOLEE

Submitted by:

Aravithan .S from Streatham

SPORTS NEWS

[By Tharanian Ravi]

FOOTBALL

Wenger Defends Pires!

Arsene Wenger believes Robert Pires' insecurity led to the oddest penalty ever seen in the Premiership as Arsenal beat Manchester City 1-0. Pires, who had scored one penalty, tried to set up Thierry Henry with his second spot-kick but scuffed the pass and conceded a free-kick instead.

Wenger said: "Robert was uncertain and scared to miss the penalty and he made a big mistake and a wrong decision."

"He was not lacking seriousness or respect - he was lacking confidence."

TENNIS

Rafael Reaches Final!

Rafael Nadal reaches the final of the Madrid Masters in front of his home fans. Top seed Rafael Nadal moved to within a win of his 11th title of the year by beating Robby Ginepri in the semi-finals of the Madrid Masters.

Wimbledon Hat-Trick Hero!

World number one Roger Federer produced a near-perfect performance to beat Andy Roddick 6-2 7-6 (7-2) 6-4 and complete a hat-trick of Wimbledon titles.

The 23-year-old joins Pete Sampras and Bjorn Borg as the only players to win three in a row in the open era.

Federer was at his peerless best in the first set but Roddick fought hard in the second before his opponent stepped up a gear to take it on a tie-break.

CRICKET

Srilanka aim to use Experience!

Sri Lanka will be wary of India's home advantage with the first of seven one-day internationals on Tuesday.

Coach Tom Moody said: "Winning against them here will be a challenge."

"We hope to put our experience against Indian players to good use during the series. But it is going to be a tough tour with a lot of traveling."

Captain Marvan Atapattu said of Sri Lanka's first tour of India since 1999: "It's a long time considering we are next door neighbours."

How to make a...

Bowl them over!

Here's a great game to enjoy with your friends, or on your own. It won't take you long to make and you can play it over and over again. The winner is the person to knock the most bottles over after a certain number of goes.

Utensils:

Six empty bottles, Colour paper, Small ball

Instructions:

1. Collect six empty plastic bottles, the same size. Make sure they are clean and dry. Don't use glass bottles because they may break. Cut strips of coloured paper to fit round the bottles.

2. Cut or tear shapes from coloured paper and glue them on to decorate the paper strips..

3. Wrap a decorated strip round each bottle and glue or tape it in place. Glue another narrow strip of paper round the top. And now your finish to start playing.

Stand about three metres away. Roll a soft ball, aiming for the single bottle in the centre. Count the bottles you knock over and set them up again for a friend to try.

- by Mithunan



Drawing by Nievetha (age 11) from Dagenham

HAPPY BIRTHDAY Suvaniya

Happy 16th Birthday to Suvaniya Raveendran on the 4th November.

Hope you have a lovely day and enjoy your lovely party.

From Appa, Amma, Anna, Thambi and Other Relatives

Quiz

Answers for last Quiz

1. Canberra
2. 2 weeks
3. Pain, suffering, grief
4. 38
5. Henry VIII
6. France
7. Roman Polanski
8. 365 days
9. 120,000 Hz or more
10. 100 legs

Runners up

- Mithula

With the most answers right it is Winner

- Nievetha, 11, Dagenham.

Now for another quiz

1. Who are Wallace and Gromit trying to catch in their latest game?
2. Complete the name of the console character Crash
3. What is Arsenal's star Henry's, first name?
4. What is another word for infuriated?
5. What is the capital of Jordan?
6. How many states are there in America?
7. What is the fifth planet in the Solar System?
8. Name a city that start with W and can't be anywhere in the UK
9. I'm thinking of a number. Times it by 12 then take away 14. What is the answer?
10. What is the capital of Paraguay?

Send your answers to Oru Paper, 45b Crusoe Road, Mitcham, Surrey CR4 3LJ. or send it to kids@orupaper.com

mini cab **சுவிட் டீலிவரி** தமிழ் மொழியில் பேசும் வீடுவாரியர் சேவையைக் கொடுக்கிற போலீஸ்

Small Removals & Parcel Delivery Service Available
24Hours Internet Cafe
9 Seater van with driver

அத்துடன் சிவந்தி, லூயிஸ், விமான நுழைவுகளை மற்றும் ஊராட்சி நூலகங்களைச் சென்றுவர சாரத்தின் உடனடி 7 அல்லது 8 இடங்களைக் கொண்ட சொகுசு வாகனங்களும் எம்மிடம் உண்டு

Standard Mini Cab
186 Collierswood High Street
London SW19 2BN

இலவச இலக்கம்
0500 186 333 / 020 8287 3333
07984 219 029

Supermarket with Warehouse for Sale
In Hayes Middlesex
20 years Lease Double front Large Sale area

Groceries Scope to Expand & Improve புலவகங்களை
Off Licence என்பனவற்றை ஒரே இடத்தில் இசைக்கலை
Lottery அமைக்கக் கூடிய வசதி உள்ள இடம் நடைக்கலை
சாப்பாடு கலை
Video
Money Exchange

Contact:
020 8573 0411
No Time Waster

DANCE & VEENA
classes by
Thushyanthy Thiyagarajah

Tel: 020 8560 6760
114 Chatsworth Cres
Hounslow
Middlesex TW3 2PD

மென்சன் அழகு நலையர்
Eye Brow Threading, Massage, Facials Treatments மற்றும் Bridal Make Over
(மணப்பெண்களை தயார் செய்தல்)
LADIES TAILORING
தொடர்புக்கு: 020 8903 9505 / 078 5999 9007
(கணினி Cash & Carry இற்கு அருகாமையில்)
MARIA TRAVELS
FIRST FLOOR, 44 EALING ROAD
WEMBLEY, HA0 4TL
தினந்திரும்பும் நேரம் காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை

ஒரு பெப்பர் உங்கள் வாசல் தேடி வர, ஒரு வருடத்திற்கு £18 மட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____


Address: _____

Postcode: _____

Telephone: _____

Email: _____

மேலுள்ள விண்ணப்பப் படிவத்துடன், £18 க்கு "Jasmine Studio Ltd." ன் பெப்பரில் காசோலையினையும், Oru Paper, 45'B' Crusoe Road, Mitcham, Surrey CR4 3LJ, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.



‘பேச்சுக் கலை’

கே. எஸ். பாலச்சந்திரன்
(ஒரு பேப்பருக்காக)

எங்கள் இளமைக் காலத்தில் அப்பா, அம்மா, அயலவர், ஆசிரியர் என்று எங்களை எக்கச்சக்கமான வார்த்தைப் பிரயோகங்களுடன் பேசியது போக, எங்கள் ஊர் பேசாமடந்தை ஒருத்திக்கு காதல் கடிதம் கொடுக்கப் போய் ஊரே திரண்டு பேசி, அதற்கு பிறகு கல்யாணம் பேசி, அது நடந்ததின் பிறகு இப்போது வீட்டில் வாய் திறந்து ஒரு வசனம் பேசத் துணிவில்லாமல் இருக்கும் என்னைப் போன்ற வாயில்லாப் பூச்சிகளுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

பேசிப் பேசியே காலத்தை வீணாக்கியவர்கள் என்று எங்கள் இனத்தைப் பற்றி ஒரு பேச்சு பலகாலமாக பேச்சு வழக்கில் இருக்கிறது. நான் இதை ஒரு பேச்சுக்காகச் சொல்லவில்லை. கவிஞர் சில்லையூர் செல்வராசன், - ‘எங்கள் இனம்’ பாடலோடு பிறந்து, பாடலோடு மரணிக்கிறது. பிறந்தவுடன் தாலாட்டு, வளர்ந்து ஊஞ்சல் பாட்டு, துலா மிதிக்கப் பாட்டு, நெல் விதைக்கப் பாட்டு, அறுவடை செய்த நெல்லை சூடு மிதிக்கப் பாட்டு, வண்டில் பாட்டு என்றெல்லாம் நடந்து, இறுதியிலே ஒப்பாரிப் பாட்டோடு முடிகிறது.’ என்று சொல்வார்

இப்படி எங்கள் பாட்டிலே பாடிக் கொண்டிருந்த நாங்கள் இப்போதெல்லாம் எங்கள் சாரீரம் (சாரீரம் அல்ல) கெட்டுப் போனதினாலோ என்னவோ, பாடாமல் நிறைய பேசத்தொடங்கி விட்டோம். 50 பாடல்கள் நிரம்பிய திரைச்சித்திரம் என்ற தியாகராஜ பாகவதர் காலத்து சினிமா, 50 பக்க அடுக்கு வசனத்தை நிறுத்தாமல் பேசும் சிவாஜி காலத்து சினிமாவாக மாறியது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

**சமயக் கூட்டங்களிலிருந்து,
சங்கக் கூட்டங்கள், திருமண
விழாக்கள், பிறந்த தின
வைபவங்கள் வரை சம்பந்தா
சம்பந்தமில்லாமல்
பேசித் தள்ளுகிறார்கள்**

எங்கும், எதிலும் அதே பேச்சு. சந்தர்ப்பம் கிடைத்து, அத்தோடு ஒலிவாங்கியும் (மைக் என்று சுத்தத் தமிழில் சொல்லுங்கள் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது) கிடைத்து விட்டால், சிலரை நிறுத்தச் செய்வதென்னவோ, பெரும்பாடாய்ப் போய் விடும். தலைவர், அமைப்பாளர் என்று ஒவ்வொருவராக வந்து காதுக்குள்-

‘போதுமையா...முடியும் உமது பேச்சை.. சீ.இ வாங்காமல் மிச்சச் சனமும் போகப் போகுது’

என்று பலமுறை சொன்னாலும், அவர்கள் ஏதோ நகைச்சுவையாகச் சொல்கிறார்கள் என்பதும் சிரிப்பின் தலையாட்டிக் கொண்டே,

‘நான் அதிகம் பேசுவிரும்பவில்லை. பேசாமல் மன்றாடிக் கேட்கிறார்கள் என்ற பொருள் மிச்ச சொல்லி’ ஒரேயொரு விஷயத்தைப் காத்திரம் சொல்லி விடைபெறுகிறேன்’ என்று சொல்லிய பிறகு மணித்தியாலக் கணக்காகப் பேசி - இவர்களை என்ன செய்தால் தரும்!

முன்பெல்லாம் அரசியல் கூட்டங்களில் தான் அனல் பறக்கும் பேச்சுக்கள் கேட்டிருக்கிறோம். இப்பொழுது சமயக் கூட்டங்களிலிருந்து, சங்கக் கூட்டங்கள், திருமண

விழாக்கள், பிறந்த தின வைபவங்கள் வரை சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசித் தள்ளுகிறார்கள். பேச வேண்டிய விஷயத்தை தவிர, எதைப் பற்றியும், எவரும் பேசலாம் என்றாகி விட்டது.

எங்கள் காலத்தில் மேடையில் ஏறுவது என்பது மகர் கஷ்டமான கருமமாகக் கருதப்பட்டது. மேடையில் வைக்கப்பட்டிருக்கும் குத்து விளக்குகளுக்கு ‘கொஞ்சம் எண்ணெய் விட்டுவிடு தம்பி’ என்று யாராவது கேட்டாலும் என்ற பயத்திலேயே மேடைக்கு அருகிலும் போகமாட்டோம். நிலைமை இப்படி இருக்க, மேடையில் நான் பேச வேண்டி நேர்ந்து எவ்வளவு பயங்கரமான அனுபவமாக இருந்திருக்கும் என்று ஒருதடவை நினைத்துப் பாருங்கள்.

எல்லா ஊர்களையும் போலவே எங்கள் ஊரிலும் ஒரு வாசிகசாலை இருந்தது. அரைச்சுவர் எழுப்பி, நிலத்திற்கு சிமெந்து போட்டு அல்லது வெண்மணல் புழுதி பரவி, நீட்டு வாங்கில்களும், நின்ற நிலையில் வாசிக்க வசதியான உயரமான மேசைகளும், அவற்றில் கயிற்றினால் கட்டப்பட்டு காற்றில் அலையுண்டு போகும் வீரகேசரிப் பேப்பருமாக இருந்த அந்த வாசிகசாலையில் வருடாவருடம் எல்லா ஊர்களையும் போலவே பாரதிக்கு விழா எடுப்பார்கள். அந்த விழாவில் நிச்சயம் பேச்சுப் போட்டியும் இருக்கும்.

ஒரு வருடம் இப்படி எங்கள் வாசிகசாலையில் பேச்சுப் போட்டி நடந்தபோது, எப்படியோ எனது பெயரும் பங்கு பற்றுவேன் பட்டியலில் இடம்பெற்று விட்டது. நம்பினால் நம்புங்கள். இன்று வரையும் அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. ‘ஆளை விடுங்கள் ஐயா’ என்று காரியதரிசியின் காலில் விழுந்து தப்பியிருப்பேன். இல்லாவிட்டால் அடுத்த ஊர் தூரத்து சொந்தக்காரர் (சொந்தத்தான் தூரம்) வீட்டுக்கு தற்காலிகமாகக் குடிபெயர்ந்திருப்பேன். ஆனால் அதற்கு முதல் எதிர்பாராத விதமாக, நான் முன்னர் குறிப்பிட்ட பேசாமடந்தைக்கு, நான் பேச இருப்பதாகச் செய்தி போய், அவன் என்னைத் தனிமையில் சந்திக்க நேர்ந்து, ‘நீங்கள் பேசப் போறீங்களாம்.. உண்மையே’ என்று முதல் முறையாக வாய் திறந்து, கிள்ளை மொழியில் பேச-

‘காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்’ என்று பாரதி சொன்னதற்கொப்ப, பேச்சுப் போட்டியிலே பேசுவது என்று அக்கணமே நான் முடிவு எடுத்துக் கொண்டேன்.

இரவு பகல், வீடு, வெளி, தோட்டம், தூரவு என்று பாராமல் பேசிப் பழகினேன். பன்னை, பாவட்டை, நுணா, கொய்யா என்று தாவரம் செடி, கொடி எல்லாவற்றுக்கும் முன்னால் நின்று பேசிப் பார்த்தேன். இப்படி என் பாட்டில் பேசிக் கொண்டு திரியும் என்னைப் (பேரனைப்) பார்த்து, ‘பிள்ளைக்கு காத்தோ என்னவோ பிடிச்சிட்டுது’ என்று என் அம்மம்மா பரிதவித்து, வைரவ கோயிலில் வடை மாலை சாத்துகிறேன் என்று நேர்த்திக்கடனும் வைத்தாகி விட்டது.

காலம் தன்பாட்டில் பேசாமல் சென்று கழிந்து போக, அந்த நாளும் வந்தது. விழாவின் ஆரம்பமே பேச்சுப் போட்டிதான். பலிக்கு விதிக்கப்பட்ட ஆடுகளைப் போல, நானும் இன்னும் சிலரும் நின்றோம். ஒவ்வொருத்தராக ஏறி, தட்டுத் தடுமாறி எப்படியோ பேசி முடித்து இறங்கி னார்கள். என் முறை வந்தது. என் நண்பர்கள் வெகு உற்சாகமாக, விசில் அடித்து வரவேற்றார்கள். நானும் உசாராகத்தான் தொடங்கினேன்.

ஆனால் மனம் செய்தது, பொறுத்த நேரத்தில் மறந்து போய் விட்டது. பாரதி போர்க்களத்தில் பிரம்மாஸ்திரத்தை எய்வதற்கான மந்திரத்தை மறந்து விட்ட கர்ணனைப் போல நான் தவித்து நின்றேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். எல்லோரும் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. மேலும் நடுக்கத்தை வரவழைத்தது. ‘போதாக்குறைக்கு, பெண்கள் பகுதியில் என் பார்வையில் தட்டுப்பட்ட ‘அவள்’ பார்த்த பார்வை - ‘அட. நீ இவ்வளவுதான்’ என்று சொல்வது போலப் பட்டது.

பரிதாபமாக அடுத்த பந்திக்குப் போவதற்கு முயற்சி செய்தேன். ஒரே ஒரு வசனம் - ‘பாரதி என்ன சொன்னார்...’ அதைத் திரும்பத் திரும்ப எத்தனை முறை சொன்னேனோ தெரியாது. சபையில் இருந்து ஒரு புண்ணியவான் முத்தாய்ப்பாக ஒரு வசனம் சொன்னார்.

‘தம்பி.. பாரதி என்ன சொன்னார் என்று சொல்ல தெண்டால் சொல்லும்.. விருப்பமில்லையென்றால் விடும். நாங்கள் இண்டைக்கு வீட்டை போகவேண்டுமெல்லே..’

பலச்சந்தர் பட்டத்தில் வந்தது போல ‘கைகொட்டிச் சிந்தித்தார்கள். ஊரார் சிரித்தார்கள்’

நீண்டகாலமாக என்னைக் காண்பவர்கள் பலர், ‘பாரதி என்ன சொன்னார்..’ என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பதில் சொல்வதற்கு இன்று வரையும் அடுத்த பந்தி ஞாபகத்திற்கு வரவில்லையே.. என்ன செய்தது..!

வெள்ளவத்தையில் வீடு வாங்க விரும்புகிறீர்களா?

Luxury Apartments of **Wellawatte**

- 3 bed, 2bathrooms - 1,100 sq ft
- 2 bed, 2bathrooms - 950 sq ft
- Ground floor for Car Park & Security

Please contact:
UK: VE Mohan 07956 364 601
Sri-Lanka: M.Thiru 0714814937

நீங்கள் விரும்பினால் Bank Lone ஒழுங்கு செய்து தரப்படும்

Investors welcome for new projects
www.royal-holdings.com

ROYAL PROPERTY DEVELOPERS

Raja & Co
Solicitors
Administrators of Oaths

உங்கள் சட்ட சம்பந்தமான விடயங்களுக்கு, நீண்ட காலம் அனுபவம் மிக்க சட்டநர்ணிகள்

ராஜா அன் கோ சொலிசிடர் நிறுவனம்

0208 772 4900
Fax: 0208 682 9425

10 Upper Tooting Road,
Tooting Bec London SW17 7PG

Meera Arnold & Co.

accountancy pay roll
book keeping
company formation

45 Chandos Ave, N14 7ES, Tel: 020 8882 2333

PERMA
INTERNATIONAL SHIPPING LTD

உங்கள் தனிப்பட்ட பரவலைப்பெருக்கள், வாகனங்கள், வீட்டுப் பரவலைப்பெருக்கள், இயந்திர உபகரணங்கள், போன்றவற்றை தாயகத்திற்கோ பிற நாடுகளுக்கோ அனுப்ப விரும்புகிறீர்களா? இங்கிலாந்தின் எப்பகுதியாயினும் உங்கள் பொருட்களை எம்மால் கேகரித்து பாதுகாப்புடன் வைத்திருந்து அனுப்ப முடியும்

தரமான பிரத்தியேக சேவைக்கு தரவேண்டிய இடம்
தொடர்புக்கு: சீவம்
45C Crusoe Road, Mitcham, Surrey CR4 3AL
Tel: 020 8646 5222, Mobile: 07939 550397

workpermits4u
UK Immigration - Workpermits & Visas

- * Work Permits in IT, accounting, finance, retail, catering, healthcare, HSMP
- * Permanent residence, UK Citizenship, marriage applications, domestic workers.
- * Leave to Remain in UK, leave extensions, immigration forms completed
- * Visas for students, spouses, dependent family, working holiday, sole rep visa
- * Business immigration: entrepreneurs, investors, UK company formation & management, full accounting, payroll & tax services.

Contact: Raj Ganguly workpermits4u.com, 37 Panton Street, near Piccadilly Circus, London SW1Y 4EA
Tel: 020 7839 0389 / 020 7839 4731 / Mob: 07785964126

email: workpermits@workpermits4u.com / www.workpermits4u.com
(division of RKG Consulting Ltd, OISC registered)

It pays to advertise in Oru Paper
Call 020 8640 4604

WESTERN JEWELLERS

லண்டனில் முதல் தரம் நுகை மாளிகை

230 Upper Tooting Road, London SW17 7EW
Tel: 020 8767 3445



Western Jewellers & Textiles

5 Plaza Parade, 29-33 Ealing Road,
Wembley, Middx HA0 4YA
Tel: 020 8903 0909

Silk Emporium
Tel: 020 8672 1900



DAIRY LAND CHEESE COMPANY



Cheese
Ham
Bacon
Sausages
Frankfurters
Burger Buns



அனைத்துவிதமான
Dairy Products



Tel: 020 8804 7913
Mob: 07782 157 043

480 High Street, Ponders End EN3 4DG

FREE DELIVERY SERVICE THROUGHOUT LONDON

FOR YOUR WEDDINGS & BIRTHDAYS

or any other ceremonies
call us and make the most
of your special
day with our variety of
great food



சொதி சம்பளடன்
100 கிழியாப்பம்
£12.00

SPICELAND

for the Asian Taste
of Spicy Curry

212 London Road, Croydon

0208 667 1700
0798 403 8757

THIGAN MOTORS

திகன் மோட்டார்ஸ்

All types of Repairs
Service, Painting
Recovering Services
Fault Tracing by Computer Diagnostic

Car Sales - MOT

தரமுள்ள சேவைக்கு எங்களை நாடுங்கள்

Open Mon - Sat

Unit No65 Barking Industrial Park,
Barking IG11 0TJ

07930 749 325



தரமான மலிவான சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கு Vx HOME ACCOUNT உடன் இணையுங்கள்

For great International call rates switch to Vx Home Account and discover the benefits!

to Sri Lanka

6p

from Sri Lanka
5p

Canada 2p	Europe 2.5p	Australia 2p	New Zealand 2.5p
Mauritius 10p	Ghana 7p	Kenya from 10p	Singapore 2p

இன்றே இணைந்துகொள்ள அழையுங்கள்

0800 989 0002 / 0207 952 0106 (24 Hrs)

USA 2p	Malaysia 2.5p	UAE 18p	Saudi Arabia from 6p
Oman 16p	Kuwait 8p	Qatar 24p	Bahrain 14p

from
India 6.5p

UK யில் Vx Home Account ஐ ஆரம்பித்து அதே Vx Home Account இலாடாக உங்கள் உறவுகள் இலங்கையிலிருந்து UK Land Line க்கு அழைக்க நிமிடத்திற்கு 5p மட்டுமே.

Vx Home Account இனை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் £5 பெறுமதியான தொலைபேசி அழைப்புகள் இலவசம்.

£25 உடன் Vx Home Account ஆரம்பித்தால் £5 பெறுமதியான தொலைபேசி அழைப்புகள் இலவசம்.



HOME
Add wings to your voice...

Competitive rates for all countries The above rates are based on calls made from 0207 / 0845 access numbers and include VAT

COST CUTTER EXPRESS

COST
CUTTER

Xpress

அனைத்தும் நியாய விலையில் வழங்கப்படும்

4 pack Yalini க்கு ஒரு சுவை தூள் போத்தல் இலவசம்

4 pack Ahaa க்கு ஒரு Ahaa கறித்தூள் இலவசம்

Contact:

Raja Kumar

0795 110 3636

66 Tooting High Street, Tooting SW17 0RL



உடன் ELS உங்கள் எதிர்காலத்தை வளமாக்குங்கள்



ELS கீழ்க்கண்டவற்றை வழங்குகிறது

- ▶ கட்டிட நிர்மான வேலை பெறுமதியின் 80% அல்லது கொள்வனவு விலையின் 70% அல்லது செலுத்த வேண்டிய கடனை மீட்டுதல்
- ▶ ஆகக் குறைந்த கடன் சூயாய் 500, 000
- ▶ மீள செலுத்தும் காலம், 5 வருடங்கள் வரை
- ▶ கவர்ச்சிகரமான நிரந்தர வட்டி 13.5% (சொந்த வியாபாரம் செய்வதற்கு 14.5%)
- ▶ சமனான மாதாந்த தவணைக் கட்டணங்கள்
- ▶ துரிதமான 3 வார கால கடன் ஒற்பாடு
- ▶ நுட்புறவுடனான வாடிக்கையாளர் சேவை

மேலதிக விபரங்களுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

020 8901 7917

Radiance

Radiance Consultancy Limited

2, Gayton Road, Harrow, Middlesex,
HA1 2XU, United Kingdom.

Tel: 44 20 8901 7917 / Fax: 44 20 8901 4001

email: info@radiancecl.com

கடன்களை ஒழுங்கு செய்யுங்கள்



என்.டி.பி. ஹவுசிங் லிமிடெட்
இல். 714, லாஸ் லீத்
சென்ட்ரல், லண்டன்.

நீங்கள் தொழில் செய்யவிராக நிரந்தர உழியராக நிரந்தர மாதாந்த வகுமான முகையவராக அல்லது சொந்த வியாபாரம் செய்யவிராக

கிறந்தால் நீங்கள் நேரடியாக சமூகமளிக்காமலே உங்கள் தாய் நாட்டில் ஓர் வீட்டையா வசிக்கிறதையோ உரிமையாக்கி கொள்ள

ELS உங்களுக்கு கடன் வழங்குகிறது.

ELS வலரிநாட்டில் வதிவோர்களுக்கான கடன் திட்டம் - முக்கியமாக வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களுக்கான அவர்களுக்கு

குதவைப் பிரகாரம் அவர்களுக்கு வாடுக்களை முறைப்பெற்றவாறு வாடிக்கையாளர் கடன் திட்டமாகும்.

இதுவா உங்கள் கார்வு பிரச்சனை....

- உங்கள் மாதந்த மோட்கேஜ் கட்டணத்தை செலுத்த சிரமப்படுகின்றீர்களா?
- தற்போது நீங்கள் செலுத்திக் கொண்டிருக்கும் மோட்கேஜ் வட்டிவீதத்தை குறைக்க விரும்புகிறீர்களா?
- கிறடிற் பிரச்சனைகளிலிருந்தோ அல்லது கடன் தொலையிலிருந்தோ மீள முற்படுகிறீர்களா?
- மற்றும் உங்கள் இதர செலவுகளுக்கு வட்டியின்றி பணம் தேவைப்படுகிறதா?

அழையங்கள்

Kishan

(Independent Finance Advisor)

Call:
07908837466

Our rate
starts from
4.4% Apr

Professional Mortgages
Lifetime Mortgages(equity release)
Personal Loans
Firsttime buyers
Buy To Let
Right To Buy
Certification

at risk if you do not keep up repayments on a mortgage or other loan secured on it

TYRE CHECK

Auto Spares - Accessories

(British & Foreign Cars)

New & Part Tyres, Sold and Fitted
Punctures Repaired while you wait

புதிய பழைய ரயர்கள் மாத்திக்
கொடுக்கப்படும் மற்றும் கார் சேர்விஸ்
உட்பட சுகல கார்
திருத்தவேலைகளுக்கும்
எங்களை நாடுங்கள்

Open Seven Days
a week
Mon-Sat 8.30am to 7pm
Sun 9am to 6pm



- ▲ Wheel Balancing
- ▲ Wheel Alignment
- ▲ New & Second Hand Rims
- ▲ Shock Absorbers
- ▲ Batteries
- ▲ Exhaust
- ▲ Brakes
- ▲ Service
- ▲ MOT Work

368 High Street North
Eastham, London E12 6PH
Tel: **020 8586 0886**
Fax: **0208 470 4745**
Mob: **07956 353 774**

உங்கள் கடை புதுப்பொலிவுடன்....

YOUR SHOP
உங்கள் கடை

Fresh Fish
Meat & Vegetables
Sri Lankan Groceries and Off Licence

திறந்திருக்கும் நேரம்:
9.00am -11.00pm
ஞாயிறு 9.30am- 10.30pm

போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!

எங்கள் கடையில் விறக்கும் உடன் பங்கு இறைச்சியை வேறு
ஏந்த கடைகளிலும் பெற முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சுத்தமான தரமான உடன் பங்கு இறைச்சிகளை ஒவ்வொரு
நாட்களிலும் பெற்றுக் கொள்ள நாடுங்கள்
வாரத்தின் ஏழு நாட்களும் மீன் வெட்டி சுத்தம் செய்து தரப்படும்
சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் இலங்கையிலிருந்து
வரவிக்கப்பட்ட மீன்கள் கிடைக்கும். சுரா மீன் தோல் நீக்கித்
தரப்படும் குளிர்சூட்டப்பட்ட மீன் வகைகளும் வெட்டி கொடுக்கப்படும்.

020 8672 9110 / 07932 544 746
188 Mitcham Road, Tooting SW17 9NJ

பிறந்த மண்ணிலிருந்து திரும்பிச் செல்ல
 விருப்பகிரீர்களாயின் உங்களுக்கு உதவி
 கிடைக்கும் என்று அறியுங்களா?
 அத்துடன் நியுவனம் நாடு திரும்புவதும்
 உங்கள் கல்வியைத் தொடரவா, அல்லது
 ஏதும் தொடர்பற்றிச் ஆரம்பிக்கவா, ஏன்,
 தின்பூம் ஏதும் சிறு விவாபாரம்
 தொடங்கவா உதவியும் கிடைக்கக்கூடும்!

நூற்றுக்கணக்கான இலங்கை மக்கள்
 ஏற்கனவே இந்த உதவியைப் பெற்றுப்
 பணம் அடைந்துள்ளார்கள்!
 உடன் தொடர்பு கொள்ளவும்.



To find out more about our Voluntary Return and
 Reintegration Assistance programme, simply call us.

0800 783 2332



IOM International Organization for Migration

21 Westminster Palace Gardens, Artillery Row, London SW1P 1RR

This programme is co-financed by the European Refugee Fund

UMGA

Heating:

Installation and Repairs of Boilers

Landlord Safety Checks

Servicing boilers

Power Flushing of existing heating system

Install under floor heating from existing
 boiler for tiles, concrete and wooden floors


Electrical:

Alteration, Improvement and new wiring for
 houses, shops and restaurants

Flooring:

Laying Parquet Flooring

Sanding and polishing existing wooden floors



Tel: **020 8361 6716**

Mob: **07773 474 460**

New ASHLEY

433 Kingsbury Road, NW9 9DT

(Next door to Kingsbury Post Office)



**Fresh Vegetables
 directly flown in
 from Sri Lanka
 kept in
 our cold room**

**Come and see our fantastic special
 offers on Rice, Fish, Phone Cards
 and much, much more**

020 8204 7666

TEENS'புயல்



Motherhood...

By: Khoula Qumar



Motherhood, I can't begin to express myself about motherhood and definitely my mother who I love and will cherish forever.

When I came into this world giving her pain, but she forgets that in a blink of an eye as soon she held me in her arms crying with happiness, and having the feeling of achieving the best thing that she had ever done. Is it because I was hers? YES. She bathed me and fed me through night and day. As I grew up through the years she taught me to walk, filling my life and heart with love and joy, when it was time for school she walked me knowing I would get hurt and get lost, even on my 18th birthday she said I was still her child and

treated me like a little baby. She did everything from arranging the party to cooking the food.

Our parents are our first gods, and they should come before any other god, and now I realize just how much it is true!

Now that I'm old enough to take care of my mother, she is not with me anymore. I have never thought that such days do come along. She has seen me live my life for many years and lived every moment of those years for me and me only, but now when it's time for me to show my love towards her, she vanished leaving my lonely in this world. Not a moment goes pass without me thinking of my mom and wishing I had helped her through these years and made her life easy, and having a thought that if I had done so she wouldn't have gotten sick and died. But I know I cannot change my past but still change my future and treat other people.

I now know how it truly feeling to be able to live your life with an empty space in your heart. People who have their parents

by their side to love them, warn them of life and take care of them will not understand. It's not until you really lose someone that you will know the real value. How many of you out there will actually get up and put yourself forward to say, I love my parents and do everything I can to help them and make their life easy, not many. We teens think parents are a number one embarrassment to us because they show their love towards us in a funny way, but that not how it should be, we should thank them and appreciate them for being who they are and sticking by us for all those years.

There is a saying that Our parents are our first gods, and they should come before any other god, and now I realize just how much it is true. God is someone who we say has created the world, and in this sense our parents created us so they should be no lower than any other god of earth.

I hope all you teens out there will hear me out and when you finish reading this article, go to your parents and tell them you love them before it's too late.

IF SHES STILL AROUND, NEVER FORGET TO LOVE HER MORE THAN EVER. AND IF SHES NOT, REMEMBER HER UNCONDITIONAL LOVE

ALWAYS REMEMBER TO, BECAUSE YOU ONLY HAVE ONE MOTHER IN YOUR LIFETIME..

Those of you who think I'm talking rubbish will know the true meaning when the time comes...

The love of his life

By: Sakthi Shanker

This story is not a not based on real events.

From the very beginning, the girl's family objected strongly on her dating this guy, saying that it has got to do with family background, & that the girl will have to suffer for the rest of her life if she were to be with him.

Though the girl loved the guy deeply, she always asked him: "How deep is your love for me?" As the guy is not good with his words, this often caused the girl to be very upset. With that & the family's pressure, the gal often vent her anger on him but he only endured it in silence.

Treat every moment as it's your last day, then you'll know how to treasure! Treasure what you have right now, or else you will regret it one day!

After a couple of years, the guy finally graduated & decided to further his studies overseas. Before leaving, he proposed to the gal: "I'm not very good with words. But all I know is that I love you. If you allow me, I will take care of you for the rest of my life. As for your family, I'll try my best to talk them round and when that happens,

Will you marry me?"

The girl agreed, & with the guy's determination, the family finally gave in & agreed to let them get married. So before he left, they got engaged.

The gal went out to the working society, whereas the guy was overseas, continuing his studies. They sent their love through emails & phone calls. It was hard but they never gave up.

One day, while the gal was on her way to work, she was knocked down by a car that lost control. When she woke up, she saw

her parents beside her bed. She realized that she was badly injured. Seeing her mum crying, she wanted to comfort her. But she realized that all that could come out of her mouth was just a sigh. she had lost her voice....

The doctors says that the impact on her brain has caused her to lose her voice. Listening to her parents' comfort, but with nothing coming out from her, she broke down. During the stay in hospital, besides silence cry,.. it's still just silence cry that accompanied her. Upon reaching home, everything seems to be the same. Except for the ringing tone of the phone. Which pierced into her heart every time it rang. She does not wish to let the guy know. & not wanting to be a burden to him, she wrote a letter to him saying that she does not wish to wait any longer.

With that, she sent the ring back to him. In return, the guy sent millions & millions of reply, countless of phone calls,..all the gal could do, besides crying, is still crying....

With a new environment, the gal learn sign language & started a new life. One day, her friend came & told her that he's back. She asked her friend not to let him know what happened to her. Since then, there wasn't anymore news of him.

A year has passed & her friend came with an envelope, containing a invitation card for the guy's wedding. The gal was shattered. When she open the letter, she saw her name in it instead. When she was about to ask her friend what's going on, she saw the guy standing in front of her. He used sign language to tell her "I've spent a year to learn sign language. Just to let you know that I've not forgotten our promise. Let me have the chance to be your voice. I Love You." With that, he slipped the ring back into her finger. The gal finally smiled.

Treat every relationship as if it's the last one, then you'll know how to Give. Treat every moment as is it's the last day, then you'll know how to treasure. Treasure what you have right now, or else you will regret one day....

STAR LANKA UK LTD

14 வருடங்களாக மக்களின் அபிமானம் பெற்ற நிறுவனம்

(Kanna Euro Enterprises)

சமயலுக்குத் தேவையான பாத்திரங்கள், மளிகைச்சாமன்கள், கனடாவில் இருந்து

இறக்குமதி செய்யப்பட்ட கோவிலுக்குத் தேவையான அனைத்துப்பொருட்கள்

மொட்டைக்கறுப்பன், பூநகரி அரிசி, பிள்ளையார் மார்க் நல்லெண்ணெய், அரிசிமா

மிளகாய்த்தூள், தரமான சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டு இலங்கை,

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து விநியோகிக்கப்படும், மற்றும் Narresh Brand உணவுப்பொருட்கள்

198 Archway Road
London N6 5BB

Contact:

020 8348 3356

020 8348 5313

07950 608 970

07950 776 669

Continuations of Happy downloading?

By: Antony Hay

So, WHY DO MOST OF US INTEND TO DOWNLOAD MUSIC?

To hear new music, or singles that are no longer available in stores to purchase. But NOT to avoid paying £10.00 for a CD or taping it off a radio station. Face the fact - not everyone can afford to pay £10.00 - £20.00 for a CD to just experiment. That's why music off the internet is so successful. It gives the user the option to listen the single and then give him or her, the opportunity to go and buy it on the shops.

They strongly believe that free downloading are "destroying sales" and "ruining the music industry"

It seems that it stated under Spanish law it didn't need to have the permission of labels or artists like a similar Spanish company, Welisten.com which had been sued multiple times, but is still operating.

The music pirates are taking advantage of the music copyright laws because any kind of file can be shared, including copyrighted music files.

Kazza.com was targeted many times but they could not be shut down, and is still available to use. Kazza now sees itself as legal. "MP3 is simply an audio format and as such has no legal standing. While rights owners have concerns about a format that is used to make digital copies of music, it's not the MP3 format itself that is at issue but rather the copying of music". What can we say to that, even the RIAA can't get them off the net!!!

The law suits say it's illegal but they also give the pirate a way out of the illegal law suit for example 'Analysts says the US cases are not likely to affect the Sydney trial, but all the cases share the principle that a software developer is not directly responsible for it's users activities - just as Kazza cannot be blamed for copying done on it's machine'.

One other major point is that everyone is forgetting the main way an artists becomes successful, which is through exposure. Without exposure, no one will know that you even exist. All the artists earn their living from us, the public who see their pictures and adverts on the Internet, end up buying their singles and going to their concerts. Overall when someone says that they bought a CD or went to a show because they'd downloaded a song and were curious, artists should be thrilled rather than sue them for getting free music.

As a result of all this misunderstanding, what is the future going to be like for free downloading?

The current situation of downloading music on the Internet is terrifying. Nowadays everyone's doing it. We've got faster internet connections which lets us download much faster than before. Because of this people seem to be downloading more music. If this carries on *illegal services like Kazza.com* could destroy the music industry.

I don't blame the RIAA for their attitude. After all, they are the Recording Industry Association of America and they are taking their stand to protect artist and their creations being misused. However it doesn't seem appropriate to just pick on the younger generation, the illegal creators themselves should be the ones to be sued.

It seems that they're going to make sure that no one can copy

CD's, even for themselves, or download for free. It's a brilliant plan; however how is all the downloading population going to react.

There are many people in this world who still don't know what is legal and what is illegal with regard to music

It's designed to play in standard audio CD players and computers; however there will be some playback problems and if that occurs, you could return the disk for a refund. I ask you now; after 3 to 4 times of this same experience, going to the store buying it, then returning it as a result of a fault, who would really want to buy any CD at all.

This is just a small point of what the music industry should be concerned about. Because of copyright matters, the music industry has become a business on the brink of collapse, waging an un-winnable war against technology.

I'm not totally arguing that copyright is meaningless. I am just objecting to the RIAA's point of view that they are doing this to protect "the artists" and that it is 100% the best option for the artists which it is not. Many records of artists are not even on the shop shelves, and the old records can only be found on the Internet. Most of all I would like to stop groups like RIAA spending over 45 million dollars just researching suing kids, when record companies say they have no money.

FIGHT for YOUR RIGHT to COPY!!!

Did you know?

If you think you know it all then think again, read this and know what you really know.

Did you know that when you envy someone, it's because you really like that person?

Did you know that those who appear to be very strong in heart, are real weaklings and most susceptible?

Did you know that the three most difficult things to say are: I love you, Sorry and help me. The people who say these are that actually need them, or really feel them, and are the ones you really need to treasure, because they have said them.

Did you know that if you ask for something in faith, your wishes are granted?

Did you know that you can

make your dreams come true, like falling in love, becoming rich, staying healthy, if you ask for it by faith, and if you really knew, you'd be surprised by what you could do.

Did you know that it's easier to say what you feel in writing than saying it to someone in the face? But did you know that it has more value when you say it in the face?

Did you know that what is most difficult for you to say or do is much more valuable than anything that is valuable that you can buy with money?

Did you know that people who occupy themselves by keeping others company or helping others are the ones that actually need your company and help?

- Siva Sujan

Acceptance...

When you love someone, and later on you come to find out that the person you love is not for you, it's truly a heartbreaking thing to accept the facts and move on, even when you know it's the right and best thing to do.

It's always hard to accept something when you it's the last choice. Sometimes it means giving in when you know that nothing else matters, sometimes it means turning away when your presence will do more harm than good to the ones you love, sometimes it means keeping your heart when you know that it can only bring pain.

- Rajeevan

TAX MATTERS

For all your taxation needs

Tax Returns

தரமான சேவையுடன்

VAT

நிபாயமான கட்டணம்

Payroll &

Call 0208 395 1094

Book Keeping

10 Sparrow Farm Road
Stonleigh, Surrey KT17 2JL

HOUSE FOR SALE

தெகிவளை - வெள்ளவத்தையோடில் (Galle Road in 2 mins)

5 அறை கொண்ட 30 பேர்ச் பங்களா வீடு, 4 அறைகள்

கொண்ட அனகஸ் பிளர் விற்பனைக்கு உண்டு

தொடர்புகளுக்கு

020 8554 5477

07956 386 576

MORTGAGE PLUS

London Ltd

Mortgages Tailormade for you

Specialist in CCJ Default Cases

S.Kaul

Tel: 020 8571 2570

07710 150 713

81 South Road, Southall, Middx UB1 1SQ

வெண்புறா நிறுவனத்தின் புதிய தொலைபேசி இலக்கம்

Tel: 020 8672 4100

Fax: 020 8672 4746

என்பதை அறியத் தருகின்றோம்

தா. இலங்கை மன்னன்

நிருவாகப் பொறுப்பாளர்

White Pigeon

175 Tooting High Street, London SW17 0SZ

EMAIL: whitepigeonuk@hotmail.com

Charity No: 1107434



MATHURA BEAUTY RANGE

Full Facial Bridal Make Up

Manicure and Pedicure

Waxing and Eye Treatment

Wedding Cakes &

Birthday cakes for all occasions

31 Tankerton Road, Surbiton KT6 7LF

Tel: 020 8397 4073

020 8942 3098; Mob: 07958 412 515;

email: anulashan@yahoo.co.uk



Supermarket with Warehouse for Sale

In Hayes Middlesex

20 years Lease Double Front Large Sale area

Groceries

Scope to Expand & Improve

புழைக்கடை.

Off Licence

என்பனவற்றை ஒரே இடத்தில்

இலக்கடை

Lottery

அமைக்க கூடிய வசதி உள்ள இடம்

நகைக்கடை

Contact:

சாப்பாட்டு சலை.

020 8573 0411

Video

Money Exchange

No Time Waster



BRITTANIA HINDU (SHIVA) TEMPLE TRUST

Established 1974, Registered Charity No. 269067

HIGHGATEHILL MURUGAN TEMPLE

200a, Archway Road, London N6 5BA

Tel: 020 8348 9835 / Fax: 020 8482 6508

email: admin@highgatehillmurugan.org

web: www.highgatehillmurugan.org

1947 ஆண்டு ஆவணி மாதம் பிரித்தானியா இந்து(சைவ) ஆலய அறக்கட்டளை. இலண்டனில், அறக்கட்டளை ஆணையாளர் சபையால் பதிவு செய்யப்பட்டது. இவ்வறக்கட்டளை 1977ம் ஆண்டு தற்பொழுது கோயில் இயங்கி வரும் இடத்தை சொந்தமாக வேண்டியது 1979 ஆம் ஆண்டு, ஒரு சிறு ஆலயமாக இந்த கட்டத்தின் கீழ் ஆரம்பமாகி பின் தற்போது காணப்படும், மூன்றுமாடிகள் கொண்ட கட்டமாக புனரமைக்கப்பட்டு மேல்மாடியில் ஆலயமும் கோயில் இயங்கி வரும் இடத்தை சொந்தமாக வேண்டியது 1979ம் ஆண்டு, ஒரு சிறு ஆலயமாக இந்தக்கட்டத்தில் கீழ் மாடியில் ஆரம்பமாகி பின் தற்போது காணப்படும் மூன்றுமாடிகள் கொண்ட கட்டமாக புனரமைக்கப்பட்டு மேல்மாடியும் ஆலயமும், மற்ற இரண்டு மாடிகளையும் ஆலயத்துக்கும், அடியார்களுக்கும் உபயோக்கும் முகமாக அமைத்து யூலை மாதம் 9ம் திகதி, 1986ம் ஆண்டு மகாகும்பாவிசேகம் நடத்தப்பெற்றது. பின் திருவருளே திருமேனியாகக் கொண்டு இவ் ஆலயத்திலிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீவள்ளிதெய்வயானை சமேதராய் வீற்றிருக்கும் இவ் சுப்ரமணியப் பெருமானுக்கு பரிவாரமூர்த்திக்கும் 7.6.98 புனராவர்த்தன ஜீந்னோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாவிசேகம் இனிதே நடந்தேறியது. இதே போன்று எல்லாம் வல்ல சுப்பிரமணியரின் அருளால் 2010ம் ஆண்டு நடைபெறும், 04.12.1999 ம் ஆண்டு அறக்கட்டளை வெள்ளி விழா கொண்டாடியதை, அடுத்து மாட்சிமை தங்கிய எலிசபெத் மகாராணியார், 2002ம் ஆண்டு யூன் மாதம் இவ் ஆலயத்துக்கு வருகை தந்து தொழுது சென்றார். அவர் சென்ற ஒரே இந்து ஆலயம் இதுவே ஆகவே மிகப் பழமைவாய்ந்த ஈழத்தமிழரின் ஆலயமாக திகழ்வதும் ஆழும் அரசின் நன்மதிப்பையும் பெற்று திகழ்வதும் இவ் ஆலயமே.

உயர்வாசற் குன்றுத் திருமுருகன் ஆலயத்தில் கந்தஷஷ்டி விழா 02.11.05 புதன் கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து ஆறு நாட்கள் விமரிசையாக நடைபெறும் என்பதை அடியார்கள் கருத்திற் கொள்ளவும்.

விழா அட்டவணை

மாலை 8.00 மணிக்கு ஆலய யூலை நடைபெறும்

மாலை 10.30 மணிக்கு திருமுருகன் (மூலமூர்த்தி) விசேட அட்டேக ஆராதனை நடைபெறும்

மாலை 11.30 மணிக்கு மதியூலை நடைபெறும்.

மாலை 5.00 மணிக்கு ஆலய யூலை நடைபெறும்

மாலை 6.30 மணிக்கு மூலமூர்த்திக்கு விசேட அட்டேக ஆராதனை நடைபெறும்

மாலை 7.00 மணிக்கு கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும்

மாலை 7.15 மணிக்கு தேவார பஜனை நடைபெறும்

மாலை 7.45 மணிக்கு அஷ்டோத்திர நாம அர்ச்சனை நடைபெறும்

மாலை 8.30 மணிக்கு வசந்தமண்டப யூலை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வநாயகி சமேதராய் வீதி வலம் வருவார்.

07.11.2005 திங்கள் மாலை 6.00 மணிக்கு சூரலங்கார விழா நடைபெறும்.

க. ரங்கநாதன்

தலைவர் ஆலய பரிபாலகரரை

BOOK REVIEW:

A Chronicle of Consequence

By: Sachi Sri Kantha

(continued from previous issue)

What I like in the book is the flavor of Sivanayagam's penmanship, which glitters in his thumbnail profiles of heroes (big, defiant and eccentric) and a few mischievous spirits (innocent and deceptive). One should have the courage of conviction to call a spade a spade and Sivanayagam has it in abundance. Here are some of my choice selections:

C.Suntharalingam: 'who represented in parliament the frontier Tamil electorate of Vavuniya could even be considered the father of the Tamil Eelam concept (he spelt it Eylom), but as a mere general without an army the Tamils never took him seriously.'

V.Navaratnam: 'the Federal Party theoretician and MP for Kayts, who did make a forceful claim for Tamil self-rule, but found himself one step ahead of his own party and paid the price for it!'

James T.Rutnam: 'Ever-green octogenarian scholar, a man it was a pleasure to have known, loveable, always bubbling (to my great embarrassment he used to address me as 'darling') and bearing a striking resemblance to Leon Trotsky.'

Ven.H.Dhammaratna Thero: 'A renowned scholar who was to found the Saraswathie Pirivena in Nawalapitiya; a man who translated Tamil classics such as *Silappadikaram* and *Manimehalai* into Sinhala and Sinhala works into Tamil.'

Reggie Michael: Editor of *Ceylon Daily Mirror* (in the 1960s); 'a flamboyant figure, a hard drinker with a racy style of writing, and charming in many ways, especially towards women.'

A.Rasarathinam: 'A tragic figure, deeply sunk in the Tamil cause, he led a hard life and died a virtual pauper and a victim of bronchial asthma at the age of 49, leaving his wife, his five children and a few devoted friends to mourn his loss. He authored a book titled,

'The history of *Thamiraparani*', a scholarly historical work which remained unpublished.'

K.Kanthasamy: 'Founding father of *Saturday Review*' and a leading company lawyer in Colombo; he was an extraordinary human being. He thought precisely, spoke little, ate little, led a Spartan life, and worked like a beaver.'

One should have the courage of conviction to call a spade a spade and Sivanayagam has it in abundance

S.C.Chandrasaran: 'As a son of the late Tamil leader S.J.V.Chelvanayakam and son-in-law of another Tamil leader Dr.E.M.V.Naganathan, he had not only the right credentials but also had shown greater political motivation than his elders in the TULF...When Indian Prime Minister ordered RAW to start arms training for Eelam Tamil youths, it was to Chandrasaran that the Indian agents turned. In fact, the RAW man in the Indian High Commission in Colombo had already been cultivating him.'

Shanker (Sornalingam): 'An aeronautical engineer, a close ally of Pirabhakaran. Once, he produced a sophisticated looking hand grenade and asked me to guess the country of its origin. What did I know of hand grenades, except seeing such objects in films? He said with a grin that it was a sample of what they were producing in Tamil Nadu itself! Since then, nothing used to surprise me.'

I, for one, would have liked to see a few more thumbnail sketches on author's contemporaries among

journalists like, S.P.Amarasingam (editor of *Tribune* weekly) and his namesake S.T.Sivanayagam (editor of *Sutantiran*, and later *Thinapathi* and *Chintamani*) as well.

As in any book, there are a few factual slips. One which deserves mention is on the vote on No-Confidence motion debated in the Sri Lankan parliament in July 1981, on the then Leader of the Opposition, A.Amirthalingam. According to Sivanayagam, two legislators S.Thondaman (the then Minister for Rural Industrial Development, a Tamil) and Shelton Ranarajah (the then Deputy Minister of Justice, a Sinhalese) declined to vote on this No-Confidence motion. Yes, it was true that both declined to vote. But there was a subtle, but vital, difference. While Thondaman abstained from voting, Ranarajah defied the party whip and voted against that racist display of oral terrorism. By this deed, Shelton Ranarajah saved the honor of Sinhalese on that day by showing to the Tamils that there indeed live in the island a few politicians, even at a lopsided ratio of 1 per 100, who can take a principled stand. I have to mention this, since even in the political biography of Amirthalingam (*The Murder of a Moderate; Political Biography of Appapillai Amirthalingam*, by T.Sabarathnam, 1996), Shelton Ranarajah's solitary dissenting vote has been inadvertently overlooked with a factual slip, "the no-confidence motion, the only one in the world against a Leader of the Opposition, was adopted without a dissent."

The last chapter of the book entitled 'A Memoir 1993-2004; That Unseen Hand that Dictates One's Life' is indeed a beauty which can melt one's heart. And the ending of Sivanayagam's chronicle, with the last two lines stating, "How many readers would have heard that old popular melody, *Que Sera Sera - What will be, will be.*" is poignant; and even Doris Day may gladly agree with, if she learns about

the peregrinations of the author [India, Singapore, Hongkong, Africa, France and Britain with delays and detours] during this span of 11 years.

Not many may know that Doris Day who sang that *Que Sera Sera* song for Hitchcock's 1956 hit movie *The Man Who Knew Too Much* didn't initially believe in those lines. Here's an anecdote about that all-time favorite in Doris Day's words.

That Unseen Hand that Dictates One's Life' is indeed a beauty which can melt one's heart

"We went to their [lyricists Jay Livingston and Ray Evans] music studio, where they played 'Que Sera, Sera' for me. I thought it was fine for the spot in the picture where it was needed, but later, when I saw Marty [Melcher; Doris Day's agent and then husband], I expressed my disappointment

that it did not have a broader appeal.

'What do you mean?' Marty asked.


'Well, it's a kiddy song. It's sweet, and perfect for where I sing it in the film,' but I was hoping it would be more than that. You know - 'Whatever will be, will be' - that's not really my kind of lyric.'

'I think you're dead wrong. Hitchcock and I both think it's going to be a big hit. You'll see.'

Of course, I've never been wronger about anything than I was about 'Que Sera'. I recorded it for Columbia and for the movie album and it became the most popular of all my songs." [source: *Doris Day - Her Own Story*, by A.E.Hotchner, 1976, pp.146-147]

That Jimmy Stewart-Doris Day movie also had a plot based on happenings in Morocco, to a couple vacationing with their young son. It is hardly an exaggeration that the sketched peregrination experiences in Africa and other plot twists in Sivanayagam's chronicle have worthy stuff for a Hitchcock-grade movie. Any Tamil entrepreneurs among the movie fans are welcome to check out the book. But for reasons of propriety, please consult the copyright owners first and the author himself before plunging into production haphazardly.

Sivanayagam's books for sale at Oru Paper office



Sri Lanka: Witness to History.
(Hard cover)
Pages: 684
Colour pages: 16
Price: £20 P&P: £5

Sri Lanka: The Pen and the Gun
Pages: 292
Price: £10 P&P: £5

Mr.Sivanayagam's latest book - "Sri Lanka: Witness to History. A Journalist's Memoirs 1930-2004" as well as his earlier book, "Sri Lanka: The Pen and the Gun" are both available for sale at the Oru Paper office.

Oru Paper
45 B Crusoe Road
Mitcam
CR4 3LJ
Tel: 020 8640 4604
email: info@orupaper.com

You can buy these books online at www.orupaper.com/witness

MARKANDAN & CO SOLICITORS

Thamil House, 720 Romford Road, London, E12 6BT
Tel: 0208 514 8188, 078 30 28 56 34
Fax: 0208 514 8303
Web www.markandan-solicitors.com
e-mail: mm@Markandan-solicitors.com

- ★ குடும்பத்தினருக்கான சலுகை அடிப்படையிலான விண்ணப்பங்கள்
- ★ விவாக விண்ணப்பங்கள்
- ★ அகதி விண்ணப்பங்கள்
- ★ 14 வருட 10 வருட அல்லது 7 வருட வதிவிட தகமை விண்ணப்பங்கள்
- ★ பிரித்தானிய பிரஜாவுரிமை
- ★ வீதிப் போக்குவரத்து சம்பந்தமான வழக்குகள்
- ★ விபத்தில் அல்லது வேலை ஸ்தலத்தில் காயம் அடைந்திருந்தால் நட்பு கூடுகோருவது சம்பந்தமான விடயங்கள் No Win - No Fee அடிப்படையில்.

இனிய தீயாவளி நல்வாழ்த்துக்கள்

- ★ பிரஜாவுரிமை விண்ணப்பத்திற்கு ஆங்கில மொழித் தேர்ச்சி தகுதிச் சான்றிதழ்.

We also Specialise in ...

- ★ ஓப்பந்த தகராறுகள்
- ★ நுகர்வோர் பிரச்சனைகள்
- ★ உறுதி தயாரித்தல்
- ★ Bankruptcy Problems
- ★ மதுபான அனுமதிகள்
- ★ கேளிக்கை களியாட்ட அனுமதிகள்
- ★ கட்டட அனுமதிகள்
- ★ Cafe அனுமதிகள்

01-02-2005 முதல் அமுலுக்கு வந்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் திருமணம் புரியவிரும்பின் தங்கள் பிரித்தானிய உந்துறை அமைச்சின் முன் அனுமதி (Home Office Clearance) பெற்றிருத்தல் வேண்டும். மேற்படி விண்ணப்பங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் எங்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

எங்கள் கட்டணம் மிகவும் குறைந்ததும் நியாயமானதும் ஆகும். ஆரம்ப ஆலோசனைகள் இலவசமானவை. வீடு தேடி வந்து ஆலோசனைகள் வழங்கவும் தயாராக உள்ளோம். வார இறுதி ஆலோசனைகள் வசதியாகவும் ஒழுங்கு படுத்தி தரப்படும்.

எல்லாளனின் 'கடவுள்' தொடர்பான என் கருத்து

11ம் பக்கத் தொடர்ச்சி...

சகோதரன் - சகோதரி உறவின் மிச்ச சொச்சங்களா நாங்கள் என எல்லாளன் கேள்வி எழுப்பலாம். அதனால் என்ன? அன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயத்தின் ஆரம்ப காலத்தில் அது அப்படித்தான் என்பது எனது பதில். அது ஒழுக்கக் கேடல்லவா என்று எல்லாளன் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பலாம். அது ஒழுக்கக்கேடானது என்று நாம் ஏன், எவ்வாறு, எப்படி உணர்ந்துகொண்டோம். இயற்கையாகவா அல்லது ஒழுக்கம் தொடர்பாக நாம் கொண்ட நடைமுறைகள், ஒழுக்கம் கற்பித்தல்கள், காலத்தின் தேவைக் கேற்ப சீர்திருத்தங்கள், மனிதனின் மனவளர்ச்சிக்கு ஏற்ற சிந்தனை மாற்றல்கள், வழிகாட்டல்கள் என்பனவற்றாலா?

இதை ஒரு பரிசீலனைக்குட்படுத்தினால், எல்லாளன் போன்றோருக்கு சிறிய விளக்கம் ஒன்று கிடைக்கும் என நான் நினைக்கின்றேன்.

ஒரு தம்பதிக்கு ஆண், குழந்தை பிறக்கின்றது என வைத்துக் கொள்வோம். பிறந்த மாதிரித்திலேயே அந்த பிள்ளையை தாய் தந்தையிடம் இருந்து பிரித்து வேறொரு குழந்தையிடம் வளர்க்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது பெண்பிள்ளை பிறக்கிறது. அதையும் உடனே பெற்றோரிடம் இருந்து பிரித்து பிறதோர் இடத்தில் வளர்க்கப்படுவதாக கற்பனை பண்ணிக் கொள்வோம்.

இந்த இரண்டு குழந்தைகளும் வாலிப வயதை அடைய அவர்கள் இருவரையும் வேறொரு குழந்தைக்கு கொண்டு செல்வோம். அவர்களை நெருக்கமாகப் பழக விடுவோம். அவர்களது காதல் உறவு உச்சக் கட்டத்தில் இருக்கும்போது, அவர்கள் இருவரும் இரத்த

உறவு கொண்ட, ஒரே பெற்றோரின் பிள்ளைகள், சகோதர சகோதரி என்பதை நிரூபிப்போம். உடனேயே அவர்களின் காதல் உறவு இருக்கும் இடம் தெரியாது மறைந்து சகோதர உணர்வு மிளிர்வதை காணலாம். ஆகவே நமது குழல் அறிவு வளர்ச்சி, கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் போதனைகள் என்பனவும் இன்னும் பலவும் சேர்ந்துதான் எமக்கு ஒழுக்க உணர்வினை தாண்டுகிறதே தவிர மனிதனிடம் இயற்கையாக அது இல்லை. எனவே ஆதாம்-ஏவாள் தம்பதிகளின் ஆண்பிள்ளை-பெண்பிள்ளை சேர்க்கையால் மனித இனம் பல்கி பெருகியதில் ஆச்சரியம், அதிசயம் அல்லது அவமானம் எதுவுமே இல்லை.

ஒரு ஆண் தன் சொந்த சகோதரியின் மகளை அதாவது மருமகளைத் திருமணம் செய்வதும் குழந்தைகள் பெறுவதும் இலங்கையின் வாழும் மக்களிடம் இல்லாத ஒரு விடயம். ஆனால் அதுவே தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட விடயமாயிற்று, 'முறைப்பெண்' 'முறைப்பையன்' என்பது அங்கு சர்வசாதாரண விடயம், நமக்கு கடைசியை முடியாத சமாச்சாரம் இல்லையா?

மேலும் எல்லாளன் சைவர்களின் இல்ட தெய்வங்களின் ஒருவரான பிள்ளையாரின் யானைத் தலை வந்த விதம் பற்றி கேள்விக் கணைகள் தொடுக்கிறார். சைவர்கள் மாத்திரமல்ல கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சமயவாதிகள் கூட எல்லாளனின் சந்தேகத்தை கிளப்பும் விதத்தில் பல விடயங்களை செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

உதாரணமாக பைபிளை துருவித்துருவிப் பார்த்தாலும் ஆதாரம் கிடைக்காத 'கிறிஸ்மஸ்' கொண்டாட்டம், ஏசுவின் வாழ்வில் எந்தக் கட்டத்திலுமே நடைபெறாத, அவரின் பிறந்த நாள் கொண்டாட்டம், குர்-ஆனில் பலமாக கண்டிக்கப்படும், உடலை ஆயுதங்களால் காயப்படுத்தி தனக்கு தானே சுயதண்டனை கொடுத்து 'அல்லாஹு'வை மகிழ்விக்க நடத்தப்படும் கொடூரம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆக மொத்தத்தில் எல்லாளனின் பிரச்சினை சமயப் போதனைக்கும், சமயக்காரர்கள் என்று சொல்லப்படுவோரால் மேற்கொள்ளப்படும் அர்த்தமற்ற, படுமுட்டாளத்தனமான பகுத்தறிவுக்கு, ஒவ்வாத விடயங்களுக்குமிடையே வித்தியாசம் காணமுடியாதிருக்கும் அவரின் நிலைதான். இத்தகைய மனிதனின் பிரச்சினைகளை, சமயப் பிரச்சினைகளாக எல்லாளன் பார்க்க முற்பட்டதால் ஏற்பட்டதே 'கடவுள்' பற்றிய, சமயங்கள் பற்றிய அவரின் தடுமாற்றம்.

பொதுவாக சமயங்கள் அவை கடவுளினால் மனிதனுக்கு அருளப்பட்டதாக இருப்பினும் சரி அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களானாலும் சரி, அவை ஒரு 'வாழ்க்கைத் திட்டம்' என்ற அடிப்படையிலேயே மனிதரிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய வாழ்க்கைத் திட்டம், கால, தேச வர்தமானங்களுள் மனிதன் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு தருகின்றதா என்பதை கண்டறி? ய வேண்டியது மனிதனின் பொறுப்பு.

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் மனிதன் சமய ஆராய்வுக்காக நேரம் ஒதுக்குவதே யில்லை. தான் செய்வது சரியா பிழையா என்பதை கண்டறியவும் கூட முற்படுவ தில்லை. கூட்டத்தோடு கூட்டமாகவே செயற்பட விரும்புகிறோம். சமயம் சொல்லாத விடயங் களை எல்லாம் சமயமாக ஏற்று, மற்றவருக்கும், சொல்லி சமயத்தை கொச்சைப் படுத்து கின்றோம். சமயத்தை கிட்டத்தட்ட ஒரு வியாபார முறையாகவே நம் அறிவினத்தால் மாற்றி விட்டோம். இத்தகைய நடவடிக்கைகள் தான் எல்லாளன் போன்றோரை சமயத்தில் நம்பிக்கை இழக்க வைத்துவிட்டது. இந்தப் பலவீன சமயக்காரர்கள் எல்லாளன் போன்ற சமயமாக சிந்திக்கத் தெரிந்தோரையும் சமயத்தை விட்டுத் துரத்தி, கடவுளின் நின்றும் அப்புறப்படுத்தி விட்டார்கள் என்பதைப் பார்க்கும் போது முட்டாள்களிடம் தான் தேற்றுவிட்டதை எல்லாளன் ஏற்றுக் கொள் கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

• • •

மனிதருள் தெய்வம் அமரர் தாமோதரம்

உத்தமர் அமரர் தாமோதரம் ஐயா எம்மை விட்டு இறைவன் பாதம் எய்தினார்!

நின் மக்கள் தொண்டு மனிதருள் தெய்வமாளர்!

தமிழர் தாயக அவலம் கண்டு சும்மா இருக்கவில்லை!

தரணி எங்கும் உம் ஆங்கில அறிவினால் எழுதி ஓர் முதல் சஞ்சிகை உருவானது!

பிரித்தானியா வாழ்தமிழர்களை இணைத்து சர்வதேச தமிழர் அமைப்பை உருவாக்கினார்!

ஸ்ரீலங்கா, இந்திய அரசினால் எம்தாயகத்தில் செய்த கொடூரப்படுகொலை, அனர்த்தனங்கள் இடப்பெயர்வு, பாரிய யுத்தநடவடிக்கை பல அவலம் சர்வதேசத்தின் காதுக்கு முரசம் அடித்தீர்!

பல புத்திஜீவிகளை உருவாக்கினார்!

தமிழீழ தேசிய மண்வாசனை பாடிப்பாடி புலம்பெயர் நாட்டுத் தமிழனை இணைத்தீர்!

ஐயா! தாமோதரம் உங்களின் பணிசெய்ய யார் உண்டு என ஏங்குகின்றோம்!

நின் தாயக மக்கள் பணி இமயம் ஐயா!

நின் சேவை, நாம் கண்ட மனிதருள் தெய்வம் ஐயா!

- ஐ.அ. சிவானந்தம்
(குமிழ் மக்கள் மன்றம் ருமு)

Kerala Ayurvedic Health Clinic

Free Consultation

Authentic and effective Kerala ayurvedic treatments

Qualified and registered Ayurvedic Physicians

Affordable Prices

Call 020 8902 1104 or 020 8902 1707

உங்கள் நோய்க்கு ஏற்ப அனுபவம் மிக்க பிரத்தியேக ஆலோசனைகளுக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் கேரளா ஆயுர்வேத மூலிகை மருத்துவரை நாடுங்கள்

- Massage therapies by experienced and highly skilled therapists
- Treatment is designed around your individual health needs
- Only natural herbal medicines are used
- No side effects at all
- Wide range of therapies

- ✓ Frozen Shoulder
- ✓ Digestive Disorders
- ✓ High Blood Pressure
- ✓ Pulled Muscles
- ✓ High Cholesterol
- ✓ Trapped Nerve
- ✓ Paralytic Conditons

- ✓ Stress and Strain
- ✓ Back Pain
- ✓ Joint Pain
- ✓ Diabetes
- ✓ Migraine
- ✓ Stiffness
- ✓ Arthritis




Male & Female therapists available
We Can also speak in Hindi, Tamil and Malayalam

Open 7 days a week

1 Odeon Parade, Sudbury Heights Avenue,
Greenford, Middlesex UB6 0NA

www.kahc.co.uk

இனிய தீயாவளி நலிவாழ்த்துக்கள்



மனித்யண்பு



அவன் ஒரு பாக்கிஸ்தானி பையன். பிளிக்கலி சேலுட். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்காக விசா அனுமதி பெற்று சிகிச்சை எடுத்து வந்தான். எல்லை தாண்டிய பயங்கரவாதம் இருப்பதால், பாக்கிஸ்தானியர்களுக்கான விசா மற்றும் குடியிருப்பு முறைகள் மாறுபட்டவை.

இந்தியாவிற்குள் எந்த விமான நிலையம் வழியாக வருகிறார்கள். எந்த விமான நிலையம் வழியாக வெளியே செல்கிறார்கள் என்பதை விவரமாக எழுதப்படவேண்டும். குறித்த திட்டமிட்ட நாளில் வெளியேற வேண்டும்.

இத்தகைய பிரச்சனைகள் இருப்பதால், அந்தப். பையனை கேரளாவிலிருந்து அழைத்து வந்தவர் நான்கு மணி நேரத்திற்கு முன்பே சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிட்டார். சென்னை ஜித்தா செக்டர்

பீக்கில் இருந்த நேரம். கூட்டம் நிரம்பி வழிந்தது. பிளிக்கலி சேலுட் பையனை வில் சேரில் அழைத்துச் செல்ல தானும் உள்ளே செல்ல விசேஷ அனுமதிக்காகச் சென்றார். வரிசை வரிசை வரிசை.

எங்கோ சென்றிருந்த ஏர்போர்ட் மனேஜர் அரைமணிநேரம் கழித்து வந்தார். கவுண்டர் முடிவிடுவார்களே சீக்கிரம் அனுமதி தாரங்கள் என்று இவர் அவசரமாகக் கேட்க, மனேஜர் தனது பலத்தைக் காண்பித்தார். அந்தப் பையன் பிளிக்கலி சேலுட் என்று தான் எப்படி நம்புவது என்றும் பையனை வில் சேரில் வைத்து அழைத்து வரவும் சொன்னார். பிறகு, இவர் விளக்கியதும் கேட்டுக்கொண்டு அனுமதி தந்துவிட்டார்.

நாடு மொழி எல்லாவற்றையும் கடந்து மனிதப் பண்பு

பையனை அழைத்துக் கொண்டு வில் சேரைத் தள்ளிக் கொண்டு கவுண்டருக்குச் சென்றால் கூட்டம் அலைமோதியது. நான்கு மணிநேரம் முன்னமே வந்ததெல்லாம் வீணாக இரண்டுமணிநேரமே மீதியிருந்தது. கன்.பர்ம் டிக்கெட் என்பதால் இவரும் தைரியமாக நின்று கொண்டிருக்க, கவுண்டர் நேரமாகிவிட்ட தென்று முடிபட்டது. சமயத்தில் ஓவர் புகிங்கால் இப்படி நடக்கும். அது அன்று நிகழ்ந்தது.

எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலனில்லை. எல்லோரும் கைவிரித்து விட்டார்கள். பையன் பாக்கிஸ்தானி. அவனது விசாவில் அன்றைய தேதியில் அவன் செல்ல வேண்டிய கட்டாயம். ஃப்ளைட் மேனி.ஃப்லட்டில் அவன் பெயர் இல்லாமற் போனால் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவாகலாம். இந்தப் பையனை எங்கு தங்க வைப்பது. உதவியில்லாமல் அவனால் இயங்க முடியாது. சரி உதவி செய்தாலும், திரும்பும் தேதி மாற்றமானதை எந்த போலீஸ் நிலையத்தில் தெரிவித்து ஆணையரிடம் அனுமதி வாங்குவது. ஏகப்பட்ட குழப்பங்கள்

அவருக்கு. ஐந்து நிமிடம் அமைதியாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

ஏர் லைன்சின் மனேஜரிடம் சென்று நீங்கள் கைவிரித்ததெல்லாம் சரி நான் பேசுவதை ஐந்து நிமிடங்கள் கேளுங்கள் என்றார். மனேஜர் ஒப்புக்கொள்ள, இவர் ஏற்கெனவே நினைத்து வைத்தவற்றை ஒவ்வொன்றாகச் சொன்னார். வைத்தியத்திலிருந்து ஆரம்பித்து விசா வரை, போலீஸிலிருந்து ஆரம்பித்து புரொசீஜர் வரை தெளிவாக விளக்கியதும் மனேஜர் கொஞ்சம் அசைந்தார்.

வோக்கி-டோக்கியில் விமானத்துக்குத் தகவல் அனுப்பி முதலில் ஹோல்ட் செய்தார். பிறகு தானே சென்று பைலட்டிடம் பேசினார். விமானம் தாமதமானது. பிறகு வெளியே வந்து விசேஷ இருக்கை ஒன்று ஏற்பாடு செய்ததாகவும் பையனை செக் இன் செய்யுமாறும் பணித்தார். தானே குடியேற்றம். சுங்கம் எல்லா இடத்திலும் உடனிருந்து எந்த தாமதமும் ஆகாமல் பார்த்துக்கொண்டு பையனை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே வந்து புன்னகைத்துக் கொண்டே பையனை அழைத்து வந்தவரிடம் கைகொடுத்தார்.


நமது நாட்டில் வைத்தியம் செய்துகொள்ள வந்திருக்கிறான், அவனுக்கு நீங்கள் உதவுகிறீர்கள், உங்களுக்கு நான் உதவினேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றார். நாடு மொழி எல்லாவற்றையும் கடந்து காண்பிக்கப்பட்ட மனிதப்பண்பு.

கொசுறு: பையனுக்கு ஏர்லைன்ஸோட சின்ன வில் சேர் கடைக்க நேரமில்லாம அவனோட வில் சேர்லயே ட்யூப் உள்ள போயி அங்கேர்ந்து அவன் ஃப்லட் களால் அடிஷனல் சீட் வரைக்கும் தூக்கிப்போக ஆளுங்கள் அரேஞ்ச் பண்ணி அனுப்ப அந்த ஆளுங்க, சார் போய்டாதீங்க பையன் அனுப்பினத வந்து சொல்றோம் ன்னு சொல்லி இவர் நிக்கவச்ச, அப்புறமா வந்து, வெயிட்டான பையன் சார்ன்னு சொல்லி தாராளமா சில்லற வாங்கிக்கிட்டது தனிக்கதை.

-ஆசாத்

மூலிகைச் செல்வங்கள்

நம் அனைவராலும் அறியப்பட்டதும் அன்றாடம் நாம் பயன்படுத்தப்படுவதுமான மூலிகை மற்றும் உணவுப் பொருட்கள் பற்றி எழுதலாம் என எண்ணி முதலில் அருகம் புல்லிருந்து ஆரம்பிக்கிறேன்



1. அருகம்புல் [Cynodon dactylon]

முழுத்தாவரமும் இனிப்பு சுவையும், சூளிச்சித்தன்மையும் உடையது. உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவு பெறும். அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் உள்ளன.

இதைப்பற்றி மேலும்,

அருகம்புல் வாதிபித்த ஐயமோ உளை சிறு அறுக்கும் இன்னுஞ்செய்ய அறிவுதரும் கண்ணோ யோடு தலைநோய் கண்டுகை யிரத்திபித்தம் உண்ணோ யொழிக்கு முறை (அகத்தியர்)

அருகம்புல் சாற்றை தினமும் காலை குடித்துவர தோல் நோய்கள், இரத்தமூலம், வயிற்றுப்புண், சிறுநீர் எரிச்சல், பெண்களுக்கு இரத்தக் குறைவால் ஏற்படும் வெள்ளை, மருந்துகளினால் ஏற்படும் ஒவ்வாமை ஆகியன தீரும். இதன் சாற்றை தனித்தம் பால் கலந்தும் குடித்து வரலாம்.

- சித்தன்

Thinking of selling , buying or letting your property ! Hence,
An efficient property sales, letting and management property, management services

உங்கள் வீடுகள் ஏராளமான விளையிடல் வீடுகளை அடங்கலும் வாங்குவதற்கு விரைவில் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.

Mortgage எடுக்க உடனடியாக உதவி செய்து உங்களுக்கு உதவி செய்து தரும்.

பத்திரமும் வேலை பாப்பவர்களுக்கும் வேறு நபர்களுக்கும் உதவி செய்து உங்களுக்கு உதவி செய்து தரும்.

Deposit உடனடியாக உதவி செய்து தரும்.

உங்களுக்கு உதவி செய்து உங்களுக்கு உதவி செய்து தரும்.



BUYING

Adverts on web and local Papers

Computerised mailing system accompanied viewings

Open 6 days a week

RENTALS

Property management services

Guaranteed rental scheme

Maximum rent achieved

Rent your property immediately

All viewing accompanied

Maximum exposure through wide range of adverts

In-house property maintenance

SALES

Adverts on web and local papers

Computerised mailing system

Accompanied viewing

Open 6 days a week

Try us and what we can do for you. Remember all transactions are on a 'No Sale No Fee' basis. So pop into our office for friendly and confidential chat with us. Better areas

London brought to you from Ealing, Brent, Hammersmith, Fulham, and Westminster. Mortgages

We also offer financial services to fulfil your mortgage needs.

We buy and sell properties in Sri Lanka

உங்கள் வீடுகளை விற்கவும் வாங்கவும் வாடகைக்கு விடவும் எங்களை நாடவும்

Phone: 02082069930 / Fax: 020 8206 9931

E-Mail: info@manandco.co.uk Web: www.manandco.co.uk

3 Fryent Way, Kingsbury
London NW9 9ER

020 8206 9930

தாய்மொழி கேள்விகள்

- பதின்மூண்டு

தடியனும் தண்டனையும்...

அரிவரியில் இருந்து படித்த பாடசாலையானாலும், இடையில் ஏற்பட்ட ஓராண்டு இடைவெளி என்னை ஒரு புதிய மாணவனாகவே அடையாளம் காட்டியது. அந்த ஓராண்டுக்குள் படிக்க வந்தவர்களே வகுப்பில் பாதிக்கு மேல் இருந்தார்கள். அதில் ஒரு தடியனே மாணவர் தலைவனாகவும் இருந்தான். அவன் தந்தையாருக்கு ஊரில் பெரிய கடைகளும் காரும் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

என் குடும்பத்தில் அனைத்துச் சகோதரர்களும் படிக்கின்ற பாடசாலை அது. அப் பாடசாலையில் எனக்கு ஏகபோக உரிமை இருப்பதாக நான் எண்ணிக் கொள்வேன். புதிய மாணவர்களின் ஆதிக்கம் எனக்கு எரிச்சலை ஊட்டியது.

சிலவேளைகளில் அந்தத் தடியனின் அட்டகாசங்களைத் தாங்கிக் கொள்ள முடியாதிருந்தது. அதிக தின்பண்டங்களைப் பாடசாலைக்கு எடுத்து வரும் அவனைச் சுற்றி ஒரு குழாம் இருந்தது. படிப்பில் மட்டமாக இருந்தாலும் அதட்டலிலும் ஆசிரியர்களை வசப்படுத்துவதிலும் கில்லாடியாக இருந்தான்.

வழக்கம் போல் அன்றும் வகுப்பறையில் முதலாம் பாடம் படித்துக் கொண்டிருந்தோம். சீமய பாடம் அது. ஒவ்வொரு பாட முடிவிலும் மணி அடிக்கும் பொறுப்பு பெரிய வகுப்பு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவ் வகுப்பு மாணவர்களில் சிலர் அதற்காகவே கடிக்காரம் கட்டிவரத் தொடங்கியிருந்தனர். கடிக்காரம் கட்டியவர்கள் அரச தோரணையில் நடந்து திரிய நாம் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருப்போம்.

அன்றும் கடிக்காரம் கட்டியிருந்த ஒருவர் நேரம் தவறாமல் மணி அடித்தார். மணி ஓசைக்காய் எம்மை விட அதிகமாய்க் காத்திருந்த ஆசிரியர் அவசரமாய் வகுப்பை விட்டு வெளியேறினார்.

ஆசிரியர் வெளியேறியவுடன் வகுப்பறையில் தோன்றும் வழக்கமான 'கசமுசா' அப்போதும் இருந்தது. தடியன் ஒரு தடவை எழும்பி எல்லோரையும் அதட்டினான்.

வகுப்பில் பாதி அமைதியானது. தொடர்ந்து முணுமுணுத்த சிலருக்குள் நானும் இருந்தேன். தடியன் மீண்டும் அதட்டினான். எனக்கு உள்ளூர் இருந்த எரிச்சல் முகத்தின் வழியாய்த் தெறித்தது.

அவனை முறைத்து விட்டு, மீண்டும் அருகில் இருந்தவரோடு நான் பேசத் தொடங்க....

'டேய் கதைக்காதே...' தடியன் எனக்கு மிக நெருக்கமாக வந்தான்.

உருவத்தில் அவன் என்னைப் போல் மூன்று மடங்கு பெரியவனாக இருந்தான். நான் மிக ஒல்லியாகவும் அவனை விட உயரம் குறைந்தவனாகவும் இருந்தேன்.

அவன் மீதிருந்த அத்தனை எரிச்சலும் பெருங் கோபமாய் உருமாறியது. என்னை, என் குழலை அக் கோபம் முற்றாய் மறக்கடித்தது.

அமர்ந்து இருந்த கதிரை மீது ஏறினேன். பலத்த சத்தமிட்டபடி அவன் மீது பாய்ந்தேன். சராமாரியாக இரு கைகளாலும் பலங் கொண்ட மட்டும் அவனைத் தாக்கினேன். வகுப்பறைகள் இருந்த அந்த மண்டபம் முழுவதும் எம்மையே பார்த்தது.

நான் தாக்கத் தொடங்கியதைச் சற்றும் எதிர்பாராத தடியன், என்னை அலாக்காகத் தூக்கி வருப்பறையை விட்டே எறிந்திருக்க முடியும். ஆனாலும் அத்தனை அடிகளையும் தாங்கியபடி அவன் அமைதியாகவே இருந்தான்.

அவன் அமைதி எனக்கு வாய்ப்பாகி விட, அவனுக்கு வலித்ததோ இல்லையோ என் கை வலிக்கும் வரை அவனைத் தாக்கினேன்.

அவன் அமைதிக்கு ஒரு காரணம் இருந்தது. எம் வகுப்பை நோக்கி அடுத்த பாடத்திற்கான ஆசிரியர் வந்துகொண்டிருப்பதை அவன் கண்டு விட்டான். நான் சத்தமிட்டுப் பாய்ந்தது தொடக்கம் அனைத்தையும் அவரும் கண்டு விட்டார்.

அவர் அப்பாடசாலைக்குப் புதிதாக வந்தவர். கண்டிப்பானவர் என நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். அதுவரையில் ஓரிர வகுப்புகள் மட்டுமே நடத்தியிருந்தார். மற்ற வர்களோடு எல்லாவகையிலும் வேறுபட்டிருந்த அவர் எமக்கு ஒரு வினாக்குறியாகவும் இருந்தார்.

அன்றைய நிகழ்வை அவரே முழுமையாகக் கையாண்டார். அதிபர் உட்பட யாரும் தலையிடவில்லை.

என் பாடசாலை வரலாற்றில் அன்றுபோல் என்றும் நான் அடி வாங்கியதில்லை.

அன்று நான் பெற்ற அந்தத் தண்டனையானது, என் வாழ்வில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதை அடுத்த கோலத்தில் காணலாமா...?

- கரிச்சான் குஞ்சன்

தேசிய ஓய்வூதிய... சுரீரஸ்

[PART-3]

எது முக்கியம்?

எய்யடி ஆரம்பியது?

போன பதிவில் சுய முன்னேற்ற நூல்களின் சாராம்சத்தை பார்த்தோம். மேலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமையில் நாம் கற்பிக்கும் காரணங்களையும் பார்த்தோம்.

எல்லாம் தெரியும் நமக்கு. ஆனால் எதிலிருந்து ஆரம்பியது?

அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கற்பிக்க மனிதனின் உடற்கூறுகளை உதாரணமாக காட்டுவார்கள். இப்போது எதிலிருந்து ஆரம்பியது என்று விளக்க நாம் கம்ப்யூட்டர் பாகங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு நல்ல கம்ப்யூட்டரை எவை உருவாக்குகின்றன.

- 1) நல்ல specification உள்ள hardware.
- 2) நல்ல processor
- 2) நல்ல ஒரு operating system.
- 3) நல்ல softwares
- 4) நல்ல bandwidth உள்ள internet connection.

இதுவும் எல்லோருக்கும் தெரிந்தது தானே!! இங்கு disclaimer எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். எனக் கென்னவோ ஒரு ideal மனிதனை அடையாளமாக எடுத்துக் கொண்டு தான் கம்ப்யூட்டரையே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

அதன் படி பார்த்தால், நமக்கு மிகவும் முக்கியமானது, ஆரோக்கியமான உடல்.

தூரதிஷ்ட வசமாக கம்ப்யூட்டரை upgrade— செய்வது போல் உடல் பாகங்களை upgrade— செய்ய இயலாது :-)

எனவே, இருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முக்கியமாகிவிட்டது.

எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது?

- 1) நல்ல உணவுப் பழக்கம்
- 2) உடற்பயிற்சி.

3) நல்ல தூக்கம்.

4. ஏதாவது ஒரு விளையாட்டில் நம்மை தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ளல்.

இதில் ஒன்று கவனித்தீர்கள் என்றால், நல்ல மன உறுதி இருந்தால் தான் இவற்றை தொடர்ந்து செய்ய இயலும். ஆனால் மனம் உறுதிப்படுவதற்கு நல்ல ஆரோக்கியம் அவசியம். ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். எனவே மனப்பயிற்சி, உடல் பயிற்சி இரண்டிற்குமான ஒரு balance— மிகவும் முக்கியம்..

உடற்பயிற்சி என்றால், ஒன்றும் பெரிதாக உடற்பயிற்சிக்காததிற்க்கு போய் தான் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

-பக்கத்திலிருக்கும் கடைக்கு நடந்து போய் வரலாம்.

-அலுவலகம் நடக்கும் தூரத்திலிருந்தால் நடந்து போய் வரலாம். சற்று தூரத்தில் இருந்தால் சைக்கிளில் செல்லலாம்.

-lift உபயோகிக்காமல், படியில் நடந்தேறலாம்.

-நன்றாக நிமிர்ந்து உட்கார்தல் நடத்தல் கூட ஒருவகையில் உடற்பயிற்சி தான். நாம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

-அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டே செய்யக் கூடிய stretching உடற்பயிற்சிகள் நிறைய இருக்கின்றன.

இதற்கு அடுத்த லெவலில், நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் அசைவு கொடுக்கும் அற்புதமான ஒரு உடற்பயிற்சி - 'சூரிய நமஸ்கரணம்'. இது ஒரு உடற்பயிற்சி மட்டுமல்ல, சிறந்த முச்சுப் பயிற்சியும் கூட...கற்றுக் கொள்வதும் மிகவும் எளிது.

சிலர் சொல்லுவார்கள். யோகாவை முறையாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று. அது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. ஆனால் சூர்ய நமஸ்கரணம் ஒரு எளிய ஒன்று. ஒரு முறைதான் முயன்று பார்க்கலாமே !!!

(தொடரும்)

LINGA & CO Legal Advisors and Commissioners for Oaths

தற்போது அமுலுக்கு கொண்டுவரப்பட்டிருள்ள சட்டதிட்டங்களில் நீங்கள் சிக்கி தவிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்சனைகளை கருத்தில் கொண்டு உங்களுக்காக செயல்படும் தகுதியும் திறமையும் வாய்ந்த சட்ட நிபுணர்களை தேடுகிறீர்களா?

WE SPECIALISE IN:
ALL ASPECTS OF IMMIGRATION AND NATIONALITY MATTERS
WORK PERMITS APPLICATIONS - ALL CATEGORIES
HIGHLY SKILLED MIGRATION PROGRAMME,
FAMILY REUNION VISAS FOR SPOUSES AND DEPENDANT RELATIVES,
ASYLUM APPLICATIONS AND HUMAN RIGHTS APPLICATIONS,
APPEALS AND BAIL APPLICATIONS, EEC RESIDENCE PERMITS,
TOURIST VISA EXTENSION, PERSONAL INJURY, EMPLOYMENT LAW

10 ஆண்டுகால அனுபவம் உள்ள, பல சட்ட நிபுணர்களைக் கொண்ட சட்ட நிறுவனத்திடம் இருந்து சேவையை பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் மேலும் பல தமிழ் பேசும் சட்டதரணிகளும் இணைந்து செயற்படுத்துகின்றனர். **Linga & Co** வணிக ஆலோசனைகளையும், **book Keeping** சேவைகளையும் தகுந்த முறையில் நியாயமான விலையில் வழங்குகிறது.

46 HIGH STREET, COLLIER'S WOOD, LONDON SW19 2BY
GENERAL LINE: 020 8544 9285 (4 LINES)
EMERGENCY LINE: 07771 646 441 / FAX: 020 8542 9530

உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்பட்டு உங்கள் வழக்கின் மேன்மைக்காக பயன்படுத்தப்படும்

ESTABLISHED IN 1994

வாழ்க்கைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக **சூடு பெய்த** நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பிவைப்புகள். வெளியிட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா:

கனடா:

Tel: 020 8286 9327

Tel: 416-297-4999

Fax: 020 8640 6972

Fax: 416-335-6009

email: info@orupaper.com



மணமகள் தேவை

1. மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'6" உயரமுள்ள, பிரித்தானியக் குடியியலையுள்ள பட்ட தாரி மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகிறார்கள். Ref:589.

2. வடமராச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட 32வயது 5'8" உயரமுள்ள, 5 வருடங்களாக பிரித்தானியாவில் வசிக்கும் GAQ படித்த மணமகனுக்கு தகுந்த மணமகளை அவரது சகோதரர்கள் தேடுகிறார்கள். Visa உள்ளவர்கள் விரும்பத்தக்கது. Ref:590

3. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 35 வயது 5'11" உயரமுள்ள, MBA படித்து தற்போது லண்டனில் வேலை பார்க்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை அவரது மாமனார் தேடுகிறார். UK or Canada Visa உள்ளவர்கள் விரும்பத்தக்கது. Ref:591

4. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 45 வயது 5'8" உயரமுள்ள, கனடா பிரஜா உரிமையுள்ள தாய்மொழித் தகுந்த மணமகனுக்கு தகுந்த மணமகளை அவரது பெற்றோர் தேடுகிறார்கள். Ref:592

5. வடமராச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட 31 வயது 5'9" உயரமுள்ள, ஜேர்மனி பிரஜா உரிமையுள்ள தற்போது லண்டனில் தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை அவரது பெற்றோர் தேடுகிறார்கள். Ref:593

6. Jaffna parents living in the UK looking for their son, 30 years, 5' 10" tall, MISC qualified, born and grew up in UK, a suitable bride, well educated and a UK permanent citizen, only. Ref: 582.

7. Jaffna Tamil, presently living in USA, 42 years, BSc qualified, well employed divorcee, looking for a suitable bride. Ref: 583.

8. Jaffna Tamil sister, living in Australia looking for her brother

living in the UK, 34 years, 5' 9" tall, an UK qualified Commercial Pilot, working for British Airways, a UK citizen, a suitable bride Ref: 584

9. வடமராச்சியை பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது 5'9" உயரமுள்ள BSc பட்டதாரியும் Newzealand பிரஜா உரிமையும் உள்ள மணமகனுக்கு லண்டனில் வசிக்கும் சகோதரி தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 585

10. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் UK பிரஜா உரிமையுள்ள 39 வயது 5'4" உயரமுள்ள விவாகரத்துப் பெற்ற மணமகனுக்கு பெற்றோர் தகுந்த மணமகளைத் தேடுகின்றனர். Ref:588

11. Jaffna parents seek for their son 26, 5'8", German graduate, ACCA partly qualified, German nationality and working in the UK, a suitable educated bride. Ref: 580

12. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 36 வயது, 5'7" உயரமுள்ள UK பிரஜா உரிமையுள்ள Electrician and plumber ஆக சுய தொழில் புரியும் மணமகனுக்கு, தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரர்கள் தேடுகிறார்கள். Ref: 581

13. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 28 வயதுடைய 5'8" உயரமுள்ள IT- Graduate & வருடமாக UKயில் தற்காலிக வதிவிட உரிமையுடன் இருக்கும் மணமகனுக்கு UK அல்லது EU நாட்டில் பிரஜா உரிமையுள்ள மணப்பெண்ணைத் தேடுகின்றனர். Ref - 578

14. சாவகச்சேரியை சொந்த இடமாகக் கொண்ட 31 வயது 5'9" உயரமுள்ள A/L படித்த, தற்போது லண்டனில் வசிக்கும் ஜேர்மனி பிரஜாவுரியையுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை சகோதரன் தேடுகிறார். Ref:- 579

15. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 29வயது, 5'7" உயரமுள்ள 7 வருடங்களாக லண்டனில் சொந்த தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் குடும்பத்தினர் UK இல் அல்லது மற்றைய EU நாடுகளில் தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:- 569

16. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட தற்போது லண்டனில் வசிக்கும் 28 வயது, 5'11" உயரமுள்ள B, Eng in computing படித்து வேலை பார்க்கும் மணமகனுக்கு UK இல் அல்லது மற்றைய EU நாடுகளில் வதிவிட உரிமையுள்ள மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரி தேடுகின்றார். Ref:- 570

17. திருக்கோணமலையை பிறப்பிடமாகக் கொண்ட, 20 வருடங்களாக லண்டனில் வசிக்கும் 39 வயது 5'3" உயரமுடைய Electronic Engineering படித்து Broadcasting Technician ஆக வேலை புரியும் மணமகனுக்கு லண்டனில் வசிக்கும்

சகோதரி தகுந்த மணமகளை தேடுகின்றார். Ref:- 571

18. UKல் பிரஜா உரிமையுள்ள 32 வயது 5'7½" உயரமுள்ள மகனுக்கு பெற்றோர், படித்த UKல் வசிக்கும் ஆங்கிலம் தெரிந்த மணமகளை தேடுகிறார். Ref:- 564

19. Jaffna parent looking for a suitable bride, preferably from Sri Lanka, for her son, 31 years old, 5' 10" tall, a permanent resident of UK, an accountant student. Ref: 566

20. Jaffna parents seeking for their son, born in the UK, in 1974, 5'6" tall, M.Sc qualified, and employed as a Senior Analyst, a permanent civil servant, a suitable bride. REF 551

21. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அவுஸ்திரேலிய பிரஜா உரிமையுடன் வேலை புரியும் பட்டதாரி 5'5" உயரமுள்ள 32 வயதுடைய மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் இருக்கும் சகோதரி தேடுகின்றார். REF: 541

22. Jaffna born, 31 years 5'5" tall, 10 years in UK completed BEng (Hons) working for BT bridegroom, looking for suitable bride. REF 531

23. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது லண்டனில் பிரிட்டிஷ் பிரஜாவுரியையுடன் வாழும் 37 வயதான மகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். REF 526

24. இலங்கையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா நாட்டுரிமை பெற்ற கணக்கியல் பட்டதாரியும், தற்போது UKயில் கணக்காளராக பணிபுரியும் 28 வயது மகனுக்கு பெற்றோர் மணமகளைத் தேடுகிறார்கள். REF 516

மணமகள் தேவை

1. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5'3" உயரமுள்ள, Nursing student ஆக தற்போது UKயில் 5 வருடங்களாக இருக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை அவரது உறவினர்கள் தேடுகிறார்கள். Ref:817

2. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் குடும்பத்தினர் தம் 29 வயது 5'3" உயரமுள்ள பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:818

3. Jaffna Tamil, parents living in Canada, looking for their son, a Canadian citizen, 40 years old, 5' tall, BSc qualified and well employed divorcee, a suitable groom. Ref: 819

4. சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது 5'3" உயரமுள்ள A/L படித்து தற்போது UK இருக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். Ref: 814

5. Jaffna parents, UK citizen, looking for their daughter, 26 years old, 5'2" tall, BA (Hons) born and brought up in the UK and according to the Tamil culture balanced with western standers, a suitable groom. She work in a Government Department. Ref: 815

6. வடமராச்சியை பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5'4" உயரமுள்ள A/L படித்து இருக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரி தேடுகிறார். Ref: 816

7. வடமராச்சியை சேர்ந்த 26வயது, 5'2" உயரமுள்ள UKயில் பிரஜா

உரிமையுள்ள, BSc (Hons) படித்து உயர்பதவி வசிக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் பெற்றோர்கள் தேடுகிறார்கள். Ref: 806

8. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயது, 5'4" உயரமுள்ள A/L படித்து தற்போது லண்டனில் வசித்தவரும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரர்கள் தேடுகிறார்கள். Ref: 807

9. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயது, 5" உயரமுள்ள A/L படித்த 10 வருடங்களாக லண்டனில் வேலை பார்க்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் தந்தை தேடுகிறார் Ref: 808

10. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயது, 5'4" உயரமுள்ள கொழும்பில் அரசாங்க வேலை பார்க்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரர் தேடுகிறார். Ref: 809

11. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயது, 5'2" உயரமுள்ள IT படித்து வேலை கொழும்பில் வேலை பார்க்கும் மணமகனுக்கு லண்டனில் வசிக்கும் உறவினர்கள் தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 810

12. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு 35 வயது, 5'3" உயரமுள்ள கணக்கியல் பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரர் தேடுகிறார். Ref:813

13. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயது 5'2" உயரமுள்ள A/L படித்து, யாழ்ப்பாணத்தில் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் மணப்பெண்ணுக்கு தகுந்த மணமகளைத் தேடுகின்றனர். Ref- 701

14. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது 5'4" உயரமுள்ள Account student, அவுஸ்திரேலிய பிரஜா உரிமையுள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரி தேடுகிறார். Ref- 702

15. கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயது 5'2" உயரமுள்ள தற்போது UK யில் வசித்து வரும் மணப்பெண்ணுக்கு 39 வயதுக்குட்பட்ட தகுந்த மணமகளைத் தேடுகின்றனர். தாய்மொழித் தகுந்தவர்களும், விண்ணப்பிக்கலாம். Ref- 703

16. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது 5'3" உயரமுள்ள தற்போது UKயில் student visa வில், BSc Computer Science படித்துக் கொண்டிருக்கும், மணமகனுக்கு தகுந்த மணமகளை கொழும்பில் வசிக்கும் பெற்றோர்கள் தேடுகின்றனர். Ref- 704

17. சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட 24 வயது 5'4" உயரமுள்ள A/L படித்து, தற்போது கொழும்பில் CIMA செய்து கொண்டிருக்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் சகோதரன் தேடுகிறார். Ref- 705

18. சாவகச்சேரியை சொந்த இடமாகக் கொண்ட, A/L படித்த 24வயது, 5'4" உயரமுடைய மணமகனுக்கு கனடாவில் வசிக்கும் சகோதரி தகுந்த மணமகளைத் தேடுகின்றார். Ref:- 694

19. Sister living in England looking for her younger sister, 30 years old, 5'2" tall, CIMA qualified accountant, working on work permit visa until 2009, a suitable groom of age 33-36. Ref:697

20. Jaffna Tamil father looking for his only daughter born in 1978, 5'4" in the UK, a graduate presently a teacher a suitable groom who will be comfortable with both cultures. Ref: 698

21. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 28 வயது, 5'4" உயரமுள்ள CIMA Final stage படித்துக்கொண்டு, கொழும்பில் வேலை பார்க்கும் மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் வசிக்கும் பெற்றோர் இலங்கை அல்லது லண்டனில், தேடுகின்றனர். Ref: 699

22. Jaffna Tamil parents residing permanently in the U K seek a professional groom for the daughter, U K born, 30 years, 5'4" holding a good position. Ref:689

23. Brothers in England looking for their sister, living in Jaffna, 45 years, 5'6" tall, professionally qualified and holding a top position in the govt. service, a suitable groom. Ref: 690

24. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட, 38 வயது 5'2" உயரமுள்ள, கணவனையிழந்த, Franceயில் வதிவிடமுள்ள, மணப்பெண்ணுக்கு சகோதரர் தகுந்த மணமகளைத் தேடுகின்றார். தாய்மொழித் தகுந்தவரும் விண்ணப்பிக்கலாம். Ref:- 691

25. Father looking for his daughter, UK citizen, 37 years old, 5'3" tall, a graduate and holding a managerial position, a suitable groom. Ref :-692

26. சாவகச்சேரி சொந்த இடமாகக் கொண்ட, A/L படித்த 25வயது, 5'2" உயரமுடைய மணமகனுக்கு கனடாவில் வசிக்கும் சகோதரி தகுந்த மணமகளைத் தேடுகின்றார். Ref:- 693

27. வடமராச்சியை பிறப்பிடமாகக் கொண்ட தற்போது கொழும்பில் CIMA Final படித்துக் கொண்டு அதே துறையில் வேலை பார்க்கும், 27 வயது, 5'3" உயரமான மணப்பெண்ணுக்கு லண்டனில் வசிக்கும் சகோதரன் தகுந்த மணமகளைத் தேடுகின்றார். Ref:- 685

28. பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட, தற்சமயம் இந்தியாவில் B.Com பட்டம் பெற்ற 27வயது, 5' உயரமுள்ள படித்த மகனுக்கு லண்டனில் வசிக்கும் தகப்பனார் தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றார். Ref:- 686

29. Jaffna parents, living in Colombo, are seeking a suitable groom for their 32 years old daughter, an accountant (B.Sc, ACCA, ACMA) working in Colombo. Ref: 682

30. Mother seeking for daughter, 32 years, born and brought up in the U.K, system engineer, a suitable bride groom. Ref: 677

31. Jaffna parents living in Germany, looking for a suitable groom in UK, USA, Canada, or other EU countries with PR, for their daughter, 26 yrs, 5' 5" tall, grew up in Colombo, a graduate. REF 670

32. Mother seeks suitable groom for her daughter, born in 1976, 5'4" tall, LLB qualified. Prospective groom to have minimum graduate level education, modern, kind and caring. REF 664.

33. Jaffna Tamil parents residing permanently in U.K. seek a professional marriage partner for their daughter, British Citizen, B.Sc (Hon), 24 years old 5' 4" tall well employed in London. Ref: 658

34. லண்டனில் பிறந்து வளர்ந்த 32 வயதுடைய 5'8" உயரமுள்ள solicitor ஆக பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளைப் பெற்றோர் தேடுகின்றனர். REF 634

கொஞ்சம் நில்




அன்று எனக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. என் கையில் இருந்து நாலு பவுண்டுகள் செலவாகியது. பொதுவாக நான் பாடல் சீக்கர்கள் வாங்குவது குறைவு. ஆனால் அன்று நான் கேட்ட பாடல் வழமையானவைகளில் இருந்து வேறுபட்டது. "என்ன படப்பாட்டு இது" கடைக்காரரிடம் நான். இது படப்பாட்டில் எங்கட பெடியங்கள் ஆரோ அடிச்சு விட்ட அல்பம். CD கவரைப் பார்த்தேன். இதுவரை காலம் அப்படி ஒரு தமிழ் கவரைப் பார்த்தில்லை. அப்படி ஒரு ஈர்ப்பு. உடனேயே அதை வாங்கிவிட்டு வீடு வந்தேன். முழுவதையும் வீட்டில் கேட்டோம். எங்கட போய்லா? இந்த அளவுக்கா? ஒரே ஆச்சரியம். அடுத்தநாள் Officeல் என்னுடன் பணிபுரிவர்களுக்கு பெருமையுடன் பாடல் களைப் போட்டுக் காட்ட ஒரு பெண்மணி So, your guys on fire என்று சொல்ல நான் பெருமையுடன், மனதுக்குள் Thanks boys.



நண்பர்களிடமும் இதுதான் பேச்சு. ஒரு Sunday நண்பி Call பண்ணி அந்த Boyஸ் பாட்டு T.T.Nல போகுது என்று சொல்ல, பார்த்தேன். இந்த Boyயை எனக்குத் தெரியும். எங்கட Officeஐ தாண்டித்தான் வேலைக்குப் போறவர். மறுநாள் அவரைப் பிடித்து தம்பி நீர்தானே அந்த SujeethG? அக்கா நான்தான், வேலைக்கு நேரமாகிட்டுது பின்னேரம் வாறன் என்று வேகமாக நடைபயிற்சி தொடர்ந்தார். பின்னேரம் வர முன்னே உள்ள Restaurantல் அவருடன் கதைத்தேன். சுப்பர் மாக்கட்டில் வேலை செய்துகொண்டு இருக்கிற ஒருவருக்கு இவ்வளவு திறமை இருக்கும் என்று நான் எண்ணி இருக்கவில்லை. என்னிடம் இருந்த அத்தனை கேள்விகளையும் கேட்டேன். 12 பாடல்களையும் அவரே அழகாக எழுதியது எனக்குப் பெரிய ஆச்சரியம். எப்படித் தம்பி இதெல்லாம் என்று கேட்டால் கையில் ஆர்வம் இருக்கிறது அவ்வளவுதான் என்

கிறார். மற்றப்படி Normal routine. வேலை வீடு வாசல். கிடைக்கிற நேரங்களில்தான் கவிதை, கட்டுரை, பாடல், நாடகம், குறும்படம் என செய்து கொண்டிருக்கிறார். எங்கும் எதையும் போய்ப் முறையாய்ப் படிக்கவில்லையாம். நேரம் இல்லை அக்கா வேலை முக்கியம் என்கிறார். உம்முடன் Music போட்ட



Santhors யார் என்று கேட்க, ஆள் இங்குதான் நிப்பார் என்று Call பண்ணினார். நான் பேசிக்கொண்டு Santhorsஐ எதிர்பார்த்தபடி இருந்தேன். ஒரு பெரியவர் வந்தார் நான் அவரைப்பார்த்து சிரிக்க SujeethG இவர் Santhors இல்லை என்று சிரிக்க, சின்னத்தம்பி ஒருவர் வந்து Hi, என்றார் இவர்தான் Santhors என்றார் SujeethG. நிச்சயமாய் என்னால் நம்ப முடியவில்லை இந்தத் தம்பியா Music போட்டவர்? இப்படி எத்தனை எங்கட Boys இருக்கினம்? எனக்கு ஒரே ஆச்சரியம்.

Santhors எதற்கெடுத்தாலும் அமைதியாய் சிரித்தார். பல்கலைக்கழகத்தில் Electronic engineering படித்து வருகிறார். இவரிடம் இருந்து வார்த்தைகள் எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இவரும் சங்கீதத்தினை முறையாகப் படிக்கவில்லையாம். ஆனால் ஒவ்வொரு வித இசையையும் குறிப்பிட்ட

ஒரு அளவுக்குப் தெரிந்து வைத்திருக்கிறார். Santhors சில வருடங்களுக்கு முன்னர் இளம் இசைக்குழு ஒன்றிலும் அங்கம் வகித்துள்ளார். முறையாக, முழுமையாக, இசையினை பயிலாத இருவர் இப்படியான ஒரு சிறந்த இசைத் தொகுப்பை உருவாக்கி இருப்பது ஆச்சரியமான விடயம்.

"சிங்கிள்ஸ்" க்காக இன்னிசைக்குரல், கானக் குயில், இசைக்குழுக்கள், என்று தம் திறமை களை வெளிப்படுத்தி வரும் Jackson Bosco, Judy Arulthas, Mangala Gowry போன்றோருக்கு நான் நன்றி செலுத்த வேண்டும். ஏற்கனவே பிரபல்யமாக இருக்கும் பாடல்கள் யாரோ ஒருவர் அதுவும் சங்கீதம் அறியாத ஒருவரின் அல்பத்திற்குப் பாட ஒப்புக் கொண்டது பெரிய விடயம். நான் இறுதியில் நீங்கள் வென்றுவிட்டீர்கள் என்றால், இதுவல்ல வெற்றி இப்போ வெளியிட்டுள்ளோமே இதுதான் வெற்றி. இந்த அல்பத்தினை முடித்துவிட்டு வெளியீடு செய்வதற்காக இது தொடர்பான தமிழ் நிறுவனங்களை அணுகினோம். ஏனோ தெரியாது அவர்கள் மறுத்துவிட்டார்கள். பின்னர் எமது நண்பர் ஒருவர் பாடல்களைக் கேட்டுவிட்டு தனது நிறுவனம் மூலம் வெளியிடலாம் என்று உறுதி அளித்தார். வெளியிட்டார். என்கிறார் SujeethG.

இவர்கள்போல் இன்னும் எத்தனைபேர் இலைமறை காயாக எம்மத்தியில் திறமைகளுடன் இருப்பார்கள் அவர்களை யார் கண்டெடுப்பது? யார் வளர்ப்பது? I dont know what to say! What ever it is, Well done Boys! keep going.

- ரஞ்சினி

ஆசிரியர் குறிப்பு:

இதனால் தெரியவருவது என்னவெனில் றோட்டில் லூசுகள் மாதிரித் தெரியிற ஆக்களப் பாத்து சுமமா எடை போடக் கூடாது. ஆக்களுக்க கனக்க விசயம் இருக்கும் சரியோ.




Property
Management
Valuers




Financial
Services
Commercial

Free
Mortgage
Advice

WILSON
Sales and Lettings



Warwick Gardens £119050
2 double bed, third floor apartment
Central gardens and parking, GCH
Close to Northbury centre and stn.
Would suit investor or 1st time buyer



Canterbury Road £139950
2 double bed, first floor flat
Garden, GCH, DG
Close to Croydon stns and centre
Great investment opportunity




Fairholme Road £204950
3 bed family home
3 reception room, Kitchen/diner
GCH, DG, Garden
Close to Croydon centre and stns




Bensham Lane £215000
3 bed family home
2 reception rooms
GCH, DG, Garden



Boulogne Road £172000
2 double bed
2 reception room house
GCH, DG, Garden
Would suit 1st time buyers



Stanley Road £194950
3 bed, 2 reception room family home
Kitchen/diner, GCH, Garden
Would suit young family



Cecil Road £235000
3 bedrooms
2 reception room family home
Utility area, GCH, DG, Garden



Haydens Road, Wimbledon £365000
4 bed family home, lounge/diner
Kitchen/breakfast room
Ensuite to master bedroom, GCH, DG, Garden

**AUTUMN
SALES**
1%
COMMISSION
CALL TODAY FOR
FREE VALUATION

LET US
HELP TURN
YOUR
"FOR SALE"
INTO SOLD!

Tel: 020 8689 6800

331 London Road, Croydon, Surrey CR0 3PA

www.wilsonestate.co.uk

அறுவைப் பக்கம்

Short term memory loss



இப்போதைய ஹாட்டஸ்ட் நோய் கஜினியின் ஷோர்ட் டெர்ம் மெமரி லொஸ். அதை விட புதிய நோய் ஒன்று நம் கற்பனையில் இறங்கியுள்ளது. அதன் பெயர் வெரி ஷோர்ட் டெர்ம் மெமரி லொஸ். விளக்கம்: இரண்டு நிமிடங்களுக்கு மேல் எதுவும் நியாபகத்தில் இருக்காது. ஏவிஎம் ஸ்டூடியோவுல பப்பரப் பென்னு நடந்து வந்துகிட்டிருக்கிற வடிவேலு, கூல் தட்டி கீழே விழ சொடம்ரனு மண்டை தரையில் மோதுது! (ஆ... நோய் வந்துடுச்சி!) பத்து நிமிஷம் கழிச்ச மயக்கம் தெளியுது. கண் விழிக்கிறப்போ எதிர்த்தாப்ல விவேக்! முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் எழுந்திரிக்காரு வடிவேலு.

விவேக்: ஹேய் மேன்! என்ன குட்டித் தூக்கமா, ஷாட்டிங் கேப்ல டைரக்டர்கிட்ட சொல்லிட்டு ஓரமாப் போய் தூங்க வேண்டியதுதான்! அதுக்கு ஏன் மேன் கீழே விழுந்து மயங்குனாப்ல ஓவர் ஆக்டிவ் குடுக்குற!

வடிவேலு: நில்லு! நீ யாரு? என்ன விஷயம்? நீ பாட்டுக்கு ஒப்பாரி வைக்குற மாதிரி ஒரு மைலுக்கு பேசிக்கிட்டே போற!

விவேக்: அடப்பாவிக்கார! ரஜினி சார், உன் கால்ஷிட்லை முதல்ல வாங்கச் சொன்னேன்னு ஸ்டேஜல் சொன்ன உடனே உனக்கு கெத்து ஏறிப் போச்சா!

வடிவேலு: ஆமா, ரஜினின்னா யாரு?

விவேக்: (அதிர்ச்சியுடன் இது உனக்கே ரொம்ப ஓவராத் தெரியல! சூப்பர் ஸ்டாரை யாருன்னு உன்னோட ரப்பர் வாயால கேக்குற அளவுக்கு உனக்கு மண்டையில் ஏறிப்போச்சா! இதெல்லாம் எங்க போயி முடியப் போகுதோ? ஏய் வடிவேலு..

வடிவேலு: யாரது வடிவேலு?

விவேக்: ஆஹா... கௌம்பிட்டான்யா! ரொம்பவே ஓவராத்தான் போறான்! இவனை என்ன செய்யலாம்?

(விவேக் கண்களை முடி யோசித்துக் கொண்டிருக்கும் போதே வடிவேலு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். கண்களைத் திறக்கும் விவேக், அங்கே வடிவேலு இல்லாததைப் பார்த்து)

விவேக்: அடங்கொப்புரானே! இங்கத்தான் நின்னுக்கிட்டிருந்தான். அதுக்குள்ள வண்டியைக் கௌப் பிட்டானே! தூரத்தில் வடிவேலு விவேக்கின் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப, விவேக் ஓடிச் சென்ற காரைக்குள் தாவுகிறார்.)

வடிவேலு: யார் நீ?

விவேக்: எப்பா, இப்பத்தான் வெளியே

நின்னு நாம ரெண்டு பேரும் அளவளா விட்டுருந்தோமே!

வடிவேலு: எப்ப? நான் ஏன் உன்சுடப் பேசினும்?

விவேக்: ஆஹா... இப்ப புரிஞ்சிடிச்சி! கஜினி வியாதி உனக்கு வந்துடுச்சா! ஹஹஹா! இந்தியாவின் தலைநகரம் எது?

வடிவேலு: தெரியாது.

விவேக்: சந்திரமுகி யாரு?

வடிவேலு: தெரியாது.

விவேக்: ஐஸ்வர்யா ராயோட லவ்வர் யாரு?

வடிவேலு: தெரியாது.

விவேக்: வைகைப் புயல் யாரு?

வடிவேலு: தெரியாது.

விவேக்: ஹெஹ்ஹே... கன்பார்ம்! உனக்கு அதுவேதான்!

வடிவேலு: ஆமா, என் கார்ல் நீ எப்படி வந்த?

விவேக்: என்னது உன் காரா... ஏய், இது என் கார்டா!

வடிவேலு: அப்ப உன் காரை என்னை ஏன் டிரைவரா வைச்சிருக்க?

விவேக்: ஆங்... ஒரு வேண்டுதல் தான்! அப்பா இப்ப எங்க போறீங் கன்னு தெரிஞ்சுக்கலாமா?

வடிவேலு: தெரியாது. (என சொல்லிவிட்டு "நோ பார்க்கிங்" ல் காரை நிறுத்தி விட்டு வேகமாக கீழே இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார்.)

விவேக்: அடப்பாவி! நோகாம நோ பார்க்கிங்ல காரை விட்டுட்டு, இன்டியப் பெண்டன்ஸ் டே பரேட்ல நடந்து போறாப்ல போறானே! (காரை எடுத்துக் கொண்டு வடிவேலுவைப் பின் தொடர்கிறார் விவேக்.)

விவேக்: சார், நான் உங்களுக்கு லிப்ட் துரேன். ஏறிக்கொங்க!

வடிவேலு: தாங்க்ஸ்! (ஏறிக் கொள்கிறார்.)

விவேக்: சார், உங்களுக்கு ரூபக மறதி வியாதி! எல்லாத்தையும் மறந்துடங்க! நீங்கதான் தமிழ் நாட்டோட சிஎம்!

வடிவேலு: (கொஞ்சம் குழப்பத் துடன்) அப்படியா... சொல்லவே இல்லை!

விவேக்: கடந்த 13 வருசமா நீங்கதான் ஆட்சி புரியறீங்க. உங்க ஆட்சியில் வருசம் மும்மாசி பெய்யுது!

வடிவேலு: (ரொம்பவே குழம்பிப் போய்) ஹேய்... மேன் நீ யாரு... என்னைக் கடத்திட்டுப் போறியா? நான் யாரு தெரியுமா... முதல் மைச்சர்.

விவேக்: என்ன யோசிக்கிற. ஒரே போடாப் போடு! (வடிவேலுவின் மண்டையில் அடிக்கிறார்.)

வடிவேலு: என்ன யோசிக்கிற. ஒரே போடாப் போடு! (வடிவேலுவின் மண்டையில் அடிக்கிறார்.)

விவேக்: (மனதிற்குள்) நம்பிட்டான்யா நம்பிட்டான்! (வடிவேலு விவேக்குடன் சண்டை போட்டு ஸ்டூடியோங்கைப் பிடித்து இழுக்க. கார் நிலை தடுமாறி ஒரு மரத்தின் மேல் மோதி நிற்கிறது. ஐந்து நிமிடங்கள் கழித்து... வடிவேலு தெளிவாக கண்விழிக்க. விவேக்குக்கு நோய் பற்றிக் கொள்கிறது.)

வடிவேலு: ஆத்தாடி. தலை என்னமா வலிக்குது. ஆமா எங்கிட்டு இருக்கோம்? இது யாரு கார? ஆக்சி டெண்ட் ஆகிக்கெடக்குது. பக்கத்துல பொத்துனாப்ல படுத்துக்கிட்டு கெடக் கறது யாரு. அட... விவேக்கு. இந்தப் பய எப்படி இங்க வந்தான்?

விவேக்: (கண் விழித்துக் கொண்டே) நான் எங்க இருக்கேன்? இது ஆஸ்திரேலியாவா? நீ யாரு மேன். டோட்டல் பாடிக்கும் கருப்பு டை அடிச்சிக்கிட்டு என்சுட உட்கார்ந்திருக்க?

வடிவேலு: (மனதிற்குள்) அலம்பலை ஆரம்பிச்சுட்டான்யா! ஒருவேளை மண்டையில் ஏதும் டேமேஜ் ஆகியிருக்குமோ? (சத்தமாக) எப்பா, நீதான் விவேக்கு! நாந்தான் வடிவேலு! ரெண்டு பேருக்கும்தான் இப்ப சினிமால ரெம்பர் ஒன் காமெடி நடிகன் யாருன்னு போட்டி!

விவேக்: என்ன மேன் நக்கலா? நீ ஸ்கீரின்ல வந்தாமக்கலால சிரிக்கவா முடியும்? இதுல என்னை வேற பூன்னு சொல்லுற... நான்சென்ஸ்! ஏன் மேன் காரையும் மரத்தையும் கில்லடிக்க வைச்சிருக்க?

வடிவேலு: யாரு... நானு... டிரைவரு சீட்டுல யாரு உட்கார்ந்திருக்கானு கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு பேசறது!

விவேக்: எனக்கு பசிக்குது! உங்களைப் பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. எனக்கு பீஸாவும், பனியாரமும் செஞ்சித் தாரியா?

வடிவேலு: (மனதிற்குள்) பையன் ஒரு தினுசாப் பேசறானே... ஒருவேளை கஜினி வியாதி வந்திருக்குமோ? செக் பண்ணிப் பாப்போம்! (சத்தமாக) தம்பி, இந்தியாவின் பிரதமர் யாரு?

விவேக்: சானியா மிர்சா.

வடிவேலு: அப்போ! அப்போ! தம்பி உனக்கு மண்டையில் அடிபட்டு எல்லாம் உடனே மறந்து போற வியாதி வந்திருக்கு.

விவேக்: ஓ அப்படியா! நான் யாரு?

வடிவேலு: நீதான் சர்வதேச தீவிர வாதி ஒலாமா பின்லாடன். அமெரிக்காக்காரன் உன்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கான்.


விவேக்: அப்படியோ! நானா மறந்தாப்ல போயி போலீஸ்ல மாட்டிக்கிட்டா ஆபத்தாயிருமே! இப்ப நான் என்ன பண்ணுவேன்?

வடிவேலு: ஆ... அதுக்குத்தான் அண்ணன் ஒரு ஐடியா வைச்சிருக்கேன். அந்த உருட்டுக் கட்டைய எடு! உன் குல தெய்வத்தை நெனைச்சுக் கிட்டு பொடெர்னு உன் மண்டையில் நீயே அடிச்சிக்கோ! கலங்கிப் போன கபாஸம் திரும்ப தெளிவாயிரும்!

விவேக்: சரிண்ணே! (கட்டையை எடுத்து பயந்து நடுங்கியபடியே ஒரு நிமிடம் யோசிக்கிறார்.)

வடிவேலு: என்ன யோசிக்கிற. ஒரே போடாப் போடு! (வடிவேலுவின் மண்டையில் அடிக்கிறார்.)

வடிவேலு: என்ன யோசிக்கிற. ஒரே போடாப் போடு! (வடிவேலுவின் மண்டையில் அடிக்கிறார்.)



பிராக்கு பாக்காம போய் வேலைய பாரும...

தேவானந்தா கடிதங்கள்

நீதிபதி: சரி நான் உமக்கு விவாகரத்துக் கொடுக்கிறேன், ஆனால் உம்மிடம் 3 குழந்தைகள் இருக்கிறதே, அவர்களை எப்படி பிரிப்பது?

தேவானந்தா: ஓ.. அப்படியா, சரி அடுத்த வருடம் நாங்கள் விவாகரத்துச் செய்துக் கொள்கிறோம்

தேவானந்தா: நேற்று ரயிலில் என்னால் சரியாக தூங்க முடியவில்லை.

நண்பர்: ஏன்

தேவானந்தா: எனக்கு அப்பர் பெர்தான் கிடைத்தது.

நண்பர்: நீ ஏன் கீழே இருப்பர் களிமம் பேசி மாற்றி இருக்கக் கூடாது?

தேவானந்தா: நான் இரவு முழுவதும் விழித்திருந்து கீழ் பெர்த்திற்கு யாராவது வருவார்கள், வந்தால் கேட்கலாம் என்று இருந்தேன், யாருமே வரவில்லை.

தேவானந்தா: நான் அதுக்கு வையின், சிக்கன் எல்லாம் எதுக்கு?

தேவானந்தா: உங்களுக்கு தெரியாது? எங்கட ஊரில் சரியான நேரத்துக்கு ரெயின் வறேல்ல... எனக்கு பசி தாங்குகோது. உயிரே போடும்!

அமெரிக்காவின் மிக முக்கிய சாலையொன்றில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தார் நம் தேவானந்தா. வளைவு, நெளிவுகள், முந்துதல், பிந்துதல், வேகம் எல்லாமே விதிப்படிதான் செய்தார். இருந்தாலும் தன்னை போக்குவரத்துக் காவலர்கள் பின் தொடர்வதை பக்கவாட்டில் உள்ள கண்ணாடியில் பார்த்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு கட்டத்தில் காவலர்கள் இவரின் காரை வழி மறித்தனர். காரில் இருந்து இறங்கி வந்து தேவானந்தாவின் கையைக்குலுக்கி இவ்வாரம் சாலைப் பாதகாப்பு வாரம். நாங்கள் சிறந்த வாகன ஓட்டுனர்களைக் கண்டறிந்து பாராட்டுப்பத்திரமும் பணமுடிப்பும் வழங்கிக் கௌரவிப்போம். நெடுநேரமாக உங்களைப் பின் தொடர்ந்ததில் நீங்கள் ஒரு சிறந்த ஓட்டுனர் என முடிவு செய்தோம் உடனே தேவானந்தா சொன்னார், அப்படியா மிக்க மகிழ்ச்சி. கண்டிப்பா கிடைக்கும் மனைவிக்கு கோபம் வந்து கத்தினார் அவர் சொல்றதை நம்பாதீங்க... அவர் ஏதோ குடிச்சிட்டு உளறுகிறார்! காரில் தூங்கிய தேவானந்தாவின் காது கேளாத அம்மா கலவரங்களைக் கேட்டு கண்விழித்து சொன்னார் ஏன்டா நான் அப்பவே சொன்னேன் அல்லவா கேட்டியா... திருட்டுக் காரை எடுத்து வரவேண்டாம் இங்கெல்லாம் என்று!!!

ஒல்லித் திரையில்

விளக்கெண்ணெய்

குப்பித் குலக்க வருகிறது

சினித் துளி

வல்லவன் !



ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளானதுதான் சங்கிலியின் இடமாற்றத்துக்குக் காரணம். பெடியன் கெட்டிக்காரன்தான் உந்த விரலை நீட்டித்து, வீரவசனம் பேசிறது எல்லாத்தையும் விடா "தரமான்" வரும்.

என்னத்த...



எனக்கு 20 வயதிலேயே முடி நரைக்க தொடங்கி விட்டது. என்ன டை அடிக்கலாம் என்று பல டைகளை அடித்துப் பார்த்து எதுவும் ஒத்து வரவில்லை என்று தெரிந்து கொள்வதற்குள் முடிகள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. தாடி வைத்தால் எனக்குள் ஒரு சக்தி உருவாகி இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் தாடி வளர்க்கிறேன். இமயமலைக்கு சென்றால் ஒரு பூஜை அறைக்குள் நுழையும் உணர்வும், மன நிம்மதியும் கிடைக்கிறது. இது சந்திரமுகி 200-

ஆக்ஷன் ரவி?



இனி ஆக்ஷன் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டார் ஜெயம் ரவி. சம்திங்... சம்திங்... உனக்கும் எனக்கும்.. என்று அவர் நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த படம் அழுத்தமான, அழகான காதல் கதையாம். குடும்ப பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த திரைக்கதை ரசிகர்கள் மனசை கொள்ளையடிக்கும் என்கிறார் ரவி. தாஸ், மழை என்று ஒவ்வொரு படத்திலும் காதலியை இழுத்துக் கொண்டு ஓடியவர், இனிமேல் அப்படிப்பட்ட கதைகளை கனவிலும் நினைத்து பார்க்க மாட்டேன் என்று முடிவெடுத்திருப்பது அவருக்கு மட்டுமல்ல... ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. நல்ல விசயம் நல்ல விசயம்!

தெலுங்கில் ஜோ

சந்திரமுகி படம் ஆந்திராவில் சக்கைப் போடு போட்டதைத் தொடர்ந்து ஜோதிகா நடித்து வெளியான தமிழ்ப் படங்கள் எல்லாம் டப்பிங் செய்யப்பட்டு ஹைதராபாத் பக்கம் போகின்றன. நடிப்பதற்கு ஸ்கோப் அதிகம் இருந்ததால் ஜோ சந்திரமுகியாக பிய்த்து உதறினார். படம் தமிழில் சூப்பர் ஹிட். தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட். முட்டைக்கண்களை உருட்டி, ரா.. ரா.. என்று ஜோ நடித்து தெலுங்கு ரசிகர்களிடம் பெரிய கிரேஸை உருவாக்கி விட்டது. இதைப் பயன்படுத்தி அவரது படங்களை எல்லாம் தெலுங்கில் டப் செய்யவிருக்கிறார்கள். முதலாவதாக ஷாம், ஜோதிகா, சிம்ரன் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்த 12-B படம் டப் ஆகி ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

சிறுதுளி !

பிளஸ்டு படிப்பை எப்படியாவது முடித்துவிட அரும்பாடுபட்டு வருகிறார். காதல் சந்தியா. வருகிற மார்ச் மாதம் கண்டிப்பாக தேர்வு எழுதப் போகிறாராம்.



தான் இசையமைக்கும் பாடல் சூப்பராக அமைந்து விட்டால் அந்தப் பாடலை வீட்டுக்கு எடுத்துச் சென்று வீட்டில் உள்ளவர்களின் கருத்தையும் கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் யுவன்.



மனைவி கிரகலட்சுமியுடன் ஆஸ்திரேலியாவுக்கு ஹனிமூன் சென்று வந்திருக்கிறார் பிரஷாந்த். ஹனிமூன் சென்று வந்த மறுநாளே ஐதராபாத்தில் "பெட்ரோல்" படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.



சின்ன வேடம் என்றால் நடிக்க மறுத்து விடுகிறார் கவுண்டமணி. ஆதி படத்தில் ஒரு சிறிய கேட்டரில் நடிக்க கவுண்டமணியை அழைத்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகரன். சின்ன வேடம் என்றால் வேண்டாம் என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் கவுண்டர்.



தனுஷ் நடிக்கும் திருவிளையாடல் ஆரம்பம் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார் அவருடைய அக்கா விமல கீதா. இந்தப் படத்துக்காக கடைவீதி, ரயில்வே தண்டவாளம் போன்ற அரங்குகள் முப்பது லட்ச ரூபாய் செலவில் அமைத்துள்ளார்.



டி.வி. நடிக்க ரேணுகா. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்துக்காக என்பது அடி உயரத்தில் இருந்து டூப் இல்லாமல் குதித்து படக் குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இலவசம் !!!
சரியான விடை சொல்லும் அதிர்ஷ்டசாலிக் கு

றமியின் D.V.D இலவசம்!

இந்த இதழின் கேள்விக்கேள்வி

ரஜினியின் அடுத்த திரைப்படம் எது?

1. சிவாஜி 2. எம்.ஜி.ஆர் 3. முத்துராமன்

கடந்த இதழின் கேள்விக்குப் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி

செல்வி. நர்மதா, Eastham

சரியான விடையுடன் நீங்கள் அணுக வேண்டிய இலக்கம்

020 8286 9327



சதா பதில் !

ஒரு நடிகையாக உங்களுடைய பிளஸ் என்ன?

ஒரு நடிகைன்னு நான் எப்படிமே நினைச்சுக்காம இயல்பா இருக்கிறதுதான் ஒரு நடிகையா எனக்கு பிளஸா இருக்கு. அப்புறம் லைப்ல நான் ஒரு சென்சிடீவ்வான பெண்ணாக இருப்பதும் எனக்கு ப்ளஸ்லாக இருக்கிறது.

ஒரு நடிகையாக உங்களுடைய மைனஸ் என்ன?

நடிகையாக என்னோட மைனஸ்னா... சுதந்திரமா எங்கும் வெளியே போகமுடியாததுதான். நடிகையாகிறதற்கு முன்பு ஓட்டல், ஷாப்பிங்னு எங்க வேணா போக முடியும். இப்ப நடிகையாக வெளியே போனால் ரசிக்கனோட அன்புத் தொல்லையில் மாட்டிக்க வேண்டியிருக்கு. இது மைனஸாக இருந்தாலும் அதிலும் ஒரு சந்தோஷம் இருக்கு.

சினிமாவில் உங்களுடைய ரோல் மாடல் யார்?

மாதிரித்தீட்சித் மீனாகுமாரி இருவரும் எனக்கு பிடித்த நடிகைகள் அதனால அவங்களோட நடப்பை நான் விரும்பி பார்ப்பேன்.

நடிக்க விரும்புகிற கேரக்டர்?

நடிக்க விரும்புகிற கேரக்டர்னு சொல்றதைவிட எனக்கு கிடைக்கிற கேரக்டரை விரும்பி செய்யுணும்னு நினைக்கிறேன்.

நடிப்புக்கு பிறகு?

எப்பவோ கேட்கவேண்டிய கேள்விய இப்பவே கேட்கறீங்க. இருந்தாலும் சொல்றேன் நடிப்புக்கு பிறகு கணவன் குழந்தைகளு செட்டில் ஆகிடுவேன்.

லட்சியம்?

நல்ல நடிகைன்னு பெயர் வாங்கிறதற்கு என் லட்சியம்.

எந்த மாதிரி கணவன் உங்களுக்கு அடையாளம் விரும்பறீங்க?

கல்யாணமா? அதுக்கு இன்னும் நிளைய வருஷமிருக்கு அதனால் அதைப்பற்றி இன்னும் நான் யோசிக்கவே இல்லை.

சினிமாவை தவிர்த்து உங்களுக்கு பரிசுவும் பிடித்தது?

புத்தகம் படிப்பது, நன்றாக தூங்குவது, டி.வி. பார்ப்பது.

உங்களுக்கு பிடித்த பொன்மொழி ஒன்று!

வாழ்... வாழ்விடு.

ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

தாங்க்ஸ்... அப்புறம் தியேட்டருக்கு மட்டுமே பேசும் சினிமா பாருங்க... திருட்டு விசியை தவிருங்க... என்ன? நான் சொல்றது சரிதானே?

Service
Brakes
Exhausts
Tyres
MOT
Clutches
Starters / Alterations
Suspensions, Air Con. Services

RS AUTO TECH LTD

Specialising in French & Italian Cars
(Ex. Technician at French - Italian Car Dealerships)
Repairs & Servcing carried out to all makes & models

Unit 6a, Fleetway Business Park,
Wadsworth Road, Perivale, Greenford UB6 7LD
Tel: 020 8997 6693
Mob: 07950 478 295, 07863 349 964

Timing Belts
Engine
Replacements
Electrical Works
Diagnostics
Wheel Balancing / Tracking
Body Works / Estimates

சினிமா

கள்ளர் கூட்டம்!



விஜய், விவேக் விசுவாஸ், எஸ்.ஜே. சூர்யா ஏ.ஆர். ரஹ்மான், ஜெயம் ரவி, த்ரிஷா வின் விடு என சென்றவாரம் அதிகாலை வேளையில் ஒரே நேரத்தில் ரெய்டில் இறங்கியது வருமானவரித் துறை. இந்த அதிரடி ஒப்பரேஷனில் ஹோட்டலில் தங்கியிருக்கும் நயன்தாராவும், அசினும் தப்பவில்லை. வருமானவரி அதிகாரிகளின் முற்றுகைக்கு உள்ளான மற்ற பிரபலங்கள் நடிக்கர் சிம்பு, ஹாரிஸ் ஜெயராஜ், ஆஸ்கார் பில்லிம்ஸ் ரவிச்சந்திரன், யுவன்சங்கர் ராஜா மற்றும் சினேகா. வீட்டில் உள்ளவர்கள் வெளியேயோ, வெளியடிகள் உள்ளேயோ அனுமதிக்கப்படவில்லை. போன் பேசவும் தடை. கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட்.

சோதனையின் பின்னர் கணக்கில் வராத சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்திருக்கிறது வருமானவரித் துறை. தீபாவளி நேரத்தில் திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த ரெய்டு பலரின் வயிற்றில் பட்டாசைப் பற்ற வைத்திருப்பதுதான் பரிதாபம். விவேக் வீட்டிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாம். (விவேக்கின் கார்டிரைவருக்கு கூட தீபாவளி போனஸ் கொடுக்காமல் ஏய்த்தார் விவேக் என்பது உபரி தகவல்) விசுவாஸ் வீட்டிலிருந்தும், விஜய் வீட்டிலிருந்தும் வைர நகைகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல்.

விஜய் வீட்டில் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அதிகாரிகளிடம் ஏதா கூடமாக பேச, அதிகாரிகள் சோதனையை இன்னும் கடுமையாக்கினார்கள். ஒரு கட்டத்தில் இவனுங்கிட்ட என்ன பேசக் இவங்க மினிஸ்டர் யாருன்னு கேட்டு அவருக்கு போன் போடு என்று சொல்ல, அவரையே நாங்களிடம் சொல்ல சொல்லிட்டு இதைப் பெல்லாம் வாங்கிட்டு போங்க என்று சொன்ன அதிகாரிகள் ஏராளமான நகைகளை பறிமுதல் செய்தார்கள். கடுப்பான விஜய், சுவற்றில் மாட்டியிருந்த நிலைக்கண்ணாடியை பிடுங்கி தரையில் வீசி கொடுமையும் நடந்ததாம்.

அளிவன், சென்னையில் உள்ள கிறீன்பாக்

ஹோட்டலில் தங்கியிருக்கிறார். சம்பவ தினத்தன்று தன் பிறந்தநாளை கொண்டாடு வதற்காக கேரளா சென்று விட்டார். ஆனால் ஹோட்டல் நிர்வாகத்திடம் அளிவின் அறை சாவியை கேட்டு பெற்ற அதிகாரிகள் சோதனை நடத்தி கடைசியில் உதட்டை பிதுக்கியபடியே வெளியேறினார்கள். இத்தனைக்கும் கேரளாவில் இருந்து தொலைபேசி மூலமாக வேண்டிய ஒத்துழைப்பை கொடுத்தாராம் அளிவன்.

நயன்தாரா தன் சம்பளம் எட்டு லட்சம்தான் என்று கணக்கில் காட்டியிருந்தாராம். பத்திரிகைகளில் நீங்கள் முப்பது லட்சம் வாங்குவதாக செய்திகள் வருகிறதே என்று கேட்ட அதிகாரிகளிடம், ஒரு லட்சம் வாங்கிறதா எழுதினா கூட நம்புவீங்களா என்று எதிர்கேள்வி கேட்டாராம் நயன்தாரா. இவரிடம் பெரிதாக எதுவும் சிக்கவில்லையாம்.

டி.ராஜேந்தர் வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகளுக்கு கிடைத்தது அவரின் காட்டு கச்சல் தான். ஆனால், தந்தையை சமாதானப்படுத்திய சிலம்பரசன் தன் லாப-டாப்பில் பதிவு செய்திருந்த அத்தனை கணக்கு வழக்கு விபரங்களைப் பட்டி தேவையான ஒத்துழைப்பும் கொடுத்தாராம்.

இப்போதெல்லாம் சினிமாவிலும், மேடைகச்சேரிகளிலும் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத பாடகர் மனோ வீட்டில் நடந்த சோதனைதான் அத்தனை பேரின் ஆச்சர்யத்தையும் தூண்டியிருக்கிறது. காரணத்தை தேடினால், அதிகாரிகள் தரப்பிலிருந்து வருகிற தகவல்கள் வேறு மாதிரியாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானும் மனோவும் நல்ல நண்பர்களாம். ரஹ்மான் வீட்டு ஆவணங்கள் ஏதாவது மனோ வீட்டில் இருக்கிறதா என்று தேடப்பட்டது. அவ்வளவு தான் என்கிறது அந்த தகவல்!

இந்த தீபாவளி வேட்டை அடுத்த வாரமும் தொடரும் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். யார் யாருக்கு குளிர் கரய்ச்சல் அடிக்க போகிறதோ?

ஆர்.எஸ்.அந்தணன்



விமர்சனம் சிவகாசி

ரசிகர்கள், தாய்க்குலங்கள் ஆகிய இரு பெரும் டார்கெட் ஓடியன்னைக்குறி வைத்திருக்கிறார்கள். முதல் பாதி ரசிக்களுக்கு, சிவகாசிப் பட்டாசு வெடி வெடி என்று அதிரடியாய் வெடிக்கிறது. இரண்டாம் பாதி தாய்க்குலங்களுக்கு, உருக்கோ உருக்கு என்று சென்டிமென்ட்டில் உருக்கித் தள்ளுகிறார்கள். இரண்டையும் நகைச்சுவை கலந்து பறிமாறியிருப்பதே பார்வையாளர்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தருகிறது.

தி.நகர் ரங்கனாதன் தெருவில் வெவ்விடம் ஷாப் வைத்திருக்கும் அநாதை சிவகாசி. (அந்தத் தெருவில் வெவ்விடம் ஷாப்புக்கு என்ன அவசியம் என்று புரியவில்லை. கன்டம்மர்கள் வருவதற்கும் போவதற்கும் ரொம்பச் சிரமமாயிருக்குமே...!) ஆதிசேசுவன் ஸ்டைலில் மார்பில் தங்க நகைகள் புரள வலம் வரும் பல்லாக்கு பாண்டி என்ற ரஷியை அடிக்கும் விதமாக சண்டையில் பொறி கிளப்பி அழிமுகமாகிறார் விஜய். கடையின் ஷட்டரை வெவ்விடம் செய்து உடைத்து அவர் வெளியே வரும் முதல் காட்சியிலேயே ரசிக்களுக்கு அல்லா சாப்பிட்ட திருப்தி. அட்டகாசம்.

பணக்காரப் பெண் அளிவனுக்கும் அவருக்கும் சில உரசல்கள், சில சவால்கள். அந்த சில காட்சிகள் முடிந்து பார்த்தால் இருவருக்கும் லவ்ஸ். நடுவில் டொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்

போன்ற கொள்கை விளக்க வசனங்கள், ஆயிரம் இருந்தாலும் அவன் ஆம்பளை. போலீஸா இருந்தாலும் நீங்க பொம்பளை. அவனை நீங்க அடிச்சிருக்கக் கூடாது போன்ற கேனத்தனமான பெண்ணிய எதிர்ப்பு வசனங்கள்.

இடைவேளைக்கு வந்து சேரும் போது தெரிகிறது, விஜய் ஒரு அநாதை அல்ல என்று சின்ன வயதில் அண்ணன் செய்த தவறுக்கு பழி ஏற்று விட்டே விட்டு துரத்தப்பட்டவர் விஜய். அம்மா, அம்மா, தங்கை ஆகியோரின் நினைவுகளை மறக்க அவர் அணிந்த வேடம் அநாதை. குடும்பத்தோடு வந்து பெண் கேட்டால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று அளிவன் சொல்லிவிட்ட இழந்த குடும்பத்தை மீட்க சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்குப் புறப்படுகிறார் விஜய். அங்கே தானியா சென்டிமென்ட்டும், நகைச்சுவையும் வந்து சேர்ந்து கொள்கிறது. விறுவிறுப்பாக க்ளைமாக்ஸ் வரை அலுக்காமல் கொண்டு போய் முடிக்கிறார் பேரரசு.

சவாலான கேரக்டர், கஷ்டமான காட்சிகள் இப்படியெல்லாம் தன்னை வருத்திக் கொள்ளாமல், தனக்கென ஒரு எளிமையான பாதையை வகுத்துக் கொண்டுள்ளார் விஜய். அதை மிகவும் திருப்திகரமாகச் செய்து முடிக்கும் குரத்தனம் அவருக்கு இருக்கிறது. எத்தனை நாளுக்கு இப்படியே ஓட்ட முடியும் என்ற கேள்வியை மறந்து விட்டுப் பார்த்தால் அவருடைய பங்களிப்பு மிகப் பிரமாதம். அளிவனுக்கு ஒரு வழக்கமான கதாநாயகி வேலை.

கிராமத்து அண்ணனாக, கேப்மாறித் தனங்களின் ஓட்டுமொத்த குத்தகைதாரராக வரும் பிரகாஷ்ராஜ், ஊரில் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார்.

ஸ்காந்த் தேவா, தனது பின்னணி இசை மூலம் சண்டைக் காட்சிகளுக்கு நெருப்பு முட்டியிருக்கிறார். பாடல்களில் ஸ்காந்த் தேவா போட்டிருக்கும் குத்து, அப்படி ஒரு கும்மாங்குத்து போட்டு குழறியிருக்கிறார்.

அம்மா மீதான அன்பும், தங்கை மீதான பாசமும் வெளிப்படுத்தும் காட்சிகளில் விஜய் பொருத்தமான முகபாவங்களோடு சிறப்பாக செய்திருக்கிறார்.

இயக்குனர்களில் இரண்டு வகை உண்டு. ரசிக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற இயக்குனர்கள் ஒரு வகை. மாஸ் ஓஹோ என்ற ஆளுமைக்கு ஆசைப்படும் நாயகர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற இயக்குனர்கள் இன்னொரு வகை. இயக்குனர் பேரரசு, தெளிவான இரண்டாம் வகைக்காரர். கே.எஸ்.ரவிக்குமாரின் சென்டிமென்ட் மசாலா பிராண்டை கையகப்படுத்திக் கொண்டு கொஞ்சம் நகைச்சுவையைத் தூக்கலாகத் தூவிவிருந்து படைப்பதில் அவர் சமர்த்தர்.

அஜீத் ரசிகர்கள், நம்பிக்கையோடு திருப்பதி திரைக் காவியத்தை எதிர்பார்க்கலாம்.

- மீனாக்ஸ்



ஸ்ரீ சிவசங்கர ஜோதிடம் ASTRO - PALMIST

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ முரளிதர சாஸ்திரி அவர்கள் உங்கள் சகல பிரச்சனைகளும் தீர்த்து வைப்பார்



கைரேகை, முகநாடி ஆகியவற்றைக் கொண்டு, குறிப்புப் பார்த்தும் உங்கள் நிகழ்காலம், வருங்காலம், வியாபாரம், கல்வி, குடும்ப விவகாரங்கள், தேகசுகம், எல்லாம் சரியாக கணித்துச் சொல்லப்படும். அத்துடன் சாந்தி யூஜா, இலட்சுமி யூஜா, பிராத்தனைகளும் கண் திருஸ்தி, தோசம் நிவர்த்தி செய்தும் தரப்படும்.

கிறந்திருக்கும் நேரம் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சாஸ்திரிகளை சந்திக்கும் இடம்
Ganapathy Cash & Carry
44 Ealing Road
Wembley, Middlesex
HA0 4TL

07947 311 880

VICTORIA FOOD & WINE

Off Licence & News Agents

Tel:
0208 539 2340



749, High Road,
Leyton Stone Road
London E11 4QS

Tooting

A1 Party Services

Balloon Decoration

திருமணம், ரிறந்தநாள்

பூப்பூணிக் தீர்ப்பு விழா போன்றவற்றிற்கும்

மணவறை, மண்டப அலங்காரம் செய்து கொடுக்கவும்

மண்டப அலங்காரத்திற்கும்

பலூனில் வையர் பொறிக்கவும்

எம்மை நாடுங்கள்

* Special Offer *

100 Balloons + Helium Only £55



Jlingam

For all arrangements Contact:

0208 648 7109 / 0795 865 2647

Travel, Shipping and Forwarding Agents

Tel: 020 8361 5087

UNIWEST INTERNATIONAL

020 8368 9544

19 Ryhope Road, London N11 1DR

Fax: 020 8361 8498

Diwali wishes to our Customers

Tea chest

£10.00 to Colombo -Freight only

Don't look elsewhere Our Freight charges are lowest in the United Kingdom

Full house contents collected, packed and shipped to
colombo at special rates, No hidden charges

We can ship your goods to India at highly
competitive rates Madras, Bombay, Trivandrum, Cochin

Special discount over 200 Cubic ft

Special Offer!

Send 3 Teachests Then, 4th one is free

The Most Trusted and Reliable Shipper

Kandy Warehouse

Ceylon Shipping Lines Ltd

175 Paranagantota Road

Mawilmada

kandy, Sri Lanka

Colombo Warehouse

Ceylon Shipping Lines Ltd

194/10 D.R.Wijewardena Mawatha

Colombo -10

Sri Lanka



We are open from 9.00am to 6.00pm

SAFARI

Bar & Restaurant

Sri Lankan and Indian Cuisine

WEDDINGS, BIRTHDAYS,
PRIVATE PARTIES

இது சாப்பாட்டு நேரம்

சிறப்பும், தரமும், வாய்ந்த

அழகிய நல்ல ரெஸ்ரோரண்டில்

உண்டு மகிழ்ந்திட இன்றே வாருங்கள்.



நத்தார் பண்டிகையை ஒட்டி சில விசேட சலுகைகளுடன்
Special Menu, Step Menu வசதிகள் செய்யப்பட்டுள்ளது

Outside Catering undertaken

Private Parties, Meetings, Birthdays

90 seating are available



OPEN 7 DAYS

Mon-Thu 4pm-Midnight

Fri-Sun Midday-Midnight

Contact:

Ramash Pitter

0208 8616 766 / 07957 123 462

14a Broadwalk, Pinner Rd, North Harrow, Middlesex HA2 6ED

வெள்வந்துவட்டது

CFM வழங்கும்



மாருதம்

Long awaited,

Now a reality!

Stock them and give them away as ready gifts!

When your friends or relatives invite you for say, 'Dinner', take our DVD magazine and not a bottle of wine!

பல்கவை ஒளிப்பேளை Monthly DVD Magazine

ஆன்மீகம், நகைச்சுவை, சந்திப்பு, மணப்பந்தல், கிசு கிசு

விவாதம், சினிமா, விமர்சனம் இத்துடன்

கலியாண மாலை (இலங்கைத்தமிழர் விருப்பத்திற்கு ஏற்ப)

குறும்படங்கள் வரவேற்கப்படும்

புதிய படைப்புகளை ஒளிபரப்ப விரும்புவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்



25 Garden Avenue, Edgware HA8 5NR

Mob: 07815 817 008

email: cfmmaarutham@yahoo.com